

RAJA & CO SOLICITORS
 We provide following Legal Services:
 Conveyancing: > Criminal Cases
 Buying and Selling > Civil Litigation
 Houses, Flats & Business > Family
 > Immigration

TOOTING 10 Upper Tooting Road, Tooting Bec, London SW17 7PG
 Tel: 020 8772 4900

COLLIERS WOOD 2A Robinson Road, Colliers Wood, SW17 9DJ
 Tel: 020 8543 4974

We hold 'Real Aid Franchise' in Immigration, Crime & Family

BILINGUAL FORTNIGHTLY

ஒரு பேப்பர்

ORU PAPER

FREE

PAPER - 08 ♦ ISSUE - 162 ♦ FRIDAY 27 JANUARY 2012

LONDON ACCIDENT CLAIMS LIMITED
 75 WIMBORNE ROAD, LONDON, E20 2EP

வாகன விபத்தா? உங்கள் நலநிலையா?

Driver / Passenger - within last 3 years
 3 வருட... காலத்திற்குள் சம்பந்த... இல்லாத...
 வாகன விபத்துக்களில் ஏற்பட்ட...


• நலநிலை அளிக்க நன்மை... (Neck, Back & Shoulder Pain)

• வாகன விபத்தின்... வாகன விபதில்... (Terms & Conditions Apply)

• புனர் நிரலாக்கம்... வாகன விபதில்...
 புனர் நன்மை... வாகன விபதில்...
 Mini cab ஓட்டுனர்களுக்கு "PCO" உடன் வாகனம் வழங்கும்

Call Free: 0800 032 6798 | Tel: 020 8665 7667
 Web: www.lacl.co.uk | Mail: info@lcl.co.uk

உங்கள் வாழ்க்கைத் துணையை இணையத்தில் தேடுங்கள் WWW.ORUMANAM.COM



SELVA SALOON

- Hair cuts, Hair Tints, Hair Styles, Hair Highlights, Hair Perms, Hair Straightening, Hair Rebonding, Hair Coloring
- Facial, Face Bleaching, Face Cleaning, Eye Brow Plucking & Head Massage

(திறந்திருக்கும் நேரம் 9.00am to 8.00pm)
 No. 1 Waston Avenue, Est Ham, London, E6 2AJ.
 Tel: 02084724017 / Mob: 07931269203

FOR SALE

Shop / Post office
 IN DARTFORD

Salary: £78,000
 Taking in: £7000
 Price: £160,000

Call: 01322 522 496
 Mob: 075 9771 2445

POST OFFICE

CASH LOANS

We lend cash against: Jewellery, Gold, Watches, Electrical, Cars, Collectables... all items considered

- Very generous loans
- You are served in a private area
- We have years of expertise
- Very friendly service

www.maxcroft.co.uk
Maxcroft Tel 020 8518 1828
 632 Eastern Ave, Ilford, Essex IG2 6PG (Near Gants Hill Tube)

வாகன விபத்தா? உடன் அழையுங்கள்

INJURY CLAIMS ADVICE BUREAU LTD

இவ்வகையில் குயிருக்காக முதல் முறையிலும் ஆரம்பிக்கப்பட்டு நம்பிக்கை பெற்ற No.01 நிதியமைதி

- உங்களுக்கும் உங்கள் பணிகளுக்கும் ஏற்பட்ட வாய்ப்புக்கள் 100% நட்புடைய நிதியை பெற்றுக் கொள்ளுமா?
- உடன் குடியான பழியை ஏற்று வாகனம் பெற்றுக் கொள்ளுமா?
- வெவ்விதமான பலமுடிகளில் ஏற்பட்ட விபத்துக்களுக்கு 100% நட்புடன் பெற்றுக் கொள்ளுமா?

0208 933 7921 / 0793 276 2452
 REGUS HOUSE, 30 LOCKET RD, HARROW, HA3 7LZ

கடை விற்பனைக்கு

Sumi's Ladies Beauty Parlour

Manor Park, Eastham
 (Opposite to Seelan Kadai)

Rent **£750** Per month
 (Including all bills)

Call: 078 9547 4638
 075 9544 8054

Affordable IT Support services for Businesses and medium size Companies

உங்கள் வணிகவியல் பிரச்சனைகளை நாம் கவனித்துக் கொள்ள... வாகன விபதில் உங்கள் வியாபாரத்திற்கு வெற்றியடைபவர்கள்.

Do what you're best at = **Business**
 We are best at = **IT support**

Hassle free option
FREE Consultation
 Call us on **020 7043 4318**

IT SUPPORT
 let us look after it.

AKILAN ENTERPRISES

உங்களுக்குத் தேவையான

- கிசைக்கருவிகள்
- தெய்விக வழுப்பாட்டுப் பொருட்கள்
- அழுதுப் பொருட்கள்
- புத்தம் பூதிய மதுரை மல்லிகைப்
- கல்யாண மாலைகள்

அத்துடன்

Video & Photography

போன்றவற்றை பெற்றுக் கொள்ள உங்கள் அழையுங்கள்

274 High Street North, Manor Park, London E12 6SA
 Tel: 020 8548 0033/ FAX 020 8548 0300

ஓசியாய் வாசிக்க ஒரு பேப்பர்

Prime Training College முதன்மை குடியரிமை பெறும் பரீட்சைகள்



Our services:

- ▶ ESOL with citizenship
- ▶ Point Base Test
- ▶ Spouse Visa Test
- ▶ Multilingual Staff

You Pay Only Once, We Train You until You Pass, Certificate with 20 Days

மிகக் குறைவான பற்றாமை விடயங்களை ESOL மயிற்சி மூலமாக குடியரிமை வசதியுக்காக மூலமும் அதிவிரைவில் மயிற்சி வழங்குகின்றோம்.

சரி மற்றும் குடியரிமை வசதியுக்காக உண்டு.

உங்கள் பரீட்சைக்கு தயார் படுத்தும் வசதியுக்காக
£ 190.00 மட்டும்
(பரீட்சைக் கட்டணம் உட்பட)

நீங்கள் சித்தியடைவதும் வரை உங்களைப் பயிற்றுவிோம்-மேலதிக கட்டணம் கில்லை

Tel: 020 8150 9953 | Mob: 075 3893 3261

இங்கே குடியரிமை
10.00
மணக்க
ESOL
வசதியுக்காக
உண்டு.

Branches

- Wembley
- Tottenham
- Hendon
- Manchester
- Coventry
- Birmingham
- Bradford

www.primetrainingcollege.co.uk

Head Office
14 Lombard Business Park,
2 Purley Way, Croydon
CR0 3JP.

இங்கே சரி 10.00 மணக்க
ESOL வசதியுக்காக உண்டு

Global fresh fish



Billingsgate Market in (South Harrow)

அனைத்து வகையான தரமான கடலுணவு வகைகளை மலிவாக நீங்கள் பெற்றுக் கொள்ள இன்றே நாடுங்கள். உங்களின் எண்ணம் போல் வெட்டி சுத்தம் செய்தும் தரப்படும்.

Contact: Seenu

230 B, NorthHolt Road, South Harrow, Middlesex, HA2 8DU

Contact Tel : 020 8423 9938 ,07574 094 924

KALVIKODAM TUITION CENTRE
லண்டன் வாழ் தலைவர்களைத் தமிழருக்கு ஓர் கிளியசெய்தி.....!!!

தமிழ்மொழியை கற்க ஓர் சிறந்த இடத்தினை தேடிக்கொண்டிருக்கும் உங்களுக்காக ஓர் கல்விக்கூடம் தமிழ்மொழி மட்டுமின்றி கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம் போன்ற இன்னும் பல பாடங்களை ஒரே கூரையில் கற்க நாடவேண்டிய ஒரே இடம்.

'கல்விக்கூடம்'

FREE Basic Tamil Lessons
Tamil Lessons Beginner Intermediate Advanced **£5/hr**
MATHS ENGLISH SCIENCE **£10/hr** per subject

edexcel
advancing learning, changing lives
IGCSE தமிழ்மொழிப் பரீட்சையை அடிப்படையில் பரீட்சை நடைபெற்றுள்ளதை வெளிப்படுத்தி தேர்வுகள் முடிவு.

பிரதி குடியரிமை தோறும்
10.00 மணமுள்ள - மாலை 08.00 மணவரை நடைபெறும்

தொடர்புகளுக்கு -
020 8090 3366
07738 056 950
www.kalvikoodam.co.uk

Harrow Branch
167, Imperial Drive
Harrow, HA2 7HD

Wembley Branch
24-26, London Road,
Wembley, HA9 7EX

Edgeware Branch
2, Turner Road,
Edgeware HA8 6DI

தமிழ்மொழிக் கலைக்கழகம்
வழங்கும்

முத்தமிழ் விழா

நாள் : 31 மார்ச் 2012
இடம் : Sydenham School, Dartmouth Road SE26 4RD
நேரம் : பிற்பகல் 3மணி முதல் இரவு 10மணி வரை

இவ்விழாவை முன்னிட்டு எதிர்வரும் 2012 பெப்ரவரி மாதம் 26, மார்ச் 4, மார்ச் 11 ஆகிய திகதிகளில் 5 வயதிலிருந்து 21 வயதுவரை உள்ள அனைவருக்கும் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, பாட்டுப் போட்டி, திருக்குறள் மனனப்போட்டி, குழு பாட்டுப்போட்டி, நடனப்போட்டிகளும்; நடைபெறவுள்ளன. அத்துடன் தனி நபர்களும் அனைத்து தமிழ்ப் பாடசாலை மாணவர்களும் பங்குகொள்ளலாம்.

நிகழ்ச்சி விவரங்கள்:
▶ போட்டிகளில் பரிசுபெற்ற நிகழ்ச்சிகள்
▶ சிறப்புக் கலை நிகழ்ச்சிகள்
▶ பரிசு வழங்கல்

போட்டி விவரங்கள் பெற:
020 8851 9096, 0795 147 6706
மின்னஞ்சல்: pillaisiva@gmail.com

UK COOL AND SHOP FITTING

168, Manor farm Road, Wembley, Middlesex, HA0 1DD, UK
MOB: 07951854057(KUMAR) TEL: 02033710046 EMAIL: ukcool247@yahoo.co.uk

REFRIGERATION
Air Condition
Fridge
Freezer
Cold Room (New & Used)
Repairing & Installation

SHOP FITTING
Shelving
Flooring
Ceiling
Lighting & Wiring
Counter
CCTV Cameras
Shop Front & Shutter

BUILDING WORK
Roofing
Extension

MOVING & DEVELERY

7 Days 24 HRS services & Repair

URGENT REPAIR?
CALL:07951854057

1 YEAR PARTS & LABOUR WARRANTY

தமிழர் வீட்டு வசதிக் கழகத்தின் புதிய
முதியோர் இருப்பு வசதித் திட்டம்

36 - 38 Orchard Drive,
Edgeware, HA8 7SD

இத் திட்டத்தின் ஊடாக பலன் பெற விரும்புவோர் உடன் தொடர்பு கொள்ளவும்

- ▶ ஒன்பது அறைகள்
- ▶ ஒன்று அல்லது இரண்டு ஆட்கள் வசிக்கக் கூடிய வசதிகளுடன் உள்ளன.
- ▶ விருந்தாளிகள் வந்துபோகும் வசதியுடன் மற்றும் வாகனத் தரிப்பிட வசதியும் உள்ளது
- ▶ இவ்வசதி தமிழ் தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகள்.
- ▶ இவ்வசதி செய்திப் பத்திரிகைகள் மற்றும் தமிழ் பத்திரிகைகள்
- ▶ இவ்வசதி இணைய சேவை (Internet) வசதி.
- ▶ இவ்வசதி தொலைபேசி (incoming and emergency) வசதி.
- ▶ சமைத்த உணவு வசதிகளும் மற்றும் சமைக்கும் வசதிகளும் உண்டு.
- ▶ உதவி மற்றும் எற்பாடுகளுக்காக தமிழ் பேசும் பொறுப்பாளர் (welfare, benefits, Council's services, health and cultural issues).
- ▶ தேவைப்பட்டால் GP வீட்டுக்கு வரும் சேவை.
- ▶ சலவை செய்யும் வசதிகளும் உள்ளன.
- ▶ சக்கர நாற்காலி வசதியும் உண்டு.
- ▶ அருகில் ஆலயங்களும், தமிழ் கடைகளும் அமைந்துள்ளன.

TCHAA
Tamil Community Housing Association

தொடர்புகளுக்கு திரு. செல்லத்துரை
020 8493 7160

"25 years of community service to Tamil people"

குழல்



தமிழனைக் கவிழ்த்து உத்தி!

நான் கணக்கு படிச்சது ஒரு சமூக தமிழனிடையே என்பது எனக்கு ஒருவன் சொன்னால் போதும், எந்த கொள்கை காரணமாக இருந்தாலும் அவனை எங்கடைய சனம் தூக்கிப்பிடிக்கும். தமிழ் ஊடகங்களும் புகழிப்புகழி செய்தி வெளியிடும். இந்த உத்தியை தெரிஞ்சு கொண்டு அத்துல் கலாம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கலாய்த்திருக்கிறார். மவனே இலங்கை யுத்தம் நடந்து பேரவலம் நடந்தபோது நீ எங்கை இருந்தாய், உன்னை கணக்கு வாத்திக்காக்கவாவது ஏதாவது செய்திருக்கலாமே என்று ஒருத்தரும் கேட்டதாய் தெரியவில்லை.

- யாழ்ப்பாண

விலங்கு வைத்தியருக்கு சமயஸ்கார் உதவின மாதிரி...

கடந்த *சுரு வயப்பு* ல் போஸ் என்பவர் எழுதிய வாசகர் கடித்தை வாசித்த போது, ஆன் பற்றாக்குறை காரணமாக விலங்கு வைத்தியருக்கு, அறுவைச் சிகிச்சைக்கு உதவியாளாக ஒரு சமயஸ்கார் போன கதைதான் ஞாபகம் வந்தது. வைத்தியர் விலங்குக்கு அறுவைச் சிகிச்சை செய்வதற்காக வெட்டி, சமயஸ்கார் இரத்தத்தை சுண்டித் தின்றால் என்ன? ஈரலை பொரித்துத் தின்றால் என்ன என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டிருந்தாராம். கூட்டமைப்புக்கு வால் பிடிக்கப்போன எஸ்ரேல் ஏஜென்ட் ஒருவர் பண முரண்பாடு பற்றி எழுதியிருக்கிறார். அது சரி ஐயா, சம்பந்தரைக் காட்டி கிளை அவன் கொட்டலில் சேர்த்த காசுக்கு கணக்குக் காட்டுவாரோ?

- அழகானந்தன்

2012இன் மிகச் சிறந்த நகைச்சுவை

'இலங்கையில் தமிழர் விடுதலைப் புலிகளை அழித்தொழிக்க வேண்டுமென்ற எண்ணம் இந்நியாவிற்கு இருந்திருக்கவில்லை என்பதை, நோர்வே அறிக்கையை அவதானிக்கும்போது நம்மால் புரிந்துகொள்ள முடியும்', கவிஞர் சேரன், இலக்கிய ஆர்வலர் பத்மநாபனார் ஆகியோரை ஆலோசகராகக் கொண்ட 'காலச்சுவடு' சஞ்சிகையில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.

- சுந்தரகுமார்

தீபத்தை பார்ப்பதுவா ?

தமிழர் மத்தியில் சாதி, மதப் பிரிவினைகளை உருவாக்குவதில் தீபத்துக்கு நிகர் வேறொன்றுமில்லை. அதிலும் அனாமம் என்பவர் நடாத்தும் கேள்வி நேரம் இதில் உச்சத்தை தொடுகிறது. இப்படி வேறு ஒரு ஊடகத்திலும் நடக்காது. மன்னரில் உள்ள சன்னார் கிராமத்தில் தமிழ் மக்களை மீளக் குடியேற விடாமல் தடுக்கும் ரிசாப்தியூன் என்பவர் இவர்களுக்கு உறவோ? அது பற்றி எந்தக்கதையும் பறையிறதாய் தெரியவில்லை.

- நகுலேந்திரன்

மாறிய மாறுதல்!

சேயோன் அவர்களின் 'சற்று மாறுதலுக்காக' எழுதப்பட்ட பத்தி *சுரு வயப்பு* இன் ஆக்கிரோசமான செய்திகளை அவ்வப்போது தந்தது. அதிலிருந்து மாறி, நாலு வார்த்தை சுறுமளவிற்கு சேயோன் இறங்கிவிட்டது என்னமோ? ஏதோ?

- உமா மகாவிங்கம்

மாட்டுப் பொங்கல் எமக்குப் பொருந்தினால்.....

பரதேசியாரே கோயில் ஐயர் நிச்சயம் பொங்கலுக்கு மறுநாள் கொண்டாடச் சொல்ல மாட்டார். அதன் அடிப்படையே தெரியாமல் உளறும் உமக்கு எந்தப் பொங்கல் பொருந்தும்? மன்னிக்கவும் எம்மத்தியில் எருமைப் பொங்கல் கொண்டாடுவதில்லை!

- ஞானதேசிகன்.

'ஊர்வாசம்' நல்ல வாசம்

'ஊர்வாசம்' கட்டுரை சமூக சீர்கேடுகள் பற்றிய பார்வையையும் கொண்டதாக நல்ல வகையில் அமைகிறது வாசிக்க உற்சாகமாக உள்ளது பா.வை.ஜெயபாலனின் பணி தொடர்வாழ்த்துக்கள். நன்றி

- சிறிஸ்கந்தராஜா முல்லைத்தீவு

தீபத்தைப் பார்ப்பது தீதிலும் தீதே

உங்கள் கடந்த இதழில் 'தீபத்தைப் பார்ப்பதுவா தீதா?' என்று எழுதியிருந்தீர்கள். நான் தீபத்தில் கேட்ட தத்துவங்கள்: 1. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள மக்களை தமிழர்கள் வரவேற்கவில்லை என்பதை யாரும் கண்டிக்காதது பெரிய குறை. 2. இலங்கையில் எத்தனையோ இனக் கலவரங்கள் நடைபெற்றன ஆனால் யாழ்ப்பாணத்தில்

இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டது போல் பெரிய இடப் பெயர்வு எப்போதும் நடந்தது இல்லை. 3. யாழ்ப்பாணத்தில் நடக்கும் வன்முறைகளிலும் பார்க்க அதிக அளவு வன்முறைகள் சிங்கள மக்களுக்கு எதிராக தெற்கில் நடக்கிறது. இப்படிப்பட்ட தத்துவங்களை உதிர்ப்பவர்களுக்கு 0.5% அரசியல் அறிவு கூட இல்லை என்பது உண்மையே. நான் சொல்கிறேன் தீபத்தைப் பார்ப்பது தீதிலும் தீதே.

- க பாலச்சந்திரன், பெரிவேல்

கூட்டமைப்பு என்ன கிளிப் பன்றியா?

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நாத்துவது சர்வதேச சமூகத்திற்கு சிறிலங்கா அரசாங்கத்தின் உண்மை முகத்தை காட்டுவதற்கு என்கிறார்கள். சுயநிர்ணய உரிமை பற்றி பேசா திருப்பது, சிறிலங்கா அரசாங்கம் குறைந்தபட்சத் தீர்வையும் தராது என்பதை நிரூபிப்பதற்கு என்கிறார்கள். உயிரியல் பரிசோதனைகளுக்கு கிளிப்பன்றிகளை பயன்படுத்துப் படுவதுபோல் சிறிலங்காவில் அரசியல் பரிசோதனைக்கு கூட்டமைப்பு தங்களைப் பயன்படுத்துகிறதா?

- விநேந்திராசா

முத்திய வெளியீடுகிறார்களா முத்திய

இலங்கை அரசு, புலிகள் இதோ வரப்போகிறார்கள். ஜாக்கிதை என்று கரடிவிட்டு மக்களை ஏமாற்றும் இந்த வேளையில் சில வேலையில்லாத வர்கள் அரசின் கபட வேலைக்கு வலுக் கூட்ட முத்தியை வெளியிடுகிறார்களா. எமது தேசியப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்க ஒரு சதத்தின் பெறுமதியாவது அச்செயல் ஊட்டுமா?

- மகேசன், சவுத்தோல்

முட்டையில் மயிர் பிடுங்கல்

என்ன ஐயா கணேசா, முற்றொருமை கொண்ட இரட்டையர்களிலும் மயிரென வென்றாலும் வேறுபாடு இருக்கத்தான் செய்யும். அதை துருவி ஆராய்வது விஞ்ஞானிகள் வேலை. மற்றையவர்கள் அலட்டு வதைத்தான் முட்டையில் பிடுங்கல் என்பர். தனித் தன்மை பற்றி நல்ல விளக்கம் கொடுத்த நீங்கள் இப்படியான பணியையும் ஏன் கலந்தீர்கள். அது சிருஷ்டி அற்புதமோ?

- சர்வசித்தன், கரோ

சுரு வயப்பு தொடர்பான உங்களிடையே கருத்துகளைத் தற்பொழுது தொலைபேசி வாயிலாகவும் பதிவு செய்து கொள்ளவும் முடியும். பூராயம்பகுதிக்கான கடிதங்களைத் தொலைபேசியில் பதிவு செய்வதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் 020 7043 4314.

தமிழ்ச் சிவில் சமூகத்தின் அறிக்கையை முன்னிறுத்தி முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனங்கள் பற்றிய எமது சிறு குறிப்பு.

தமிழ்ச் சிவில் சமூகத்தினரால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு 13 டிசம்பர் 2011 அன்று வெளியிடப்பட்ட அறிக்கைக்கு பலவிதமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்வறிக்கை தமிழ் அரசியல் சமூகத்திற்குள் தமிழரது அரசியல் எதிர்காலம் தொடர்பில் முக்கிய விவாதமொன்றுக்கு வழிவகுத்துள்ளமை எமக்கு மிகுந்த சந்தோசமாகும்.

இந்த முயற்சியை விளக்கிக் கொண்டு அவ்வறிக்கை எழுப்பியிருந்த விடயங்களை முன்னிறுத்தி ஆதரவாகவும் விமர்சன ரீதியாகவும் இவ்விவாதத்திற்குப் பங்களித்த, பங்களித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் எமது நன்றிகள். எமது இந்த முயற்சிக்கு அரசியல் சாயம் பூசி, தனிப்பட்ட ரீதியில் கையெழுத்துட்டுள்ளவர்களைத் தாக்கி எழுதியும் பேசியும் வருவோருக்கு எமது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதைத் தவிர வேறொன்றையும் நாம் சொல்ல விரும்பவில்லை.

நாம் வெளியிட்ட அறிக்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பலவீனப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒன்றல்ல. மாறாக தமிழ்த் தேசியத்தினது அரசியலைப் பலப்படுத்துவதும் அதனூடாக அதனது தெரிவு செய்யப்பட்ட சனநாயகப் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைத் திடப்படுத்துவதுமே எமது நோக்கங்களாகும். எம்மில் பலர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களோடு பலமுறை அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் காலத்திற்குக் காலம் உரையாடி வந்துள்ளோம்.

ஆழ்ந்த யோசனையின் பின்னரே இவ்விடயங்கள் தொடர்பில் பகிரங்கமாக ஓர் வெளிப்படுத்தல் ஒன்றைச் செய்வதென்ற முடிவுக்கு நாம் வந்தோம். எந்தவொரு அரசியல் உள்நோக்கமும் எமக்கு இல்லை என்பது இவ்வறிக்கையானது ஒரு தேர்தலை முன்வைத்து முன்வைக்கப்பட்ட ஒன்றல்ல என்பதிலிருந்து தெளிவாகின்றது.

வடக்கு மாகாண சபைத் தேர்தல் பற்றி இவ்வறிக்கை கருத்துத் தெரிவித்திருந்தாலும் அத்தேர்தல் தொடர்பாக எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்பும் வெளிவராத சூழலிலேயே எமது அறிக்கை வெளிவந்திருப்பதை ஈண்டு நோக்க வேண்டும்.

தேர்தலில் த.தே.கூ நேரடியாகப் பங்குபற்றக் கூடாது என்று தெரிவித்திருந்தாலும் மாகாண சபை என்ற நிறுவனம் அரசு சார்பு கொண்ட தமிழ்த் தேசிய எதிர்ப்பாளர்கள் வசம் போவதை அனுமதிக்க முடியாது என்று தெளிவாக அறிக்கையிலே குறிப்பிட்டிருப்பதையும் அறிக்கையை நிதானமாக வாசித்தவர்கள் நிச்சயமாக கவனிக்காமல் விட்டிருக்க முடியாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்துடன் தொடர்ந்து பேசுவதற்கான மக்கள் ஆணையை தன்னகத்து கொண்டவர்கள். தாம் பெற்ற ஆணையின் பார்ப்பு அளவுகள் செய்யப்பட வேண்டும் என்பதே எமது அறிக்கையின் சாராம்சம். இதனைச் சொல்வது எவ்வாறு ஒற்றுமைக்குக் குந்தகமாக அமையும் என்பதனை எங்களால் விளக்கிக் கொள்ள முடியவில்லை. ஒற்றுமை என்ற வெற்றுக் கோசத்தில் பயனெதுவுமில்லை. எமது அறிக்கையில் நாம் குறிப்பிட்டவாறு தமிழ்க் கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமையானது தமிழ்த் தேசிய அரசியலைப் பலப்படுத்துவதாக அமைய வேண்டும்.

எந்த மக்கள் சார்பில் அரசியல் செய்யப்படுகின்றதோ அம்மக்களுடன் தொடர்ச்சியாக எமது அரசியல் தொடர்பில் உரையாடல் ஒன்றைச் செய்யும் போதே அந்த அரசியல் உண்மையானதாகவும் மக்கள் மயப்பட்டதாகவும் இருக்க முடியும். இதற்கான வெளியை உருவாக்குவதே எமது அறிக்கையின் நோக்கமாகும்.

எம்மோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பேச முன் வந்துள்ளதை நாம் வரவேற்கிறோம். இது தொடர்பிலான திரு. இரா. சம்பந்தனது கடிதத்திற்கு இன்று நான் பதிலொன்று அளித்துள்ளேன். சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கும் த.தே.கூ தலைவர்களுக்கும்மிடையிலான இந்த சந்திப்பு விரைவில் இடம்பெறும்படி எமது எதிர்பார்ப்பு.

தமிழ் சிவில் சமூகத்தின் சார்பில்
வண. பிதா இராயப்பு யோசேப்பு



Training Connect

www.trainingconnect.co.uk
E-mail: courseinfo@trainingconnect.co.uk Tel: +44(0)207 099 2400

Head Office: 9th Floor, Vista Centre, 50 Salisbury Road, Hounslow TW4 6JQ

0207 099 2400

ESOL with Citizenship

- British Passport/ Naturalisation
- Indefinite Leave to Remain

International ESOL Diploma

- Student Visa / Extension Test
- Spouse Visa / Extension Test
- Work Permit / Extension Test



PASSPORT

National Centres

BIRMINGHAM	SHEFFIELD	LEICESTER
7 Washington Street Birmingham B1 1JR 01216339919	Sorby House 42 Spital Hill, Sheffield S4 7LS 01143034303	Imperial House St Nicholas Circle, Leicester LE1 4LF 01163260248
LUTON	SLOUGH	NEWCASTLE
169 A, Dunstable Road Luton, Beds - LU1 1BW 01582723123	18-24 Stoke Road Slough, Berkshire SL2 5AG 01753722056	51-52 Victoria Avenue Whitley Bay, Tyne & Wear Newcastle Upon Tyne - NE25 2BA 01912525265

FREE INITIAL ASSESSMENT

London Centres: Hounslow, Wembley, Kenton, Whitechapel, Camden, Holloway.

ஒரு பேப்பர்

ORU PAPER

FRIDAY, JANUARY 27, 2012, ISSUE 162

இனப் படுகொலை அரசுக்கு வெள்ளை அடிக்கும் கலாம்

சிறிலங்கா அரசின் இனப்படுகொலை நடவடிக்கைகள், குறிப்பாக வன்னியில் நடத்தப்பட்ட மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்கள் போன்றவை சர்வதேச மட்டத்தில் கவனத்தையீர்த்துள்ளன. மனிதவரிமை அமைப்புகள், ஊடகங்கள் மற்றும் கல்வியாளர்களின் முயற்சியால் பகிரங்கப்படுத்தப்பட்டிருக்கும் இக்குற்றச் செயல்கள் பற்றி சுயாதீனமான விசாரணை நடத்த வேண்டியதன் அவசியம் பற்றி இன்று பல்வேறு மட்டங்களில் பேசப்பட்டு வருகிறது.

இருப்பினும் சர்வதேச மட்டத்திலான விசாரணைகள் துரித கதியில் நடைபெறும் என எதிர்பார்க்க முடியாது. 2007ம் ஆண்டு, கென்யா நாட்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலைத் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்படும், அந்நாட்டின் தற்போதைய நிதியமைச்சர் உட்பட இருவர் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணைகளை மேற்கொள்ளவிருப்பதாக இவ்வாரம் அறிவித்துள்ளது. குறித்த இருவரும் கென்யாவில் விரைவில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள். அதுபோல் கெளதமாலா நாட்டின் இராணுவத் தலைவராக இருந்த Efrain Rios Montt என்பவரும், அந்நாட்டில் 1982-83 காலப்பகுதியில் நடைபெற்ற படுகொலைகளுக்காக சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தின் முன் நிறுத்தப்படவுள்ளார்.

நாற்பதாயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்களின் படுகொலைகளுக்கும், இழப்புகளுக்கும் காரணமாக இருந்த இராஜபக்ச சகோதரர்களும் அவர்களது சகாக்களும் நீதிவிசாரணைகளிலிருந்து தப்பிவிடலாம் என எண்ணிவிட முடியாது. இதுவரை சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக குறிப்பிடும் சொல்லுமளவுக்கு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாவிட்டாலும், அதுசர்வதேசமட்டத்தில் ஓரளவுதனிமைப்படுத்தப்பட்டு வருவது தெரிகிறது. அங்கு முதலீடு செய்வதில் மேற்கத்தைய நிறுவனங்கள் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை.

இந்நிலையில், சர்வதேச மட்டத்தில் இழந்துபோன நன்மதிப்பை மீள் பெற்றுக் கொள்வதற்கு மக்கள் மத்தியில் பிரபலமான சிலரைப் பயன்படுத்திவருகிறது. இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களது அண்மைய இலங்கைப் பயணமும் அதையொட்டிய நடவடிக்கைகளும் இந்த முயற்சியின் ஒரு பகுதியாகவே தென்படுகிறது.

மதிப்புமிக்க விஞ்ஞானியும் தமிழறிஞருமான கலாம் அவர்கள் இவ்விதம் ஒரு அடியாளர்போல் நடந்துகொள்வது அவர் மீதான நம்பிக்கையை தகர்ப்பதாக அமைந்துள்ளது.

ஒரு பேப்பர்

வணக்கம்!

ஒரு பேப்பர் காரன்களோடே (எப்பன் நல்ல தமிழிலை சொன்னால் ஆசிரியர் குழுவை) கொன்றாகப் பண்ணேலாமல் இருக்கு எண்டு சிலர் குறைப்படியினமாம். ஒரு பேப்பர் காரன்கள் கிழமை நாட்களிலை காலமை ஒன்பதிலையிருந்து பின்னேரம் அஞ்சு மணி வரைக்கும் மேசையும் கதிரையுமாய் ஒரு ஒபிசிலை இருந்து கொண்டு வாற போன் கோலுகளுக்கெல்லாம் பதிலளித்துக் கொண்டு இருப்பாங்கள் என்று நீங்கள் கற்பனை பண்ணினால் அது பிழை பாருங்கோ. நாங்கள் பல சோலியளுக்கிடையிலைதானே பேப்பருக்கு வேலை செய்யிறம். நேர காலம் எது எண்டு தீர்க்கமாய் சொல்லேலாது. ஆனால் இதெல்லாம் இப்ப ஒரு பிரச்சினையோ, ஒரு மின்னஞ்சலை அனுப்பினால் அல்லது குரல்வழி அஞ்சலிலை விசயத்தை சொன்னால் எங்களுக்கும் உங்களுக்கு தோதான நேரத்திலை போனிலையோ அல்லது நேரிலையோ கதைக்கலாம். மற்றப்படி எங்கடை பணியகம் வழமையான பணியக நேரங்களில் திறந்திருக்கும்.

சில தமிழ்க்கடையளிலை ஒரு பேப்பர் வைக்கிறேல்லை, ஏன் எண்டு சில ஆக்கள் கேக்கிறவை. கடைக்காரிலை எங்களுக்கு ஒரு கோபதாபமும் இல்லை. ஆனால் விளம்பரங்கள் தாற வியாபார நிறுவனங்களுக்கு முன்னுரிமை குடுக்கிறனாங்கள் எண்டது உண்மைதான்.

சேயோனின் புதுசாய் தொடங்கின 'நாலு வார்த்தை எழுதவிடு' பத்தியை பாத்திட்டு, நாங்கள் அவரின்ரை கருத்தை எழுதவிடாமல் பிடிச்சு வைச்சிருக்கிறம் எண்டு நினைச்சுடாதேங்கோ.

அந்தப் பத்தியில் சொல்லப்படும் கருத்துகள் சிலநேரம் ஒரு பேப்பர் நின் ஆசிரியர் குழுவின் நிலைப்பாடுகளுக்கு வெளியிலும் நிற்கும், அதுக்காக நேரெதிராய் இருக்கும் எண்டு சொல்லேலாது.

இஞ்சை ஒரு தமிழ் ரீவி நிகழ்ச்சியிலை, ஒரு பேப்பர் காரரை கூப்பிடு எண்டு சந்தியிலை நிண்டு சண்டியர்கள் கத்தின மாதிரி ஒருத்தர் கத்தியிருக்கிறார். நடுவிலை நங்கூரமாய் குந்தியிருந்தவரும் இளிச்சுக் கொண்டு கேட்டுக் கொண்டிருந்திருக்கிறார். நீங்கள் பாத்தியளோ தெரியாது, நல்ல முசுப்பாத்தியாய் இருந்தது. ஆரை திருத்திப்படுத்த இப்பிடிச் செய்யினமோ தெரியாது எல்லாம் ஹைட் பார்க் கார்டினிலை இருக்கிறவைக்குத்தான் வெளிச்சம்.

பரதேசியிடம் கேள்வி கேட்பவர்கள் உங்கடை கேள்விகளை தொலைபேசி, மின்னஞ்சல், ருவிறார், முகநூல் வழியாகவும் கேட்கலாம். தயவு செய்து நேரிலை காணுற இடத்திலை கேட்டுடாதேங்கோ!

சளைக்காமல் களைக்காமல் ஒரு பேப்பர் ரைக் கொண்டு வாற ஒரு பேப்பர் காரன்களுக்கும், ஒரு பேப்பர் காரியருக்கும் வாழ்த்துகள் எண்டு உமா மகாலிங்கம் ஐயா எழுதியிருக்கிறார். எங்களை களைக்காமல் வைத்திருக்கிறது வாசகர்களாதிய நீங்களும், விளம்பரதாரர்களும்தான் எண்டதை நாங்கள் சொல்லியே ஆகவேண்டும்.

வேறை என்ன....

மீண்டும் சந்திப்பம்

ஒரு பேப்பர் காரன்கள்+காரிகள்

Why Krishna's visit to Lanka can't be termed 'successful'

By Satish Chandra

As is customary, official circles in India have hailed External Affairs S M Krishna's four-day visit to Sri Lanka [Images] from January 16th to 19th 2012 as 'successful.' Whether or not it was indeed 'successful' demands an examination of what transpired during the visit and the extent to which India's interests were promoted.

During the visit, besides detailed discussions with his Sri Lankan counterpart, Professor G L Peiris, Krishna called on President Mahinda Rajapaksa and met with leaders of the Tamil National Alliance.

visit of our foreign minister to Sri Lanka is a welcome initiative, regrettably the outcome has not been upto the mark on several issues.

Apart from Colombo he visited Galle, Jaffna, and Kilinochi to hand over elements of a 19-kilometre Indian-financed rail link, housing for internally displaced persons and hospital equipment, respectively. In addition, five agreements/MOUs were concluded notably

for construction of 50,000 houses for internally displaced persons, a \$382.34 million (about Rs 2,000 crore/Rs 20 billion) line of credit for projects connected with the northern railway link, a \$60.69 million (about Rs 300 crore/Rs 3 billion) buyers credit for financing the Greater Dambulla water supply project, and a MOU each for cooperation in the agricultural and telecommunication sectors.

While the foregoing and, indeed, the very fact of so extended a visit of our foreign minister to Sri Lanka is a welcome initiative, regrettably the outcome has not been upto the mark on several issues.

First, there was no call for Krishna to have commended the report of the Sri Lankan government-appointed Lessons Learnt and Reconciliation Commission, particularly as the United Nations secretary-general's panel of experts has made known that the commission did not satisfy key international standards of independence and impartiality since it was compromised by its composition and conflict of interest of some of its members.

It is no surprise, therefore, that the report was heavily biased in favour of the government virtually exonerating the Sri Lankan authorities of the widely acknowledged atrocities committed by them against the Tamils which have also been established not only by several credible human rights

bodies, but also by the UN secretary-general's panel of experts.

In these circumstances, the LLRC report, far from promoting any genuine reconciliation with the Tamils, which is what India wants, has led to further alienation. Moreover, its recommendations on devolution lack specificity.

It is natural therefore that the TNA has trashed the report.

Accordingly, Krishna's praise for the same was ill considered. It will diminish our credibility as an honest broker in the eyes of the Sri Lankan Tamils who are becoming increasingly bitter towards India.

At the same time, our praise for the LLRC will diminish our leverages with the Sri Lankan authorities in respect of their human rights violations and on the need to take effective steps to address Tamil grievances.

Second, much has been made of Krishna's assertion in his press conference on January 17 of having secured President Rajapaksa's assurance of standing by his commitment to the '13th amendment plus approach.'

In this context, it may be noted that while his commitment to the '13th amendment plus' is not new, having been made in the past, the addition of the word 'approach' is new and gives additional waffle room to the Sri Lankan government to further dilute its position on devolution.

It is, of course, clear that two critical Tamil demands would not be conceded notably on devolution of powers pertaining to the police and to land. What is worrisome is that more than two years after annihilating the Liberation Tigers of Tamil Eelam, President Rajapaksa, with all the support that he enjoys in the country, has not found it fit to move on devolution and India has not been able to cajole him into doing so.

Redressal of human rights violations and devolution are critical to reconciliation and the prolonged failure on this account has grave implications for both Sri Lanka and India as it would sooner or later lead to the reemergence of the LTTE [Images] under another name.

Third, Krishna was unable to break the deadlock on the dialogue process between the Sri Lankan government and the TNA. The former departing from the present pattern of direct talks has now called for a broader dialogue process in a parliamentary select committee, while the latter wants agreement on substantive issues before agreeing to the proposed change.

The TNA is apprehensive, with some justification, that this is another delaying tactic on the part of the government. Krishna on this issue toed the Sri Lankan government's line at his press conference by blessing the idea of these talks being held under the 'rubric of the parliamentary

select committee.'

Fourth, there was no closure to the issue of Indian fishermen being mistreated by Sri Lankans. At his press conference, Krishna merely made a laudatory reference to the meeting of the joint working group on fisheries which was able to 'look at various options.'

One would have hoped that he would have shown greater urgency on such an emotive issue, so that during his visit itself definitive steps to resolve it could have been agreed upon.

Finally, India has for several years had a very successful and mutually beneficial Free Trade Agreement with Sri Lanka. Efforts have been underway for some time to upgrade this relationship with a Comprehensive Economic Partnership Agreement. Here again no progress seems to have been made in the matter during Krishna's visit.

In sum, the visit cannot be considered as a great success and has, perhaps, left the Sri Lankan Tamils more alienated from India and the Sri Lankan government congratulating themselves with having India wrapped around their finger.

Satish Chandra has served as Deputy National Security Advisor in India

- Courtesy: rediff.com

பேச்சுவார்த்தைப் பொறுத்தவரை அவர்களுடைய இருப்பு, பாதுகாப்பு, சுய கௌரவம் உரிமை குறித்த அதிகாரப்பரவலாக்கலுடன் கூடிய அரசியல் தீர்வு முக்கியமானதாக கருதுகின்றனர்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்களுடைய இருப்பு, பாதுகாப்பு, சுய கௌரவம் உரிமை குறித்த அதிகாரப்பரவலாக்கலுடன் கூடிய அரசியல் தீர்வு முக்கியமானதாக கருதுகின்றனர்.

பேருக்குள் சிக்கி சின்னா பின்னமாகி உறவுகளையும், உடைமைகளையும் இழந்து அநாதையாக நின்ற பொழுதும் கூட தமது அரசியல் அபிப்பிராயத்தை எண்ணப்பாட்டை மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை என்பதை நடந்துமுடிந்த அனைத்து தேர்தல்களிலும் நிரூபித்துள்ளனர்.

இதற்குமப்பால் தமிழ் மக்களின் வாழ்வாதாரம் குறித்தும் நிறையவே பேச வேண்டியுள்ளது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் ஒருமுறை பேசும்பொழுது, அகப்பை அவன் கையில்' என்று குறிப்பிட்டார்.

அதாவது அகப்பை எமது கைக்கு வந்தாலே எமக்குத் தேவையானதை எம்மால் பெற்றுக் கொள்ள முடியும் என்பது அவரது கருத்தாக அவ்வேளையில் ஒலித்தது.

இன்றும் அக்கூற்று யதார்த்தமாகவே உள்ளது என்பதற்கு இன்றைய சம்பவங்களும் சாட்சியாக எம்முன் உள்ளன.

இதனை கருத்தில் கொண்டுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தரப்புடன் பேச்சுவார்த்தைக்கு செல்லும்பொழுது தீர்வுப் பொதியுடன் செல்ல வேண்டும். தீர்வுப் பொதியினை முன்வைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தமிழ் மக்களின் சார்பில் தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்டது.

கடந்த வாரம் வீரகேசரி வார வெளியீட்டுக்கு கருத்துத் தெரிவித்த கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள், 'ஒரு வருடமாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் தீர்வு குறித்து ஒரு அங்குலம் கூட நகரவில்லை' என்று

தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பு பேச்சுவார்த்தை குறித்து வெளிப்படாத தன்மையுடன் நடந்து கொண்டிருந்தால் அரசாங்கத் தரப்பின் நிலைப்பாட்டை எப்பொழுதோ தோலுரித்துக் காட்டியிருக்கலாம்.

நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் சுதந்திரக் கட்சிக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை என அரசாங்கத் தரப்பு கூறியதுடன், நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் கூட்டமைப்பு பினர் பங்குபற்றுவதன் மூலமே இன விவகாரத்துக் கான தீர்வைக் காண முடியும் என அறிவித்துவிட்டது.

அத்துடன் 13 பிளஸ்லை ஜனாதிபதி தருவதாக உடன்படிக்கை செய்துள்ள இடையிலான பேச்சுவார்த்தை அமைச்சர் தனது பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளார். மறுபுறம் கூட்டமைப்பினரை நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்குபற்றாமலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மீதுக்கு வாலும் பாம்புக்கு தலையும் காட்டும் இலங்கையின் இராஜதந்திரம் மிக வெற்றிகரமாக இன்னொருமுறை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதன் மூலம் கூட்டமைப்பை ஒரு பொறிக்குள்ளும் சிக்க வைத்துள்ளது.

ஜனாதிபதியுடனான இணக்கப்பாட்டின்படி பேச்சுவார்த்தையில் எட்டப்படும் முடிவுகள் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் நிறைவேற்றப்படும் என்ற ஜனாதிபதியின் உறுதிமொழியுடனே யே பேச்சுவார்த்தைக்குச் சென்றதாகவும், ஆனால் கடந்த ஒருவருடமாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடோ அல்லது தீர்வோ காணப்படாத நிலையில் நாடாளுமன்ற தெரிவுக் குழுவுக்கு போவதில் அர்த்தமில்லை என்றும் தற்பொழுது கூட்டமைப்பு விவாக்கியானம் செய்து கொண்டிருக்கின்றது.

உண்மையில் கூட்டமைப்பை அரசாங்கத் தரப்பு பேச்சுவார்த்தைப் பொறிக்குள் சிக்க வைத்து

விட்டது என்பதையே இன்றைய அரசியல் நிகழ்வுகள் உணர்த்தி நிற்கின்றன என்ற கசப்பான உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இன்றைய இந்த அரசியல் நிகழ்வுகள் அனைத்தும் அரசாங்கத் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வல்லமையையோ அல்லது நிபுணத்துவத்தையோ தமிழர் தரப்பு பெற்றிருக்கவில்லை என்பதையும் தமிழர் தரப்பு உணர்ந்தாக வேண்டும்.

ஜனாதிபதி கூறுகின்ற 13 பிளஸ் என்பது 13 ஆவது திருத்தச் சட்டத்தில் காணப்படுகின்ற காணி, பொலிஸ் அதிகாரமற்ற திருத்தத்துடனான 13 பிளஸ்லாகவே தீர்மானிக்கப்பட்டு விட்டது.

அரசு தரப்பின் அந்த திருத்தத்துடனான தீர்வாகவே நடைமுறைக்கு வருமா என்பது கேள்விக்குரியதாகும். வட்டுக்கோட்டை பிரகடனத்தில் இருந்து மாவட்ட அபிவிருத்தி சபைக்கு சென்றதை விட மோசமான நிலைக்கு தமிழினம் இன்று தள்ளப்பட்டு விட்டது.

அரசாங்கத்தைப் பொறுத்து எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர்கள் முடிவடையும்வரை தீர்வு குறித்த நகர்வை இழுத்துச் செல்லும் நிகழ்ச்சி நிரலுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.

இன்றைய நிலையில் பேச்சுவார்த்தையை குழப்பியதாகவோ அல்லது முறித்துக் கொண்டதாகவோ யார் யார் மீது பழிபோடுவது அல்லது பொறுப்பு சுமத்துவது என்பதில் தான் அரசாங்கத் தரப்புக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான பனிப்போராக இருக்கின்றது.

கூட்டமைப்பு தன் மீது அந்தப் பழி வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றது.

அரசாங்கம் இதை விட மேலான கவனத்துடன் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது.

வி. தேவராஜ் (வீரகேசரி வாரவெளியீடு)

The Birth of Tamil Eelam, will Only Make a 'Win Win' Situation!

By: Nadarajah Balasubramaniam (PFLT-UK)

Delhi's covert support for Sri Lanka genocide of Tamils enters the next UNHRC phase on March 2012.. Naturally the Eelam Tamils are looking forward to substantial and tangible progress in addressing the excess of the genocide trauma that the Rajapakses inflicted on them.

This time around, the mandated UNHRC is better placed to contribute towards delivering justice to the victims despite the strenuous obstructions by some member nations with poor human rights records and others with suspect geopolitical agenda inimical to the noble role entrusted to the UNHRC. There is overwhelming evidence of the Rajapakse genocide crimes, thanks to Wiki leaks, the UN 'expert panel' report, the epic Channel 4 'Killing Fields' and the Headlines Today documentaries and a re-nourished and balanced world-wide media coverage.

These deeply stir the conscience of the world with the civil international community totally isolating the Sri Lanka genocide regime and in unison clamouring to bring the offenders before the ICC to face justice. The strategy of buying time is not going to help the perpetrators. More and more evidence will come to light.

It is a well acknowledged truth that the crucial May 2009 sessions were hijacked by the Colombo/ Delhi pressure by Lies and Deceits even before the fair world could review

the situation and well before the Diaspora Tamils recovered from the shock and stunned state of their mind.

Now, the paragraph 28 of the UN Panel Report says: "After independence, political elites tended to prioritize short-term political gains, appealing to communal and ethnic sentiments, over long-term policies, which could have built an inclusive state that adequately represented the multicultural nature of the citizenry. Because of these dynamics and divisions, the formation of a unifying national identity has been greatly hampered. Meanwhile, Sinhala-Buddhist nationalism gained traction, asserting a privileged place for the Sinhalese as the protectors of Sri Lanka, as the sacred home of Buddhism. These factors resulted in devastating and enduring consequences for the nature of the state, governance and inter-ethnic relations in Sri Lanka." No one will waste time in disputing this reasoning.

What the UN Panel failed to understand, or rather failed to mention is that the birth of a separate nation of Eelam, will only make possible a win win situation!

The partners-in-genocide, India, the UK and the USA Governments, and of course the UN bodies will now dare not to hold back any action to trigger independent international, on the alleged war crimes and crimes against humanity. It is high time that these governments and their poodle, the UN realized that Sri Lanka's "war against truth has grave implications for the future of democracy."

Their ambitious attempt to historically shield the people who committed horrible war crimes from justice, is being watched by the right world and historians and political scientists.

India is a great country. In 1947, when India emerged as a free country to take its rightful place in the comity of nations the great leaders then took the crucial decision to opt for self-reliance, and freedom of thought and action. They naturally rejected the Cold War paradigm and chose the more difficult path of non-alignment. They also realised that a nuclear-weapon-free-world would enhance not only India's security but also the security of all nations. That is why disarmament was and continues to be a major plank in their foreign policy.

During the 50's India took the lead in calling for an end to all nuclear weapon testing. Addressing the Lok Sabha on 2 April, 1954, Pt. Jawaharlal stated "nuclear, chemical and biological energy and power should not be used to forge weapons of mass destruction" Then in 1965, along with a small group of non-aligned countries, India put forward the idea of an international non-proliferation agreement under which the nuclear weapon states would agree to give up their arsenals provided other countries refrained from developing or acquiring such weapons

In 1968 Prime Minister late Smt. Indira Gandhi assured the House that "we shall be guided entirely by our self-enlightenment and the considerations of national security". This was a turning point and this

House strengthened the decision of the then Government by reflecting a national consensus. In 1974 India demonstrated her nuclear capability. Successive Governments thereafter have taken all necessary steps in keeping with that resolve and national will, to safeguard India's nuclear option. This was the primary reason behind the 1996 decision for not signing the Comprehensive Nuclear-Test-Ban Treaty (CTBT), a decision that also enjoyed consensus of Lok Sabha.

But the Indian politicians say that the decades of the 80's and 90's had meanwhile witnessed the gradual deterioration of their security environment as a result of nuclear and missile proliferation and that in their neighbourhood, nuclear weapons had increased and more sophisticated delivery systems inducted. In addition, India has also been the victim of externally aided and abetted terrorism, militancy and clandestine war.

The hierarchy declined to such a low level that the Sonia Congress Governments gave covert support for the Sri Lanka governments genocide of Tamils. This cruel line was pushed hard in Delhi by a long line of South Block anti Tamil/Dravidian sectarians beginning with Dixit, Narayanan, SS Menon and now Mathai. Thus began Delhi's painful step-motherly treatment of TN Tamils specifically over issues close to the Tamils' heart. TN Tamils had deep set feelings for the sufferings of Eelam Tamils the victims under the SL genocide. Can this Sonia Congress government with the nuclear capability be trusted?

சுரு பெயர் உங்கள் கைகளில் தவமுவுதற்கு உறுதுணையாய் நிற்பவர்கள் . . .

BBK Partnership
Croydon..... 020 8150 9950

Meera Arnold & Co
Southgate..... 020 8882 2333

- Aanathi Acca [Rayners Park]
- Dr. Ratneswaran [Bromley]
- R. Ganeshalingam [Purley]
- Subramaniam [Eastham]
- Sinnakuty [Walthamstow]
- Babu [Thornton Heath]
- Sriskanhan [Kensal Rise]
- Vithuran [Croydon]
- Bobby [Sutton]
- P. Pathmanathan [Wembley]
- Peter Jesudasan [Rayners Park]

இந்த வெற்றிடத்தை நிரப்புவது உங்கள் கைகளில்தான் உள்ளது.

சுரு பெயர் தொடர்ந்து வெளிவர உங்கள் தயவை நாடி நிற்கிறது. உங்களால் முடிந்த சிறிய பங்களிப்பை தந்துதவுமாறு அன்புடன் கேட்கின்றோம். நன்றி.

Name: **ORU PAPER**
Bank: **HSBC**
A/C: **61429035**
S/C: **40-33-09**

பதின்மூன்றாவது திருத்தத்திற்கு அப்பால் செல்வது என்பது.....



சிறிலங்கா இராணுவத்தின் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிரி பிரிக்கப்பட்ட வடமாகாணசபையின் ஆளுனராக பதவியேற்றபோது எடுத்த படம்.

கோபி

ஒரு பேப்பர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் சோமனகள்ளி மல்லையா கிருஷ்ணா இலங்கைத் தீவிரப்பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து ஊடகங்களில் அதிகமாக அடிப்படும் ஒரு சொல் '13 பிளஸ்'. தமது பயணத்தின் போது, மகிந்தவை சந்தித்த அவர், அங்கு ஏற்கனவே அமுலில் உள்ள பதின் மூன்றாம் திருத்தச்சட்டமூலத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரபரவலாக்கத்திற்கு அதிகமாக உரிமைகளை வழங்குமாறு வலியுறுத்துவதாகவும், அதற்கு மகிந்த இராஜபக்ச உடன்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

யுத்தம் முடிவடைவதற்கு முன்னதாகவே இந்த '13 பிளஸ்' பற்றி சில மட்டங்களில் கருத்துக் கூறப்பட்டது. மகிந்த இராஜபக்ச யுத்தத்தின் மூலம் 'பயங்கர வாதத்தினை' ஒழித்துவிட்டு, தமிழ் மக்களுக்கு அதிக அதிகாரங்களை பகிர்ந்தளிப்பார் என தயான ஜயதிலக போன்ற அவரது ஆதரவாளர்கள் கட்டுரை வரைந்தார்கள். தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டு இந்திய அரசு, இந்த 13 பிளஸ் விடயத்தில், சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் என இந்திய சார்பு ஊடகங்களில் கருத்து வெளியிடப்பட்டது. இன்று யுத்தம் முடிவடைந்து இரண்டரை வருடங்கள் கழிந்த நிலையில், இன்னமும் 13 பிளஸ் என்பது உள்ளடக்கம் தெரியாத ஒரு கறுப்புப் பெட்டியாகவே உள்ளது.

தேலைதேசத்தில், இவ்வாறு பிளஸ் வைத்து ஒரு சொல்லை அலங்கரிப்பது ஒரு வர்த்தக விளம்பர உத்தியாக பயன்படுத்தப்படுகிறது. இங்கு பிளஸ் என்பதில் அதிகமாகக் குறிப்பிடுவது எந்த அளவீட்டிலும் உள்ளடக்கப்படுவதில்லை. முன்னையதை விட சற்று அதிகமாக இருந்தாலே அதனை பிளஸ் என்று அழைக்க முடியும். சில சந்தர்ப்பங்களில் முன்னதைவிட அதிகமாக இல்லாவிட்டாலும் இவ்வாறு பிளஸ் எனச் சேர்த்து விளம்பரப்படுத்துவதுண்டு. சிறிலங்காவின் பிளஸ் விவகாரமும் இப்படித்தானிருக்கிறது. ஏனெனில் 13க்கு அதிகமாக எந்த விடயங்களை சேர்த்து இவ்வாறு 13 பிளஸ் என அழைக்கிறார்கள் என ஒருவருக்குமே தெரியாது. மாறாக அவர் தமது தேவைக்கும், விருப்பிற்கும் ஏற்ப இந்தச் சொற்களுக்கு விளக்கம் தர முனைகிறார்கள்.

13 பிளஸ் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்னர் தற்போது அமுலில் உள்ள பதின்மூன்றாம் திருத்தச் சட்ட மூலத்தில் உள்ள அடங்கியிருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ளவேண்டும். மாகாண சபை முறையை ஆதரிப்பவர்களும் சரி எதிர்ப்பவர்களும் சரி, அவற்றிற்கு உள்ள அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன என்பதை தெரிந்துகொள்ளாமலே கருத்து வெளியிட்டு வருகிறார்கள். இச்சட்ட மூலம் நடுவன் அரசிடம் உள்ள சில அதிகாரங்களை மாகாணசபைகளுக்கு பகிர்ந்தளித்துள்ளது என்றே பொதுவாக நம்பப்படுகிறது. இது தவறானது என்பதை விளக்குவதற்காகவே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

தமிழ்மக்கள் ஒரு தேசிய இனம், அவர்களுக்கு ஒரு மரபுவழித் தாயகம் உள்ளது, தேசிய இனங்க

ளுக்கு உரித்தான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமது தாயகப் பிரதேசத்தை ஆட்சி செய்யும் உரிமையை அவர்கள் கொண்டிருக்கிறார்கள்.

மேற்கண்ட கருத்தியலின் அடிப்படையிலேயே தமிழ்த் தேசிய அரசியல், விடுதலைப் போராட்டம் என்பன கட்டியமைக்கப்பட்டுள்ளன. 1949 ஆண்டு மார்ச்சு 18ம் திகதி கொழும்பு மருதானையில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் ஆரம்ப மாநாட்டில் தந்தை செல்வா வெளியிட்ட கொள்கைப் பிரகடனமாக இருந்தாலென்ன, அதற்கு பின்னர் அக்கட்சியின் மாநாடுகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்களையிட்டு நந்தாலென்ன, வடக்கே கோட்டைத் தீர்மானம், தமிழரமைப்புகள் பங்குபற்றிய திம்புப் பேச்சுவார்த்தை, இறுதியாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு, தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி ஆகியவை வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனம் என்பனவற்றிலும் இவ்வியமே வலியுறுத்தப்பட்டுள்ளது. அண்மையில் தமிழ்க் குடிசார் சமூகத்தால் வெளியிடப்பட்ட விண்ணப்பமும் இதனை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

இந்த அரசியல் அபிலாசைகளின் அடிப்படையில் தமக்கான ஆட்சியுரிமையை முதலில் ஒரு சமஸ்தி அமைப்புக்குள் ஏற்படுத்தித் தருமாறு தமிழர்கள் வலியுறுத்தினார்கள், பின்னர் பிரிந்து சென்று தனியரசு அமைக்க முற்பட்டார்கள். இப்போது சர்வதேச அழுத்தங்கள் மூலமாக ஏற்படுத்திக்கொள்ள முனைகிறார்கள். இதுதான் எமது அண்மைய அரசியல் வரலாறு. மறுபுறத்தில், தாயகம் - தேசியம் - தன்னாட்சி உரிமை, இவற்றில் எதனையும் சிங்கள அரசுகள் ஏற்றுக் கொள்ள மறுத்து வருகின்றன. இவ்விடயத்தில் முன்னர் உடன்பட்ட சிங்கள இடதுசாரிகளும் இப்போது தமது நிலைப்பாட்டை மாற்றிவிட்டார்கள்.

தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொள்ள மறுக்கிற சிங்கள அரசுகள், தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தை எதிர்த்து கொள்வதற்கு, அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதற்கு (devolution of power) பதிலாக, அதிகாரப் பரவலாக்கம் (decentralisation) என்ற மாற்றுவழியை பயன்படுத்துகிறார்கள். இதன் வெளிப்பாடுதான் 1981 இல் கொண்டுவரப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைகள், அவை செயலிழந்துபோனதும், இந்திய ஆதரவுடன் 13ம் திருத்தத்தின் மூலம் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன.

பொதுவில், அதிகாரப்பரவலாக்கம், அதிகாரப் பகிர்வு என்பவற்றுக்குள் உள்ளடங்கும் செயற்பாடுகள் சன்னாயகத்தை உயிர்ப்பிக்கின்றதான ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்துகின்றன. இவ்விரு சொல்லாடல்களிலும் ஒன்றுக்கு மற்றையதை மாற்றிப் பாவிக்கப்படக்கூடிய மயக்க நிலை காணப்படுகிறது. ஆங்கிலமொழியில் கூட இதே நிலை தான் உள்ளது. இதனை வாய்ப்பாகக் கொண்டு சிங்கள அரசுகள் உலகை ஏமாற்றி வருகின்றன.

1987 இல் கைச்சாத்திடப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் படி கொண்டுவரப்பட்ட 13ம் திருத்தச் சட்ட மூலத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாணசபைகள் மூன்று கூறுகளை கொண்டன. மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கொண்ட ஒரு சபை, ஒரு ஆளுனர், முதலமைச்சர் உள்ளடக்காக நான்கு பேருக்கு மேற்படாத ஒரு அமைச்சர்

குழு (board of Ministers). இதில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுனர் என்ற ஒரு அரச அதிகாரி மாத்திரமே நிறைவேற்று அதிகாரம் கொண்டவராக இருப்பார். ஜனாதிபதியின் விருப்பிற்கு ஏற்ப அவர் நடக்காவிடில் அவரை 24 மணித்தியாலத்தில் பதவியிலிருந்து வெளியேற்றும் அதிகாரத்தை ஜனாதிபதி கொண்டிருப்பார். இதிலிருந்து அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படாமல், வேறுவடிவத்தில் மீளவும் ஜனாதிபதியிடம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதனை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

13பிளஸ் பற்றிய விபரங்களை இவ்விடத்தில் கருத்துக்கூறக்கூடிய தகுதிவாய்ந்தவர்கள் வெளிப்படுத்தாமையினால், பொதுவில் இரண்டு ஊடகங்கள் உள்ளன. முதலாவது, நடுவன் அரசாங்கத்திடமுள்ள அதிகாரங்களில் சில மாகாணசபைக்கு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு. சிறிலங்காவின் இறைமைக்கு உட்பட்ட அதிகாரங்கள்: நடுவன் அரசுக்கான அதிகாரம், மாகாணசபைக்கான அதிகாரம், இரண்டுக்கும் பொதுவான அதிகாரம் என மூன்றுபட்டியலில் அடக்கப்பட்டுள்ளன. இரண்டுக்கும் பொதுவான அதிகாரங்கள் எனக் குறிப்பிடப்படுபவை விடயத்தில் அவற்றை நிறைவேற்றுவதில் மத்திய அரசுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் அடங்கும் சில அதிகாரங்களை மாகாணப்பட்டியலில் சேர்ப்பது பற்றி சந்திரிகா குமாரதுங்க ஆட்சியில் ஆலோசிக்கப்பட்டது. இந்த யோசனைகளை இப்போது 13 பிளஸ் என அழைக்கப்படுவதாக ஒரு கருத்து நிலவுகிறது.

பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தின்படி, மாகாணசபையின் முதலமைச்சர் உள்ளடங்கிய அமைச்சர் குழுவானது ஆளுனரது பணிகளுக்கு உதவியும் = ஆலோசனையும் வழங்கும் (to aid and advice) எனவும் எல்லாவிதமான விடயங்களிலும் இறுதி முடிவினை ஆளுனரே எடுப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் எந்த அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கினாலும், அது மறுபடியும்? ஜனாதிபதியின் கரங்களுக்கே சென்றடைவதனை நாம் அவதானிக்கலாம்.

தமிழ்மக்கள் ஒரு தேசிய இனம், அவர்களுக்கு ஒரு மரபுவழித் தாயகம் உள்ளது, தேசிய

இனங்களுக்கு உரித்தான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமது தாயகப் பிரதேசத்தை ஆட்சி செய்யும் உரிமையை அவர்கள் கொண்டிருக்கிறார்கள்.

பதின்மூன்றாம் திருத்தச் சட்டமூலம் அதிகாரப் பரவலாக்கமா அல்லது கோமளிக் கூத்தர் என்ற தலைப்பில் சட்ட அறிஞர் பெருமதிப்பிற்குரிய நடேசன் சத்தியேந்திரா அவர்கள் எழுதிய கட்டுரையில் 'தமிழ் மக்களின் சுயநலமற்ற நண்பனும், உலகின் நாலாவது பெரிய இராணுவத்தினைக் கொண்டதுமான இந்தியா, தமிழ் மக்களுக்கு, தமது ஆட்சியாளர்களுக்கு உதவியும் ஆலோசனையும் வழங்கும் உரிமையை சிறிலங்காவிடமிருந்து பெற்றுக் கொடுத்துள்ளது' என அவருக்கே உரித்தான எள்ளுடன் குறிப்பிட்டுள்ளார்.

13 பிளஸ் பற்றிய இரண்டாவது அனுமானம், தற்போது ஆளுனருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை, மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்கு வழங்குவது தொடர்பானது. இது அண்மையான அதிகாரப் பரவலாக்கத்தை நோக்கியதாக அமையும். ஆனால் சிறிலங்காவின் ஒற்றையாட்சி முறையான அரசியல் யாப்பின் 76வது சரத்து (Article 76) பாராளுமன்றம் தவிர்ந்த வேறு அலகுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதை கட்டுப்படுத்துகிறது. ஆகவே இதனை நடைமுறைப்படுத்துவதற்கு அரசியல் யாப்பில் திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும்.

ஒற்றையாட்சி முறையின் வரம்பிற்கு அப்பால் நின்று செயற்படுவதற்கான திருத்தங்களை மேற்கொள்ளுவதற்கு, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டுபங்கு உறுப்பினர்களின் ஆதரவும், பொது சன வாக்கெடுப்பின் மூலம் மக்களின் சம்மதமும் பெறப்படவேண்டும். இங்கு சிலர் கனவுகாணுகின்ற இனங்களுக்கிடையிலான நல்லிணக்க முயற்சிகள் அதிர்ச்சி தரும் வகையில் வெற்றிபெற்றால் ஒழிய இவ்வாறு நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை என்றே கூறலாம். இந்நிலையில் 13 பிளஸ் என்பது வெறும் வார்த்தைஜாலமே தவிர வெறொன்றில்லை.

ஒரு பேப்பர்

கிடைக்கும் இடங்கள்

New Malden

Ayngaran 020 8949 6734
 Megaa Superstore .. 020 8336 0061
 Vaaniyan 020 8605 0434
 Murugan Kovil 020 8942 4475
 Vaishna Superfoods 020 8399 4488
 Stoneleigh Amman . 020 8393 8147

Tooting

Yhaal House 020 8767 8585
 Rainbow Restaurant. 020 8640 4230
 Amman Kovil 020 8795 4258
 Niru Con.Store 020 8672 3200
 Prime Foods..... 020 8682 3777
 Ayngaran 020 8540 1500
 Suvai Aruvi..... 020 8543 6266
 Adchaya 020 8540 8192
 Spice way 020 8685 1122

Croydon

Best Foods..... 020 8684 6269
 Haran Bros..... 020 8686 2552
 Chennai dosa 020 8665 9192
 Eelam Video..... 020 8664 8351
 Spice Land 020 8667 1700

Lewisham

Chandra 020 8333 8680
 Eelam Shop 020 8690 6545
 Katpagam 020 8694 8810
 AJ Video 020 8691 8888
 Sivan Kovil 020 8318 9844
 KRS 020 8297 9432

Eastham

Seelans 020 8471 5733
 Sakthi Cash & Carry 020 8394 4560
 Murugan Temple 020 8478 8433
 Station Super Store 020 8503 4711
 Best Food 020 8552 9578
 Akilan Enterprise ... 020 8548 0033

Iford

Vinnayagar Kovil.... 020 8911 8934
 Nathan 020 8514 1744
 Angels 020 8553 0490
 Sri Supermarket

Edmonton

New Kannan Stores 020 8884 4979
 Sayas 020 8805 9529
 Nagapooasani Temple 020 8884 3333

Walthamstow

Vinayagar Kovil 020 8527 3819
 Kumarans 020 7609 1912
 Prabas 020 8509 3322

Harrow

Tsk food & Wine 020 7622 4258
 Eelavan 020 8863 6160
 Prabhas 020 8866 0977
 South Harrow F&W, 020 8423 6321
 Best foods..... 020 8423 9933
 Sambal Express..... 020 8799 7171

Wembley

Malar Super Market 020 8795 5797
 Ganapathy C & C.... 020 8795 4627
 Best foods..... 020 8900 0100
 Vahizan Disc 020 8795 0648

Ealing

Amman kovil..... 020 8810 0835

Greenford

Ambiha 020 8813 0967

South hall

Thamilini C & C..... 020 8606 9900
 Duvaraka C & C 020 8813 9126
 Palm Palace 020 8813 9663
 Spicy Palace restaurant 020 8574 4087
 Luxmys C & C 020 8571 4599
 Tamilan C & C..... 020 8561 8174
 Lady Margret 020 8571 4434

BULLDOGTM

Energy Drink with Taurine



THE QUEEN'S AWARDS
FOR ENTERPRISE
INTERNATIONAL TRADE
2008



THE QUEEN'S AWARDS
FOR ENTERPRISE
INTERNATIONAL TRADE
2010



THE QUEEN'S AWARDS
FOR ENTERPRISE
INTERNATIONAL TRADE
2011

SHEER ENERGY

35p



Regular



Sugar Free



Sun Mark Limited

World Class Products



www.sunmark.co.uk

வீட்டு வரவேற்பறைக்குள் புகும் நச்சுக்காற்று



'விடியவிடிய இராமர் கதை, விடிந்து எழும்பினால், இராமருக்குச் சீதை என்ன முறை?' என்பது போலிருக்கிறது இப்போது தொலைக்காட்சியில் நடைபெறும் விவாதங்கள்.

தாயகத்தில் தமிழ்பேசும் மக்கள் பெளத்த சிங்கள பேரினவாத ஆட்சியாளரிடம் தமது பூர்வீக நிலங்களை பறிக்கொடுப்பது நெடுந் தொடர்கதையாக இருக்கிறது.

11 வீதமான மக்களுக்கு, 33 வீதமான நிலம் இருப்பது அபாத்தனமான செயல் என்பது போல வியாக்கியானங்களும் வழங்கப்படுகின்றன.

ஜே.வி.பி.யின் கிளர்ச்சியின் பின்னர் ஆளுக்து 50 ஏக்கர் நில உச்ச வரம்பினை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா கொண்டு வந்ததும், சிங்கள மக்களுக்கு காணிகள் போதவில்லையாம்.

ஆகவே பெருமும் சிங்கள சனத்தொகைக்கு, வடகிழக்குக் காணிகளைப் பகிர்ந்தளிப்பதில் தவறேதும் இல்லையென்று சிலர் நியாயம் கற்பிக்க முற்படுகின்றனர்.

ஒற்றையாட்சிக்குள் நிலங்களெல்லாம் சிங்கள இறைமைக்குச் சொந்தமானது என்பதுதான் பேரினவாதத்தின் முடிந்த முடிவு.

சிறைச்சாலைக் கைதிகளுக்கு புனர் வாழ்வளிக்க, தமிழரின் இதயபூமியாம் மணலாறு தான் சிங்களத்திற்கு கிடைத்திருக்கிறது.

வெளிஓயாவென்று அதற்குப் பெயர்கூட்டு விழாவும் நடைபெற்றுவிட்டது.

இன்று பெரும்பாலான முல்லைத்தீவு பிரதேசம் அந்நூதபுரத்தோடு இணைக்கப்படுகிறது.

ஏனெனில் அந்நூதபுர மாவட்டத்திற்கு கடற்கரை இல்லையாம்.

பொலனறுவையிலும் இதே கடற்கரைப் பிரச்சினை.

தற்போது கரையோரக் கிராமங்களை அபகரிக்கும் திட்டம், குடாநாடெங்கும் விரிவடைகிறது.

மாதகல், சேந்தாங்குளம், கீரிமலையெங்கும் தேசிய பாதுகாப்பிற்காக நிலங்கள் விழுங்கப்படுகின்றன.

அங்கு புத்தர் முளைப்பார். முகாமிலுள்ள படையினரின் குடும்பங்களை குடியமர்த்த வீடுகள் கட்டுவார்கள்.

இங்குள்ள பிரச்சினை இதுதான். தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழும் நிலத்தின் உரிமை, அதாவது இறைமை, அவர்களுக்கானது.

குடியிருப்போரின் வசதிக்காக பாடசாலை கட்டுவார்கள்.

யாழ்ப்போதுசன நூலக எரிப்புப் புகழ், காமினி திசநாயக்காவின் மகாவலி அபிவிருத்தித் திட்டமும் கிழக்கில் இதையே செய்தது.

அம்பாறை, தீவகாபியாக விழுங்கப்பட்ட கதை, நீட்சியடையும் மகாவம்சத்தில் எழுதப்படும்.

எல்லை - கந்தளாயில் தமிழ் மக்கள் துரத்தப்பட்ட நில ஆக்கிரமிப்பு வரலாற்றில், நாவற்குழியும் பின்னிணைப்பாக சேர்ந்து கொள்ளும்.

ஒற்றையாட்சிக்குள் நிலங்களெல்லாம் சிங்கள இறைமைக்குச் சொந்தமானது என்பது தான் பேரினவாதத்தின் முடிந்த முடிவு.

பேரிய மனது படைத்த அடிபணிவாளர்களுக்கு, தேசிய இனமென்பது உதிர்ந்துபோகும் மண்ணாங்கட்டி.

தேசிய இனமென்கிற அடிப்படைக் கருத்தியலை நிராகரிப்பவர்களுக்கு, இறைமையின் பொருள் புரியாது.

சிங்களத்தின் இறைமையை, முழு இலங்கைக்குமான இறைமையாக, ஏற்றுக்கொள்பவர்களுக்கு, தமிழ் இறைமை என்பது கேலிக் குரிய கருத்தியலாகவே தென்படும்.

வடக்கு - கிழக்கு மக்கள், காணி அதிகாரத்தைக் கோரவில்லையென்று, அபிவிருத்தி அமைச்சர் பசில் இராஜபக்ச கூறுவதையே,

இவர்களும் ஒப்புவிக்கின்றார்கள். சிங்களம் வெளியிட்ட காணியீள்பதிவிற்கான சான்றிக்கையில் குறிப்பிட்டுள்ள, தேசிய பாதுகாப்பிற்காகவும், அபிவிருத்திக்காகவும் காணிகளை அரசு பொறுப்பேற்பது சரியானது என சிலர் வாதிடுகின்றார்கள்.

மக்களை மரநிலையில் வாழவிட்டு, யாருக்கு இந்த அபிவிருத்தி என்று புரியவில்லை.

இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டு, இயல்பு வாழ்விற்குத்திரும்பாமல், ஏன் இந்த அவசரக் காணிப் பதிவுகளை அரசு நடாத்த முற்படுகிறது என்கிற கேள்வி எழுகிறது.

கொல்லப்பட்டவர்களின் தொகை அரசிற்கும் தெரியவில்லை. சிறையிலிருக்கும் போராளிகளின் பெயர் விபரங்களை வெளியிட அரசு மறுக்கிறது. வன்னிவதை முகாம்களுக்கு இழுத்து வரப்பட்ட மூன்று இலட்சம் மக்கள் எங்கே இருக்கின்றார்களென்று, கோத்தாபாயாவைத் தவிர வேறொருவருக்கும் தெரியாது.

இந்நிலையில் யாரிடம் காணி மீள்பதிவு குறித்து அரசு பேசப் போகிறது.

கொடிய யுத்தத்தின் மூலம் மக்களை தமது சொந்த நிலத்திலிருந்து விரட்டி, அந்நிலங்களை ஆக்கிரமிப்பதுதான் சிங்களத்தின் நோக்கம்.

அன்று யுத்தமில்லாமல், ஊர்காவல் படைகொண்டு, கிழக்கின் நிலங்களை அபகரித்தது பேரினவாதம்.

இன்று யுத்தத்தின் ஊடாக, வடக்கை கபளீகரம் செய்ய, சுற்றறிக்கைகளை சுழற்றி விட்டுள்ளது.

இதை நியாயப்படுத்த, ஒரு 'சொல்கேள்' கூட்டத்தையும் தயார்படுத்திவிட்டது.



காணியீள்பதிவென்பது, நில ஆக்கிரமிப்பிற்கான புதிய வகைத்திட்டம்.

உலகவங்கி சொல்கிறது, சர்வதேச நாணய நிதியம் கேட்கிறதென அனைத்துலக காணியீச்சுட்டத்தை கருத்தில் கொண்டு இதனை முன்னெடுப்பது போன்ற தோற்றப்பாட்டை மக்கள் மீது திணிக்க முற்படுகிறது சிங்களம்.

'பிம்சவிய'வையும், மீள்பதிவுச் சுற்றறிக்கையும் இணைத்து, மக்கள் காதுகளில் பூசுக்கு முயல்வது, இவர்களின் அறிவுப் பற்றாக்குறையை வெளிப்படுத்துகிறது.

கிறீஸ் பூதமும் சிங்களப் பகுதியிலிருந்துதான் கிளம்பியது. இந்த காணியீள்பதிவுப் பூதமும், சிங்களப் பகுதிகளில் செயற்பாட்டில் முதலில் ஈடுபட்டு வடகிழக்கிற்கு வருகிறதென கூறுகிறார்கள்.

உலகின் கண்கள் உற்றுநோக்கத் தொடங்கி விட்டன. இனி திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை கல்லோயா, மகாவலி, மதுறுஓயா திட்டம் போல் செய்ய முடியாது.

அபிவிருத்தி என்கிற போர்வையில், பன்னா

ட்டு சுரண்டல் நிறுவனங்களுக்கு சில காணிகளைத் தாரை வார்த்தால், அவர்களும் கிடைத்ததைப் பெற்று மௌனமாகி விடுவார்கள்.

பலமாகக் குரலெழுப்பும் புலம் பெயர் தமிழ் சமூகத்தையும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும் சமாளிப்பது கடினம் என்பதைப் புரிந்து கொண்டதால், காணியீள்பதிவு என்கிற புதிய நில ஆக்கிரமிப்பு முகமுடி அணிந்து சிங்களம் வருகிறது.

அடுத்ததாக அரசு காணி என்றால் என்ன? அரசு என்றால் என்ன? என்பதை அடிபணிவுவாதிகள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

இறைமையுள்ள தேசம் (Sovereign State) என்கிற போது, அந்த இறைமை மக்களுக்கானது என்பதுதான் பொதுவான நியதி.

ஆகவே அதையும் மண்ணாங்கட்டி இறைமை என்று தூற்றக்கூடாது. ஏனெனில் சிங்களத்திற்கு ஒத்துவராத விடயமது.

இறைமையின் முக்கியமான அலகு நிலமும் மக்களுமாகும்.

இறைமையுள்ள தேசம் (Sovereign State) என்கிற போது, அந்த இறைமை மக்களுக்கானது என்பதுதான் பொதுவான நியதி.

இங்குள்ள பிரச்சினை இதுதான். தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழும் நிலத்தின் உரிமை, அதாவது இறைமை, அவர்களுக்கானது.

ஆனால் பெரும்பான்மை இனத்தைக் கொண்ட அரசானது, தேசிய இனமொன்றின் வாழும் நிலத்திற்கான உரிமை தனது என்கிறது.

இதுதான் தேசிய இனமுரண்பாட்டின் முக்கியமான பக்கம்.

மாகாணசபைகளுக்கு காணி உரிமை அல்லது அதிகாரம் தரமாட்டோமென குணபால அமரசேகர தொடக்கம் பேராசான் ஜி.எல்.பிரிஸ் வரை அடம்பிடிப்பதற்கான அடிப்படைக் காரணியும் இவைதான்.

பெரும்பான்மை இனத்தைக் கொண்ட அரசானது, தேசிய இனமொன்றின் வாழும் நிலத்திற்கான உரிமை தனது என்கிறது.

தூங்குபவர்கள் போல் நடிப்பவர்களும், அவர் தூங்கிவிட்டாரென உறுதிப்படுத்துபவர்களும், தான் தூங்கிவிட்டதாக எனக்கு அவர் சொன்னாரென முட்டாள்தனமாகப் பேசுபவர்களும் நிறைந்து காணப்படும் இத்தொலைக்காட்சிகள், எமக்குத் தொல்லை தரும் காட்சிப்பெட்டிகளாக மாறாமல் இருந்தால் நல்லது.

காசுகொடுத்து, எமது வீட்டு முன் அறைக்குள் சமூக நல மறுப்பாளர்களை, நாமே வரவழைத்து விட்டோமாவென மக்கள் விசனமடையும் குரல் கேட்கிறது.

குரோய்டனில் கடை வாடகைக்கு..

TOLET In Croydon

- ▶ Butchers section
- ▶ Food court
- ▶ Fore court (fruits & vegetables)

TO LET
Warehouses also available.

Call: **078 8868 9455**
078 8779 6640

குழந்தை பராமரிப்பிற்கு (Childminder) ஒருவர் தேவை

11 மாத குழந்தையைப் பராமரிக்க ஜூன் (June) மாதம் முதல் திங்கள், செவ்வாய், வியாழன் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஆள் தேவை.

பள்ளி விடுமுறை நாட்களில் தேவையில்லை. (Term time only)

Sutton இல் இருப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

Contact: **Krishna on 07878862570**

நகைக் கடையில் வேலை செய்வதற்கு ஒருவர் தேவை (Tooting)

Call: **020 7043 4310**

மக்கள் தொடர்பும், உடன்படு ஊடகவியலாளர்களும்

சுகி
(ஒருபேப்பருக்காக)

நிலை குறித்து போர் தொடுத்த, வெறுங்கையுடன் நின்றால், இன்று போய் நாளை வா என்று வழியனுப்பி, குழந்தைகளையும், வயதானவர்களையும் கொல்லாது, போர் விதிகளை மீறாது, புறமுதுகில் குத்தாது, இப்படியெல்லாம் எமது தமிழ்ப் பெருமன்னர்கள் போர் செய்தார்கள் என்பது வரலாறு. ஆனால் ஒரு விடுதலைக்காக போராடும் நாம் தற்கால போர்முறைகள் பற்றியும், உலக விதிமுறைகள் பற்றியும் (அப்பிடி ஏதாவது இருந்தால்!) அறிந்திருக்க வேண்டியது மிக அவசியமானது. அதுவும் தலைமையில்லாத மக்கள் போராட்டமாக மாறியிருக்கும் எமது போராட்டத்தில் பங்கெடுக்கும் ஒவ்வொருவரும் விழிப்புணர்வோடு இருப்பதற்கு இது உதவும்.

முதலாவது உலகப்போரில் கொல்லப்பட்ட சுமார் 17 மில்லியன் பேரில், பத்துவீதமானவர்களை பொதுமக்கள். இரண்டாவது உலகப்போரில் கொல்லப்பட்டவர்களில் ஐம்பது வீதமானவர்கள் பொதுமக்கள். வியட்நாம் போரில் கொல்லப்பட்டவர்களில் எழுபது வீதமானவர்கள் வியட்நாமியப் பொதுமக்கள்! ஈராக் போரில் கொல்லப்பட்டவர்களில் தொண்ணூற்று வீதமானவர்கள் ஈராக்கியப் பொதுமக்கள்! இதிலிருந்து தற்கால யுத்தம் போரிடாத மக்களையும் குறிவைக்கிறது என்பதனை உணர்ந்து கொள்ளலாம்.

"The killing of civilians and wilfully causing great suffering, is a war crime" -- Fourth Geneva Convention 1949

மேற்படி யுத்தங்களில், இவ்வளவு தொகையில் மக்கள் கொல்லப்பட்டாலும், போர் குற்றவியசாரணை என்று ஒன்றும் பேசப்படவில்லை. அவை நீண்ட கால திட்டமிட்ட

பரப்புரையினால் பேசப்பொருளாக ஆக்கப்பட்டன. அத்தோடு உடன்படு ஊடகவியலாளர்களின் (Embedded Journalists) பங்கும் இங்கு காத்திரமானது. திட்டமிட்டு அரசாங்கத்திற்கு சார்பான தகவலை மட்டும் வெளியிடுவதற்காக அமர்த்தப்படும், பக்கச் சார்பான ஊடகவியலாளர்களை உடன்படு ஊடகவியலாளர் என அழைப்பர்.

ஈராக் யுத்தத்தின் போது மட்டும் 800 வரையினான உடன்படு ஊடகவியலாளர்கள் பரப்புரைக்காக அமெரிக்க, பிரித்தானிய வல்லரசுகளால் அனுப்பப்பட்டிருந்தார்கள். இதுபற்றிய ஒரு நகைச்சுவை உண்டு, அதாவது புதிதாக அமைக்கப்படும் இராணுவத் துணைப்படை ஒன்று, துப்பாக்கி வாங்குவதற்கு முன்னர் தமக்கு ஒரு ஊடகத் தொடர்பாடல் அலுவலரை (press officer) வேலைக்கு அமர்த்தியதாக, அந்தளவுக்கு ஊடகத்தின் பங்கு, போருக்கு முன்பும், போரின் போதும், போருக்குப் பின்பும் அவசியமானது. சர்வதேச சமூகம் தாம் விருப்பிய திசையில் பயணிப்பதற்கு ஊடகங்களை ஒரு ஆயுதமாகவே வெகு சாணக்கியமாகவும், மிகக் கீழ்தரமாகவும் பாவிக்கிறார்கள்.

மிகப்பெரிய செய்தி நிறுவனங்களுக்கும், பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையில் ஏற்படுத்தப்படும் இணக்கப்பாட்டின் விளைவாக இவ்வாறான உடன்படு ஊடகவியலாளர்கள் பாதுகாப்புடன் பணிக்கு அமர்த்தப்படுகிறார்கள். இந்த உடன்படு ஊடகவியலாளர்கள் அவர்களுக்குரிய இராணுவக் குழுவோடு இணையமுன் எப்போ, எதை, எப்படி செய்தியாக வேண்டும் என்பதற்கு கட்டுப்படுவதாக கையொப்பம் இட்டுச் சேர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் சுயமாக அப்போரின் எதிர்காலம், எதிர்விளைவு, பாவிக்கப்பட்ட ஆயுதங்கள் பற்றி செய்தி வெளியிடவோ அல்லது செய்தி ஊடாக செய்தித் தொடர்பாடலை ஏற்படுத்தவோ முடியாது.

ஈராக்கில் அணு ஆயுதங்கள் இருப்பதாகச் சொல்லிக் கொண்டு, முன்னணிப் பத்திரிகையில் இருந்து, காட்டுடன் சித்திரம் வரை ஒன்றை திருப்பி திருப்பிச் சொல்வதன் மூலமும், குறியீடாகவும் மக்கள் மனதில், பரப்புரை மூலம் புகுத்திப் பயங் கொள்ள வைத்தார்கள்.

முன்னாள் MI5 இன் தலைமை அதிகாரி (2002-07) எலிசா (Eliza Baroness Manningham-Buller) மிக அண்மையில் அளித்த பேட்டியில் சதாம் குசைன்க்கும் அல்கீடாவுக்கும் (Al Qaida) எந்த விதமான தொடர்பும் இல்லை என்றும், பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் (weapons of mass destruction) எதுவும் காணப்படவில்லை என்றும் பகிரங்கமாக செவ்வி ஒன்றில் குறிப்பிட்டார்.

போரின் போது இறுக்கமான செய்தி தணிக்கைகளாலும், திட்டமிட்டு அமர்த்தப்பட்ட உடன்படு ஊடகவியலாளர்களாலும் ஒரு பக்கச் சார்பான செய்திகள் மட்டுமே பிரசுரிக்கப்பட்டன. பொதுமக்களும், குழந்தைகளும் பெருமளவில் கொல்லப்பட்டனர்.

பாதுகாப்பு வலய நகரம் (City of free Zone) என்று அமெரிக்காவால் சொல்லப்பட்ட பிரதேசங்களில் இருந்து எழுபது விகிதமான வீடுகள் அழிக்கப்பட்டன. தடை செய்யப்பட்ட எரிசூடுகள், கொத்தணிக் குண்டுகள் அங்கும் போடப்பட்டன. 740,000 பெண்கள் கணவர்களை இழந்தார்கள். 4.5 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தார்கள். சுயாதீனமான ஊடகவியலாளர்கள் 250 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டார்கள். Basta நகரம் பிடிக்கப்பட்டு விட்டதாக 17 தடவை 24 மணிநேரம் ஒலிபரப்பாகும் செய்திகளில் அறிவிக்கப்பட்டது. சதாம் குசைனின் ஆட்சி வீழ்த்தப்பட்டதின் குறியீடாக அவரின் சிலை இடிக்கப்பட்ட நிகழ்வுக்கு மட்டும் எல்லா ஊடகவியலாளர்களும் அழைக்கப்பட்டு, அந்நிகழ்வில் படம் பிடிக்க அருமதிக்கப்பட்டு மீண்டும் பத்திரமாக வெளி அனுப்பப்பட்டார்கள்.

ரோனி பிளேயரும், புலசும் மக்கள் மத்தியில் அபிமானம் இழந்து, பதவி இறக்கப்பட்டார்கள். உலகத்தின் பார்வையில் அமெரிக்கா விற்கு ஏற்பட்ட அபகீர்த்தியை துடைத்தெறியும்,

அடுத்த கட்டமாக "Change, we can believe in" என்ற தேர்தல் சுலோகத்தோடு ஓபாமா ஆட்சிக்கு வந்தார். ஓபாமா ஆட்சிக்கு வந்ததன் பிற்பாடு முன் எப்பொழுதும் செலவிடப்படாத தொகை போருக்கென ஒதுக்கப்பட்டது! ஆனால் மக்கள் மத்தியில் உலக சமத்துவத்தின் ஒரு பிரச்சார குறியீடாக ஓபாமாவின் முகம் பதியப்பட்டுவிட்டது.

இரண்டாம் உலகப்போரில் ஐப்பாளில் அணு குண்டு போட்டதிலிருந்து, வியட்நாமில் அநியாயமாக கொல்லப்பட்ட பொதுமக்கள் உட்பட, மற்றும், நைஜீரியாவின் அழித்தொழிக்கப்பட்ட Biafra இயக்கம், ஈராக் போர் முதல் கொண்டு, முள்ளிவாய்கால் வரை...

மக்களின் பிரச்சாரத்திற்கென ஒன்றை சொன்னாலும், திட்டமிடலின் போது கருத்தில் எடுப்பது என்னவோ எண்ணைவள உரிமையின் கையிருப்பு யாரிடம் என்பதுவும், சர்வதேச சந்தைப்படுத்தலுக்கு இடம், வல்லரசின் பலம் போன்ற தத்தமது நாடு சார்ந்த விடயங்களே.

இப்போது எமது விடுதலைப் போராட்டத்தை எடுத்துக் கொண்டாலும், எமது போராட்டத்தின் நியாயத்தன்மையை, இந்த சர்வதேச சமூகத்திற்கு புரிய வைத்து அவர்களை எமது எதிர்கால அட்டவணைக்குள் உள்வாங்குவதற்கு நாம் முயற்சிக்கும் அதே நேரம், அவர்களின் கவனம் எதில் இருக்கும் என்பது உலக வரலாற்றின் மூலம் எமக்கு தெரிந்திருப்பதாலும், அதற்கு ஏற்றவகையில் எங்கு, எதற்காக, ஏன் எம்மை உபயோகிக்கப்பார்க்கிறார்கள் என ஊகித்து, எமது கையை கொண்டே எமது கண்ணை குத்தும் வேலைகளையும் அடையாளம் கண்டு கொள்ளலாம். அதே போல எம்மவர் மத்தியிலும் உடன்படு ஊடகவியலாளர்களும், ஊடகங்களும், அடியாட்களும் இருப்பார்கள் என்பதையும் மறுத்துவிட முடியாது.

சர்வதேச ஊடகங்கள் எப்போது அறம் சார்ந்து உண்மையான செய்திகளையே வெளியிடுவார்கள் என்ற எமது எதிர்பார்ப்பு எத்தனை தவறானது என்பதனை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.



Shoptek
co.uk

A2 Asfare Business Park, Hinckley Road, Wolvey, Leicestershire LE10 3HQ

USED SHOP SHELVING

Large stock of used shop shelving



NEW SHOP SHELVING

1000mm GONDOLA BAY
£146⁰⁰ VAT



Suppliers of New and Used Shop Shelving
From our Cash & Carry Warehouse



Shoptek Tel: 01455 221512
Email: info@shoptek.co.uk

Perma Shipping

பிரேமா விமான, கப்பல் பொதி சேவை

- Air Freight World Wide
- Collection, Packing & Crating
- Urgent, Documents, Parcels Door Delivery
- Customs Clearance By Sea/Air
- Delivery to anywhere in Srilankao

உங்கள் வயாருட்களை சிம்கு வந்து வராத செய்தி கொள்ளலாம் உங்கள் கீல்லம் வந்து வறறு அதுபும் சேவையும் உண்டு.

யாழ், வன்னி, வவுனியா, மன்னார், மட்டகாப்பு, திருமலை, அம்பாறைக்கு விரைவான மலிவான சேவை!

ஏதாட்புக்கு: சீவம் (Sivam)
G14, Big Yellow,
1-3 Wyvern Industrial Estates,
Beverly Way, New Malden, Surrey KT3 4PH

Tel: 02086465222 Mob: 07939550397

Email: info@permainternational.co.uk
Web: www.permainternational.co.uk

FREE "Currency Trading" Demo

See and learn to Trade Currencies தமிழில்...

Dates: Every Thursdays
Time: 7:00pm to 9:00pm

Seats are limited.

Venue:


Knights of Harrow Seminar Room
164 Pinner Road, Harrow, HA1 4JJ.

To book your free space, Call

Nthiran **0781 221 1663** s2pnet@yahoo.co.uk
Para **0795 850 7010** paramakumaran@hotmail.com
Kajan **0782 794 7964** admin@knightsofharrow.com

சாலம் செய்ய வந்த கிருஷ்ணாவும்....

சலாம் போட வந்த கலாமும்....



வேல் தர்மா (ஒரு பேப்பருக்காக)

பல சோதனைகள் மத்தியில் இருக்கும் இலங்கைக்கு யாருக்காவது தலைவர் மஹந்த ராஜபக்சவை இரு சாதனையாளர்கள் இந்தியாவில் இருந்து வந்து சந்தித்திருக்கிறார்கள். ஒருவர் இந்தியாவில் அணு குண்டுச் சோதனையிலும் ஏவுகணைத் தொழில்நுட்பத்திலும் சாதனை புரிந்த இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். மற்றவர் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தனக்கு முன்னர் உரையாற்றிய போர்த்துக்கீசிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா. இருவரும் மிகவும் வேறுபட்ட பின்னணிகளைக் கொண்டவர்கள் என்றாலும், அவர்களது இலங்கைப் பயணத்தின் நோக்கம் ஒன்றாகத்தான் இருப்பது போல் தெரிகிறது.

எஸ்.எம் கிருஷ்ணாவின் பயணத்தை பல ஊடகங்கள் மகாபாரத்தில் கண்ணின் தூதுக்கு ஒப்பிட்டு விமர்சித்தன. எஸ்.எம். கிருஷ்ணா அல்ல இந்தியாவே மகாபாரத்தில் கண்ணின் போலவே செயற்படுகிறது. மகாபாரதப்போரில் கண்ணன் படைக்கலன்கள் ஏந்தாமல் பாண்டவர் பக்கமும் அவரது படைகள் துரியோதனன் பக்கமும் இருப்பதாக கண்ணன் அருச்சுனனுக்கும் துரியோதனனுக்கும் வாக்குறுதி அளித்தான். போரில் கண்ணன் தமது பக்கம் என்றே பாண்டவர் நம்பினார். ஆனால் பாண்டவர்களது சேனையையும் பாண்டவர்களையும் அவர்கள் பின்னடைவையும் பாண்டவர்களின் மனைவிமாரர்களின் கருவில் உள்ள சிக்கலையும் அழிப்பதுதான் திட்டம் என்பது நகுலனைத் தவிர யாழ்ப்பாணம் பாண்டவர்களுக்கு தெரியாது. நகுலன் தனது அன்பால்

கண்ணனைக் கட்டி நீங்கள் ஐந்து பேரையும் போரில் அழிக்காமல் பாதுகாக்க வேண்டும் என்ற வாக்குறுதியைப் பெற்றுக் கொண்டான். போரின் முடிவில் அனைவரும் அழிந்தனர். பாண்டவர் ஐந்து பேர் மட்டும் தப்பினர்.

எஸ் எம் கிருஷ்ணா இலங்கை வந்தார் பேச்சுவார்த்தைகள் நடத்தினார். பின்னர் பத்திரிகையாளர் மாநாட்டையும் நடத்தினார். அவர் பத்திரிகையாளர் மாநாட்டில் கூறியது எமக்கு ஒரு நகைச்சுவைத் துணுக்கை நினைவுபடுத்துகிறது.

‘நீ தண்ணி அடிப்பியா?’ ‘இல்லை’ ‘நீதம் அடிப்பியா?’ ‘இல்லை’ ‘நீ பெண்கள்...?’ ‘இல்லவே இல்லை’ ‘நீ திருடுவியா?’ ‘சீ...சீ...’ ‘அப்போ உன்னிடம் உள்ள கெட்ட பழக்கம் என்ன?’ ‘பொய் சொல்லுவது’ இந்தக் கடைசிப்பதில் எப்படி மற்ற எல்லாப் பதில்களையும் நிர்ப்பலமாக்கியதோ அதைப் போலத்தான் இலங்கைப் பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் இலங்கை இனப் பிரச்சனைக்கான தீர்வு தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா கொழும்பில் பத்திரிகையாளர் மாநாட்டில் கூறிய கருத்தும் இருந்தது. எஸ் எம் கிருஷ்ணா இலங்கை அதிபர் மஹந்த ராஜபக்ச தன்னிடம் இலங்கை அரசியலமைப்பில் ஏற்கனவே செய்யப்பட்டுள்ள 13வது திருத்தத்தில் உள்ள அதிகாரப் பரவலாக்கத்திற்கும் அதிகமான அதிகாரப் பரவலாக்கம் (இதை 13+ என்று அழைப்பர்) செய்யப்படும் என்று தெரிவித்ததாகக் கூறினார். ஆனால் அதற்கான ஒரு கால அட்டவணை உண்டா என்று கேட்ட போது இல்லை என்பதே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் பதிலாக இருந்தது. இது பின்னையாரின் திருமணம் போல்தால். நாளை நடக்கும் இலங்கை அதிபரின் கூற்றுக்கு ஒரு கால அட்டவணை கிடயாது என்று கூறுவது அது ஒரு போதும் நடக்காது என்பதே. இலங்கை அரசு

மைப்பின் 13வது திருத்தம் 1987இல் அப்போதைய இலங்கை அதிபர் ஜே ஆர் ஜயவர்த்தனவும் ராஜீவ் காந்தியும் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. ஒப்பந்தமிடும் போது தமிழர்களுக்கு இந்தியா கொடுத்த வாக்குறுதிகள் :

1. தமிழர்களைப் பாதுகாக்கும் பொறுப்பை இந்தியா ஏற்கும்.
2. தமிழர்களின் பிரச்சனைக்கு இந்தியா தீர்வு காணும்.
3. தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணும் முகமாக இலங்க அரசியல் அமைப்பில் மாற்றம் செய்யப்படும்.
4. இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப் பட்டு தமிழர்களின் தாயகமாக ஏற்றுக் கொள்ளப்படும்.

இந்த வாக்குறுதி அளித்து 24 ஆண்டுகள் கடந்து விட்டன. இந்தியா கொடுத்த எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. தமிழர்கள் இன்று இருக்கும் நிலையையும் 1987இல் ராஜீவ்-ஜேஆர் ஒப்பந்தத்திற்கு முன் இருந்த நிலையையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இலங்கையின் எப்பாகத்திலும் சிங்களப்படை நடமாட அஞ்சி இருந்தது அன்று. இலங்கையின் எப்பகுதியிலும் தமிழ்ப்போராளிக் குழுக்கள் தாக்குதல் நடத்தி பாரிய அழிவுகளை விளைவிக்கலாம் என்று இலங்கை அரசு அன்று அஞ்சி இருந்தது. தமிழர்கள் கைகளில் ஆயுதம் இருந்தது அன்று. இன்று தமிழனுக்கு என்று ஒரு எதிர்காலம் இருக்கிறது என்ற கேள்விக்குறி மட்டும் தான் தமிழனின் சொத்து. இந்த நிலைக்கு தமிழர்களை இட்டுச் சென்றது இந்தியாதான்.

தமிழர்கள் முதுகில் சவாமி செய்த இந்தியா

1980களில் ஜே ஆர் ஜெயவர்த்தன தலைமையில் ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி அமெரிக்க சார்பாக மாறத் தொடங்கியது. இலங்கையின் பூகோள நிலை அமெரிக்கக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு இடையிலான அதி தாழ்வலை (ultra low wave) தொலைத் தொடர்புக்கு மிக உகந்ததாக அமைந்துள்ளதால் சிலபுத்தில் அமெரிக்க வானொலி நிலையம் என்ற போர்வையில் அமெரிக்க கடற்படையின் தேவைகளை நிறைவேற்ற அமெரிக்காவிற்கு இலங்கை தயாரானது. அத்தடன் சிங்கப்பூர் நிறுவனம் என்ற போர்வையில் அமெரிக்கா திருகோணமலையில் தனது கடற்படைக்கு ஒரு எரிபொருள் மீள்நிரப்பு நிலையத்தையும் அமைக்க முற்பட்டது. இதை அறிந்த இந்திரா. சுந்தர்திமிழர்களைப் பகடைக்காயாகப் பயன்படுத்தினார். தமிழர்கள் மத்தியில் பல ஆயுதக் குழுக்களை இந்தியா உருவாக்கியது. விளைவு அமெரிக்க திட்டத்திற்கு ராஜீவ்-ஜே ஆர் ஒப்பந்தத்தின் மூலம் ஆப்பு வைக்கப் பட்டது. இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் ஒரு ஆயுத மோதலை உருவாக்கியே இந்தியா இதனைச் சாதித்துக் கொண்டு இறுதியில் தமிழர்களை ஏதிலிசனாக கிவிட்டது.

பேச்சு வார்த்தை மேசையில் பிச்சைக்கருத்தமிழர்கள் இலங்கையில் 2009இல் டீயர் முடிந்தவுடன் யார்ப்பனை ஆய்வாளர்கள் இலங்கை இனப் பிரச்சனைக்கான தீர்வுபற்றி எழுதும் போது தமிழர்களின் நிலை Beggar have no choice என்றும் தமிழர்களின் நிலை Hobson's choice

என்றும் எள்ளி நகையாடினர். ஆனால் பன்னாட்டு மட்டத்தில் இலங்கையில் இழைக்கப்பட்ட போர்க்குற்றம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பிரசாரத்தின் அடிப்படையில் இலங்கை இனப் பிரச்சனைக்கு ஒரு தீர்வை இலங்கை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல பன்னாட்டு மனித உரிமை அமைப்புக்களால் முன்வைக்கப்பட்ட அதை கனடா, பிரித்தானியா, ஒஸ்ரேலியா, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளதாலும் இந்த மார்ச் மாதம் நடக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கழகமாநாட்டுல் இலங்கையில் இழைக்கப்பட்ட போர்க் குற்றம் தொடர்பாக ஏதாவது தீர்மானம் எடுக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுவதாலும் இலங்கை கடந்த சில மாதங்களாக தமிழ் அரசியல் குழுவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இலங்கைப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் ஒரு பிச்சைக்கார நிலையில் இல்லாமல் தமது கோரிக்கைகளை சற்று அழுத்தமாக முன் வைத்துப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டனர். இலங்கை அரசும் பேச்சு வார்த்தையில் அக்கறையிருப்பதாகவும் காட்டிக் கொண்டது.

மீண்டும் தமிழர்கள் முதுகில் இந்தியா சவாமி யா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் பேச்சு வார்த்தையில் அக்கறை காட்டிய இலங்கை அரசு கிருஷ்ணா இலங்கைக்கு வந்த பின்னர் இலங்கைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்மீண்டும் உதாசீனம் செய்யத் தொடங்கி விட்டது. இதற்கான காரணம் மார்ச் மாதம் நடக்க விரும்பும் ஐநா மனித உரிமைக் கழகக் கூட்டத்தில் இந்தியா இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கும் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டதாலா என்ற சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. அதற்குப் பிறகு உட்காரமாக இலங்கைக் கடற்பரப்பில் சீனா தனது முழுகிக் கிடைக்கும் கப்பல்களை ஆய்வு செய்ய இலங்கையிடம் விடுத்த கோரிக்கையை இலங்கை நிராகரித்ததா? சீனா பழைய கப்பல்கள் தேடுதல் என்ற போர்வையில் இலங்கையச் சுற்றுவர உள்ள கடற்பரப்பில் தனது நீர் மூழ்கிக் கப்பல்களை எப்படி நடமாடவிடலாம் என்று ஆய்வு செய்ய விரும்பியுள்ளது. சீனா தனது கடலாதிக்கத்திற்கு விமானம் தாங்கிக் கப்பல்களிலும் பார்க்க நீர் மூழ்கிக் கப்பல்களில் அதிக கவனம் செலுத்துகிறது.

2008ம் ஆண்டிலும் 2009ம் ஆண்டிலும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்புப் போரை இலங்கையும் இந்தியாவும் தீவிரமாக முன்னெடுத்துக் கொண்டிருக்கையில் பல உலக அறிஞர்கள் ஒன்று கூடிக் இந்த இன அழிப்பை ஐக்கிய நாடுகள் சபையுட்பன்னாட்டு சமூகமும் இணைந்து தடுக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டனர். அந்த இன அழிப்பின் போரை வேவுகளை பார்த்துக் கொண்டிருந்த இந்திய அணு மற்றும் ஏவுகணை விஞ்ஞானியும் இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவருமான ஏ.பி.ஜே அப்துல் கலாம் தான் இப்போது இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது பயணத்தைப் பற்றி தமிழ் விரோதப் பார்ப்பனப் பத்திரிகை இந்து இப்படிக்க் கூறுகிறது The former President A.P.J. Abdul Kalam will embark on a mission to promote peace, harmony and prosperity for all societal constituents in Sri Lanka and propagate an agenda for an inclusively developed nation.

(இதர்ப்பாசி 24 பக்கம்)



NAG & Co.

SOLICITORS

- ✓ CRIME
- ✓ CONVEYANCING
- ✓ MATRIMONIAL
- ✓ IMMIGRATION
- ✓ TRAFFIC MATTERS
- ✓ LANDLORD & TENANTS
- ✓ POLICE STATION MATTERS
- ✓ EMPLOYMENT MATTERS
- ✓ WORK PERMITS

Tel: 020 7737 1211 | Fax: 020 7731 1431

Email : nagandco@yahoo.co.uk

Unit 3 Holles House, Myattsfield south, London SW9 7LN

Nearest Underground - Brixton Station on Victoria Line and Oval Station on Northern Line

Examining Sri Lanka's Diplomacy Machine



By Gibson Bateman

As promised, the Sri Lankan government made the final report of the Lessons Learnt and Reconciliation Commission (LLRC) public last month. It has also recently released its "National Action Plan for the Protection and Promotion of Human Rights: 2011-2016."

The Action Plan was developed in accordance with a commitment the government had made in 2008, the last time Sri Lanka participated in the UN's Universal Periodic Review.

Both documents are part of the Sri Lankan government's strategy to placate international observers and convince people that there is no need for any kind of international assistance because the country's domestic institutions are working just fine. Like the LLRC report, the National Action Plan contains some decent ideas and recommendations, but it is replete with missing and false information. For example, the section on the Prevention of Torture is laughable and worrisome.

The Sri Lankan government claims that it "maintains a zero-tolerance policy on torture." This sweeping assertion directly contradicts loads of evidence, including the recent findings of the UN's Committee Against Torture (CAT). The fact that the Ministry of Defense has been denoted as the "Key Responsible Agency" for ensuring the prevention of torture is perhaps more disconcerting.

The front-page story in last week's Sunday Leader, which explains "that

that some 500 people have been reported missing in the North and East alone over the past few years" should give people good reason to worry. The rule of law continues to deteriorate under President Mahinda Rajapaksa's watch. The government will present its National Action Plan at the UN Human Rights Council's (HRC) 19th session in March.

♦ **What Will Happen in Geneva?**

In theory, Rajapaksa's administration has plenty to worry about. Lobbying and debate surrounding the next session of the HRC has already begun.

Many foreign governments recently made strong statements that the LLRC's final report does not touch on the question of accountability. The Sri Lankan government refuses to look into credible claims that violations of international humanitarian law occurred at the end of the war; government officials are unwilling to go into any detail about what actually happened during the last phase of the conflict.

Strident calls for an international mechanism will be made this spring in Geneva. If no resolution gets through either of the next two sessions of the HRC (another session will be held this summer), then Rajapaksa's government can probably rest easy as long as they stay in power.

Diplomacy is not always a zero-sum game, but Rajapaksa's government knows that the final report of the LLRC and the National Action Plan are its two most potent lobbying weapons, as long as government

officials continue to bend the truth or promulgate outright lies.

This is ironic because both documents distort reality and should actually be used against the government. They reinforce the notion that Rajapaksa's administration does not care about human rights.

The processes surrounding the drafting and the finalization of the LLRC and the National Action Plan were deeply flawed and not at all independent. The LLRC's lack of independence is well-known. (President Rajapaksa appointed the eight-member Commission himself). The true story about the National Action Plan appears to be less widely understood, especially outside of Sri Lanka.

The government's drafting of the National Action Plan was quite devious. A number of civil society leaders, academics and genuinely independent thinkers were included in the eight-committee body during the initial process and the composition of the first draft of the National Action Plan. Yet committee members were not involved in the process after that. Now, the Sri Lankan government is falsely claiming that the National Action Plan was the result of a thoughtful, inclusive process. This is absurd. As Rohan Edrisinha (a member of one of the drafting committees) has already indicated, that was not what happened. Drafting committee members never did approve the final document, only the first draft.

In another clever ploy, this "watered down" version is being heralded as a step in the right direction. Few people are speaking out about this issue because they are afraid to do so. Rajapaksa's government has benefited from a fragmented political opposition for years. Divisions within Sri Lankan civil society only make the government's consolidation of power that much easier. In addition to some lively debate at the Human Rights Council, Sri Lanka's human rights record will also be examined under the UN's Universal Periodic Review (UPR) this year. The government's propaganda machine is already in full swing. Sri Lankan diplomats will welcome many foreign dignitaries in January and February.

President Rajapaksa and senior government officials will use these visits as a platform to prepare a more complete misinformation campaign for Geneva in late February and early March. The Sri Lankan government

will be touting both the LLRC and the National Action Plan as wonderful examples of how just and satisfactory things are in Sri Lanka.

♦ **The idea is farcical.**

In January of 2010, the IMF declared Sri Lanka a Middle Income country. The war has been over for more than two years. International observers and NGOs are moving on to the next crisis: Libya, Egypt, Tunisia or elsewhere. A new disaster or humanitarian catastrophe is always right around the corner. Nonetheless, what happened in Sri Lanka in 2009 cannot be brushed aside. One does not sweep ethnic tension under the rug and wait idly by, hoping that it disappears.

♦ **Looking Ahead**

Again, in spite of the LLRC's complete exoneration of the military, the report does contain some good recommendations about devolution, land rights, compensation for victims/survivors and demilitarisation. There are some decent thoughts and recommendations in the National Action Plan as well.

However, the chances that the Sri Lankan government will swiftly move to implement any of the solid recommendations are infinitesimal. Rajapaksa's government has shown its unwillingness to follow through on almost all the agreements it made during the last session of the Universal Periodic Review in 2008. It disregarded the LLRC's interim recommendations too. The word "recommendation" in Sri Lankan political parlance is meaningless. Why should anyone be optimistic this time around? Forget recommendations, the government continues to ignore its own constitution.

To take one example, President Rajapaksa's intractable position on the devolution of power to the country's Northern and Eastern provinces, something that is clearly articulated in the 13th Amendment of the country's constitution, is not helping. Nor is the government's current dialogue with the Tamil National Alliance (TNA), which is starting to look more like a scene from Waiting for Godot and less like any semblance of political negotiation with each passing day.

Why would any rational person take President Rajapaksa's recent statement about the "full implementation of the 13 Amendment plus" seriously?[1]

Despite some claims to the contrary, Mahinda Rajapaksa is not (yet) Robert Mugabe and Sri Lanka is not Zimbabwe. But this government has undoubtedly become more authoritarian since the end of the war. Just because the country has a history of "democracy" does not mean that continued democratic governance is a foregone conclusion. The erosion of checks and balances since 2009 has been significant. The passage of the 18th Amendment in 2010 reinforced this, as that legislation pulled even more power to the executive.

Some sort of resolution should get through the HRC this year. It might be weak and disappoint many, but it would be better than nothing. If the HRC fails to pass any resolution on Sri Lanka, it would be a humiliating display of fecklessness.

According to the HRC's website, "The Council was created by the UN General Assembly on 15 March 2006 with the main purpose of addressing situations of human rights violations and make recommendations on them." [2]

Over the past five years, the HRC has proven that is very capable of making recommendations. It is the first part of the HRC's mission that the body struggles with. Does the HRC actually address "situations of human rights violations" in a meaningful way?

Inaction on Sri Lanka would be a black mark on an institution that already has a dithering problem. It would be an embarrassment. If the HRC cannot crack down on Sri Lanka, when would it ever act? Should replacing the Commission on Human Rights with the HRC still be viewed as an improvement?

Tyranny and inaction may prevail this year in Geneva. If that were to happen, people will be asking many questions. This would be a good first question: What is the purpose of the Human Rights Council? A good second question would be: Are the proceedings of the Human Rights Council a colossal waste of time and money?

Giving Rajapaksa's government a free pass on human rights empowers aspiring autocrats everywhere. It sends a clear signal to semi-authoritarian governments: Go ahead, do whatever you want; you will face no consequences for your actions.

Courtesy: groundviews.org



- ✓ Accountancy & Auditing
- ✓ Business Start up Advice
- ✓ Business Plans & Cash Flow Forecasts
- ✓ Personal tax Affairs & Self Assessment
- ✓ Company Tax Affairs & Company Tax Return (CT 600)
- ✓ Preparing VAT, Payroll for the Sole Trader, Patnrnship & Limited Companies
- ✓ Company Formation

- ✓ Attending VAT & PAYE visits
- ✓ Tax Investigations
- ✓ Solicitors Accounts & Accounts Reports

TAMSONS
Accounting & Tax Consultancy Ltd.
65 Southlands Road, Bromley, Kent, BR2 9QR

Tel: **020 8313 0800**

My poetry is a witness to the resistance of the Tamils and the genocidal massacres



Poet R. Cheran

R. Cheran, a well known Tamil poet, published his first collection of poems Irandaavathu Suriya Uthayam in 1982. His other titles include Yaman (God of Death) (1984), together with an anthology of Tamil resistance poems, Maranathul Vaalvom (Amidst Death, We Live), which he edited in 1985, and Miindum Kadalukku (Once Moré, The Sea), published in 2004. He is currently a professor in the Department of Sociology and Anthropology at the University of Windsor, Canada.

"A Second Sunrise", a collection of Cheran's poems which were translated in English and published by Navayyana was recently released



at the Chennai book fair. In his visit to India, he was interviewed by Bamathi Sivapalan of Tehalka. Following are the excerpts of his interview:

♦ *A lot of your literature deals with the Sri Lankan Tamil experience. In places caught in ethnic conflicts, we witness destruction of cultural identity. In this context, how do you position your work?*

My first collection of poetry was titled The Second Sunrise in English. It was written in 1981 after the burning of the Jaffna public library. When I look back, I am reminded of a saying by a German writer and intellectual: "First you burn books, then you end up burning human beings." That's very pertinent to what

you're asking. I was very close to that library. Every Saturday my father would take us to the library. I would spend 4-5 hours there. I was a young university student in Jaffna at the time of the burning. We couldn't go to the library when it was being burnt but we went the next day. We saw a large number of Sri Lankan soldiers and other agents of the state stationed next to it in a huge stadium. They were laughing and mocking us. That is my very first memory of the library being burnt.

My poem was symbolic. It simply depicts the burning of the library as the second rise, which is unimaginably ironic, right? It's a second sunrise in the sense that the Tamils were about to resist the cultural genocide. And this was the time when various Tamil militant movements emerged.

In the past 30 years, there has been a systematic attempt by the state of Sri Lanka to ethnically cleanse and culturally subjugate the entire Tamil population. And the culmination of that particular project, ethnic cleansing and pogrom, is the May 2009 genocide of Tamils.

♦ *How does your work counter this narrative of cultural genocide?*

Well in one sense, in the past 30 years, my eight collections of poetry have been a witness to the ongoing resistance of the Tamils and the genocidal massacres of the Tamils

by the Sri Lankan state. So in that sense I became a witness to that history. My witnessing is not just as a historian or an archaeologist or a social scientist. It's the poet as the witness, which involves a different kind of sensibility. It's a different kind of imagination that is involved in this particular kind of being a witness, which you can very clearly see in my work.

in the absence of all other voices of resistance, in the absence of counter narratives, sometimes it happens that the poets become the voice of the voiceless.

♦ *A lot of poetry that comes out of conflict spaces often tends to be primarily valued as a sociological document. Does its value then, as a craft for the literary devices, run the risk of going unnoticed?*

That's an interesting observation... I would like to mention that the cultural theorist Leo Lowenthal who said that historians, social scientists and sociologists should be prevented or banned from using poetry as raw material for their works. But on the other hand, when public intellectuals like journalists, politicians and academicians are silent to this kind

of genocide or ethnic cleansing, the poets step in and articulate a particular kind of resistance. That shouldn't be the primary work of a poet. However, in the absence of all other voices of resistance, in the absence of counter narratives, sometimes it happens that the poets become the voice of the voiceless.

"First you burn books, then you end up burning human beings."

The second point is that, it is not that the poetry I wrote or the ones that my colleagues wrote were simply agitprop poetry. It's not 'kavitai koshum' (stigmearing poetry) as we say in Tamil. But rather this is a different kind of poetry with a different sensibility and speaks to a particular kind of nuance at times of conflict, war, disappearances and genocide. The particular poetic movement that emerged in the north east of Sri Lanka in Tamil greatly impacted the Tamil poetry in Tamil Nadu and in various other parts of the world. When my poetry was translated to Kannada, some of the key Kannada literary critics and poets felt that the poetry from north eastern Sri Lanka had an organic combination of poetry, protest, resistance and aesthetics that was unique. So that is what I think differentiates the kind of poetry that I wrote and my colleagues wrote. That's a very important distinction. We can't simply say that this is a kind of poetry that witnesses an agony and resistance but there is more to it.

கலைக் கிழி
கலைக் கிழியின்
மழலைப் புதிர் தட்டை
Kalai Kizhi's
Kidi Puzzle

NEW
great GIFT ideas

சுற்றுப் படிப்போம் சுற்றுப் படிப்போம்
வினாக்கள்... வினாக்கள்... சுற்றுப்படிப்போம்...

பிறந்தநாள், நத்தார்தின மற்றும் விசேட வைபவங்களில் உங்கள் குழுகளிற்கு வழங்கி மகிழ உகந்ததோர் சிறந்த பரிசு

Great gifts for your children for their Birthdays, Xmas and Special Occasions

Available in all major Tamilshops across UK.

Web : www.eyagolingo.kid.com | Email : info@eyagolingo.kid.com

Contact Niru Europe, authorised European distributor for more details : 0800 017 6555

NIRU EUROPE LTD

www.facebook.com/pages/Kalai-Kili-Educational-Toys/109060319473531



ASPRAUK

TODAY'S PREMIER NAME IN PROFESSIONAL MAKE UP EDUCATION

07866 794496 0208 9000 151



Hurry!! Hurry!! Winter Learning!! Summer Earning

10 நாட்கள் குறு நேர வகுப்பு

DIPLOMA IN PROFESSIONAL BRIDAL MAKE UP

Make Up, Eyebrow Shapping, Hair Style, Saree Drapping
Choosing The right Costume Jewelleries, Flower Arrangement According
To Hair Styles, Dealing With Customer, Charges(Price Quoting)

THE COURSE WILL BE CONDUCTED IN TAMIL UPON REQUEST

Winter Promotion: An Extra 5 Full day Training & Free Photoshoot

Contact Person: Miss Janani MOB: 07866 794496

**Course Conduct By: Mrs Cd.Puja (JEE)
(Aesthetician/makeup Artist)**

CIBTAC(UK) IPTI(HK) WMAAD(USA) IFA(UK) CIDESCO(MAL)
TCM(CHINA) AYURVEDIC(IND) PLATO ACADEMY AROMATHERAPY(AUST)



www.asprauk.com 179 EALING ROAD ALPERTON WEMBLEY LONDON HA0 4LW

உங்களைச் சூழும் பெண்களை!



பெண்களால் முடியாதது எதுவுமில்லை! பெண்களால் பிறந்திட மாதவம் செய்திட வேண்டும்! சாதிக்கப்பிறந்தவள் பெண் என்று பெண்களைப் பற்றி நிறைய பொன்மொழிகள் உண்டு.

ஆனால் ஒவ்வொரு பெண்ணும் தன் நிலை உணர்ந்து செயல் படுகின்றனரா? என்ற கேள்விக்கு விடை காண முடியாமல் இன்றளவும் தடுமாறிக் கொண்டு தான் இருக்கிறோம்.

இங்கு மட்டுமல்லாமல் உலகளவில் பார்த்தால்

பலபெண்கள் பலபோராட்டத்திற்கிடையேதான் வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ளனர். இந்தியாவை ஆண்ட பெண் இந்திரா காந்தி, பெரும் போராட்டத்திற்கு பிறகே சாதனை படைத்தார்.

இவர்கள் தன்னை ஒரு வட்டத்திற்குள் திணித்துக் கொள்ளாமல் வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் நம்மில் எத்தனை பேர் இந்த வாழ்க்கைப் போராட்டத்திற்கு தயாராகியுள்ளோம்!

பெற்றோர்களை விட்டு திருமணமாகி கணவருடன் கடல் கடந்து வந்த பெண்கள், அகதிகளை ஆதரவற்று வாழ்வை தொலைத்த நிலையில் மொழியும் தெரியாத ஊரில் திக்கற்றவராய் ஒன்றும் செய்ய இயலாது என்று வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கொண்டு வாழ்கின்ற பலர்! செய்த குற்றம்தான் என்ன? யாரும் அற்றவர் போல் வாழ வேண்டிய அவசியமென்ன?

மற்றவர்களிடத்தில் அடிமைத்தனமாக வேலை செய்துதான் பிழைப்பு நடத்த வேண்டுமா? தனக்கையே தனக்கு உதவி என்பதை மறந்து விடாமல் துணிந்து செயலாற்ற நீங்கள் தயாரா? உங்களுக்கு வழிகாட்ட நாங்கள் முன்வந்திருக்கிறோம். 30நாள் ஒளித்தில் வேலை செய்து குறைந்த வருமானத்தில் வாழத்தான் வேண்டுமா? என்று சிந்தித்து செயல்படுங்கள். அந்த செயலுக்குவடிவம் கொடுக்க வருகின்றனர் Aspra-UK நிறுவனத்தினர்.

படிப்பு குறைவு, மொழி தெரியாததால் தடுபாற்றம் எதை பற்றியும் கவலைப்படாமல் எங்களை அணுகுங்கள். குறைந்த மாதங்களுக்கே உட்களை தன்னம்பிக்கையைக் குந்தவரா ஒரு முதலாளியாக உருவாக்கிக் காட்டுகிறோம்.

பெண்களுக்கு முதலில் தன்னம்பிக்கை வேண்டும். அது எங்கிருந்து வருகிறது உங்களிடமிருந்துதான்! நீங்கள் தான் அதை உருவாக்க முயற்சிக்க வேண்டும். தாழ்வு மனப்பான்மையை விட்டொழிக்கவேண்டும்.

முதலில் உங்களையும் உங்கள் உடனடியும், மனதையும் தேசிக்க பழிக்கின்றவர்கள். நீங்கள் அழகானவர், தன்னம்பிக்கையுடையவர் என்பதில் உறுதியாக இருங்கள். இதுவே உங்களின் வெற்றிக்கு முதல் படி!

உலகில் இறைவனால் படைக்கப்பட்ட ஆனைத்து உயிர்களும் அழகானவை. அதிலும் நாம் நம்மை கொஞ்சம் அழகுபடுத்திக்கொண்டால் உற்சாகமும் மனத்தெளிவும் பிறக்கும். புதிதான சிந்தனை தோன்றும். தாழ்வு மனப்பான்மை தகர்த்தெறியப்படும். வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற துடிப்பு வரும். இப்படியான எண்ணம் தோன்றுவோருக்கு வழிகாட்டியாக அமைகிறது Aspra-UK (Beauty) இன்றைய காலகட்டில்

த்தில் மணப்பெண் அலங்காரம் எங்கும் பிரசித்தி பெற்றது. விதவிதமான சேலை கட்டுதல், காலை, மாலை, இரவு வைப்பதற்கான அலங்கார முறைகள். பூர்வம் அழகு படுத்துதல், விதவிதமான பொட்டு வரைதல் என்பவ் விதமான பயிற்சிகளுடன் தன் முனைப்பு பயிற்சியும் வழங்குகின்றனர்.

இவைகளை பழகிக்கொண்டு எத்தனையோ பெண்கள் தயங்கிப் பொருண்டி பெருமையுடன் வாழ்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் நீங்களும் இடம்பெறலாம்.

அகதிகளாய், ஆதரவற்றவராய் இங்கு வந்தது நம் குற்றமல்ல. இறுதிவரை அதே நிலையில் வாழ்வது, வாழ வைப்பதுதான் பெருங்குற்றம். அவர் அழகுதான், ஆனால் அவர் மட்டும்தான் அழகு என்று நினைப்பது சரியல்ல! அவரால் பழையும், என்னால் முடியாது என்பது உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்வது போலாகும்.

யாரையும் எதிர்பார்த்து வாழவேண்டும் என்பதில்லை. திருமணமான பெண்கள் இந்த சுய தொழிலின் வழி கணவரின் குடும்பச்சுமையை பெரிதும் குறைக்கலாம். குழந்தை குடும்பத்தை கவனித்துக்கொண்டே சுய தொழிலை விரிவுபடுத்தலாம். பிறரின் பாராட்டையும் பெறலாம்.

Aspra நிறுவனம் இங்கு மட்டுமல்ல மலேசியா போன்ற நாடுகளிலும் வெற்றிநடை போட்டு வருகிறது. பெண்களுக்காகவே உதயமான நிறுவனம். பல பெண்கள் இதில் பயின்று இன்று வெற்றிகரமாக சுய தொழிலில் வீறுநடை போடுகின்றனர். இன்றைய காலகட்டத்தில் அனைவரும் உழைத்தால் தான் வாழ்வில் சிறந்து விளங்க முடியும். உங்கள் தாழ்வுமனப்பான்மை, குறைகளை விட்டொழித்து வாழ்வில் முன்னேற சிறந்த வழிகாட்டிலே Aspra-UK

அழகு இருந்தால் காதல், பணம் இருந்தால் சொந்தம், சொந்த தொழில் இருந்தால் சொர்க்கம், வாழ்வை சொர்க்கமாக்க நினைப்பவர் துணிந்து வாரி, விரைந்து செயல்படுவர்.

தொடர்புகளுக்கு: 0044-2089-0001-51

0044-7866-7944-96

ALL NETWORKS AVAILABLE
3 TO 2
 orange
 virginia mobile
 vodafone

MOBILE GOSSIP

0208 9000 151

OPENING TIMES

MON - FRI
 10AM - 6.30PM
 SATURDAY
 10 AM - 6PM
 SUNDAY
 11AM - 5PM

179 EALING ROAD WEMBLEY MIDDLESEX HA0 4LW



£11.99
 per month/24mth

300 Anytime AnyNetwork
500 MB Internet
Unlimited Web Browsing
Unlimited Skype
Unlimited WLM

FREE SONY ERICSSON CEDAR



£19.99
 per month/24mth

2000 MINS Anytime AnyNetwork
5000 3 TO 3
5000 TEXT
Unlimited Internet
Unlimited Skype
Unlimited WLM
Android Touch Screen

Latest Handsets In Stock



Sony Ericsson ZYLO

+



Sony Ericsson Xperia X8

2 For Just

+

£24.99
 per month/24mth

+

**Ask In Store
 For More
 Information**

500 Mins Anytime Any Network/TEXT
500 mb Internet + unlimited Browsing
Unlimited SKYPE + Unlimited WLM

+

300 Mins Anytime Any Network/TEXT
500 mb Internet + unlimited Browsing
Unlimited SKYPE + Unlimited WLM

+

FREE SPORTIFY FOR SIX MONTHS
ALL YOU CAN EAT DATA- EXTRA £3 ADD ON
PAIN FREE FIXED BILLS

BUSINESS OFFERS WITH LATEST HANSETS

CALL MISS JANANI 0208 9000 151

All products are subjects to status & availability. unlimited offers are subjects to fair use policy. unless stated otherwise All contracts are 24months. business offers exclude V.A.T.All prices are correct at time of print...(Dec 2011). . Mobile Gossip terms & conditions Apply, ask in store for further informations

'பாலை' மறவராவோம்!

தமிழீழம் பெறுவோம்!!

தமிழ் சினிமாவின் ஆரம்ப காலங்களில் புராணக் கதைகளும், தேசபக்தி இந்திய சுதந்திர போராட்ட கதைகளும் அதிக அளவில் ஆக்கிரமித்திருந்தன. அதன் பிறகு, திராவிட இயக்க உணர்வு பெற்றவர்கள் திரை உலகை ஆக்கிரமித்து, பிறகு பழைய மரபை உடைத்தனர். (பராசக்தி, நாடோடி மன்னன், வேலைக்காரி). நடுத்தர மற்றும் மேட்டுக்குடி வர்க்க நலன்களை மையப்படுத்தியும், குடும்ப உறவுகளுக்கிடையே ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் திரைப்படங்களை வடிவமைத்தவர் கே.பாலசந்தர். இட ஒதுக்கீட்டை விமர்சிக்கும் அரசியலை திரையில் புகுத்தியதில் முன்னோடி இவரே.

போர் முடிந்த பிறகு, தலைவன் குளக்கரை யில் மயங்கி கிடப்பது போலவும், அதன் பிறகு, 'தலைவன் எங்கு சென்றார் என்று தெரியவில்லை' என்கிற செய்தியோடு படம் முடிகிறது.

தமிழ்த்திரையகிராமத்துமனிதர்களின் களமாகவும், கிராமங்களை தமிழ்த்திரையின் தவிர்க்கமுடியாத அங்கமாகவும் கொண்டு வந்ததில் பாரதிராசாவின் பங்கு முதன்மையானது. இசுலாமியர் விரோத அரசியலையும், உலகமயமாக்கல் பண்பாட்டையும் தமிழ்த்திரையில் கொண்டு வந்தவர் மணிரத்னம். கஞ்சா அடிப்பவர்களையும் உதிரிகளாக இருப்பவர்களையும் கதாநாயகனாக காண்பித்து புதுமை செய்தவர் இயக்குனர் பாலா (சேது, நான் கடவுள், பிதாமகன், அவன்-இவன்) மனநோயாளி கதாநாயகனை காதலித்து அவனை மேம்படுத்துவதை இலட்சியமாக கொள்ளும் படித்த, அழகான காதலிகளை திரை உலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமை செல்வராகவையே சாரும்.

இன்றைய கார்ப்பரேட் உலகின் வக்கிரமான ஆன்மொழியைப் பதிவு செய்து திரையில் சந்தையாக்கி வருபவர் செல்வராகவன் என்றால் அது மிகையல்ல. அமெரிக்கா போன்ற வல்லாதிக்க நாடுகளின் கழுகுப் பார்வை மூன்றாம் உலகநாடுகளின் நலன்களுக்கு எதிரானது என்கிற அரசியலை முன் வைத்தவர் இயக்குனர் ஜனநாதன்.

நாம் மேற்கண்ட இயக்குனர்கள் அனைவரும் திரையுலகில் கருத்தியல் ரீதியாக புதுமரபை கட்டமைத்தவர்கள். அந்த வகையில், சங்க காலத் தமிழர்களின் வாழ்வியலை அடிப்படையாக வைத்து கதை சொல்லும் முறையை இயக்குனர் செந்தமிழன் தமிழ்திரைஉலகுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். கடவுள், சாதி, மதம் கடந்து உண்மையான தொன்மை வரலாற்றை தமிழன் இன்னும் பதிவு செய்யவில்லை. அந்த வகையில், தொல்சூழிகளின் தொன்மையான வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியே 'பாலை'.

தமிழர்களின் வாழ்விடத்தை வந்தேறிகள் ஆக்கிரமித்ததன் விளைவாக வறண்ட நிலத்திற்கு தள்ளப்படுகிறார்கள். அங்கு நீர் வற்றி அந்நிலம் முழுமையாக 'பாலை'யாக மாறும் அவலம் ஏற்படுகிறது. அப்போது பாலை மறவனாக மாறி, வந்தேறிகளிடமிருந்து தன் தாய்நிலத்தை மீட்கின்றனர். தமிழன் தன் கண்முன்னால் சந்தித்த ஈழத்தின் கொடூர நிகழ்வுகளையே இத்திரைப்படம் குறிப்பால் உணர்த்துகிறது. சமாதானம் பேசச் சென்ற வீரர்களை கொலை செய்த சிங்கள அரசின் கோழைத்தனம் படத்தில் அப்பட்டமாக காட்டப்படுகிறது.

போர் முடிந்த பிறகு, தலைவன் குளக்கரையில் மயங்கி கிடப்பது போலவும், அதன் பிறகு, 'தலைவன் எங்கு சென்றார் என்று தெரியவில்லை' என்கிற செய்தியோடு படம் முடிகிறது.

தலைவன் மரித்தாலும், இருந்தாலும், விடுதலைப் போராட்டம் தொடரும் என்கிற வரலாற்று உண்மையை செந்தமிழன் பதிவு செய்கிறார். நிலமும், பெண்ணுடலும், தனியுடையமைவாகாத அந்த காலகட்டத்தில் தலைவனும், தலைவியும் கள்ளுண்டு, கலவி கொள்ளும் காட்சி அழகியலின் உச்சம். நகரமயமாக்கல், உலகமயமாக்கல் கொள்கையினால் மலையாளி மலைவாசிகள் சந்தை விரிக்கும் இன்றைய தமிழகத்தில் 'பாலை' காலத்தின் தேவை. அக்காலகட்டத்தில் வந்தேறிகளின் ஆக்கிரமிப்பை உணர்ந்திருந்தார்கள். ஆனால் தற்போது வந்தேறிகளின் படையெடுப்பை உணர முடியாத பண்டமாக தமிழ் இளைஞர்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். அந்த 'பண்ட' நிலையிலிருந்து தமிழனை புகுத்திவிடும் மனிதனாக, இன உணர்வு கொண்ட போராளியாக உருவாக்குவதே 'பாலை' படத்தின் நோக்கம். தமிழனின் நிராதாரத்தையும், வாழ்வாதாரத்தையும், வெளிப்படையாகவே பறித்து கொண்டு இருக்கும் கேரள அரசையும், அதற்கு பக்கபலமாக செயல்பட்டு கொண்டிருக்கும் நடுவண் அரசையும் உள்ளடக்கிய (சு)தந்திர இந்தியாவில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அப்படியானால், தமிழன் ஒவ்வொருவரும் 'பாலை' படத்தை பார்ப்பது வரலாற்றுக் கடமை.

யூத தேசிய இன விடுதலையை மையப்படுத்தி வெளிவந்த 'பென்ஹர்' போன்ற திரைப்படங்கள் உலகப் பிரசித்தி பெற்ற திரைப்படங்களாக உள்ளன. அந்தப் பட்டியலில் தமிழ்த் தேசிய இன விடுதலையை முன்வைத்த 'பாலை' திரைப்படத்தையும் கொண்டு வரவேண்டும். ஏனென்றால், அத்திரைப்படங்கள் தன் தேசிய இனம் விடுதலை அடைந்த பின்பு, வரலாற்றை நினைவு கூறுவதற்காக எடுக்கப்பட்ட படப்புகள். ஆனால், 'பாலை' படம் தேசிய இன விடுதலை உணர்ச்சியை தூண்டுவதற்காக எடுக்கப்பட்ட படம்.

'காயம்பு' ஓலைச்சுவடிகள் போல மறைந்திருக்கும் வெற்றிக்கான சுதந்திரங்களை திரைப்படங்களின் மூலம் தமிழர்கள் வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் திரைத்தொழில் நுட்பமே புரட்சிக்கான ஆயுதம் என்கிற லெனின் கூற்றை நடைமுறைப்படுத்த முடியும். வணிக நோக்கமில்லாமல் வரலாற்றுப் பார்வையுடன் தமிழ்ச் சமூகத்தை அணுகிய செந்தமிழன் போன்ற இயக்குனர்கள் தமிழ்த்திரைக்கு வரவேண்டும், வளர வேண்டும். வாழ்த்துக்கள்.

-ஜீவசகாப்தன்

பிரங்கலரைச் சிறுவர்கள் முற்புரர்கள்.....


சிறுவர்களுக்காக துப்பாக்கிகளும் பிரங்கலரும் சேகரிக்கப்பட்டிருக்கிறதே துப்பாக்கிகள் என்ன செய்யப்போகின்றன? ஒன்றில் அவை சோவடைந்து சரிந்து போகும் - அல்லது கூர்மையடைந்து முகங்களைக் கிழிக்கும் நீதான் புரட்சியை ஆயுதமாக்குபடி நிர்பந்திக்கறாய் எதிர்ப்பை கிளப்பும் களத்தை திறக்கிறாய் புரட்சியையும் எதிர்ப்பையும் கொல்ல முடியாது சனங்களை அடக்கும்பொழுது புரட்சி குருதியில் பெருக்கெடுக்கிறது வாழ்வின் பாடலை நாம் பாடிக்கொண்டிருக்கும் நிலத்தைவிட்டு அந்நியப்படைகளே! எப்பொழுது வெளியேறிச் செல்வீர்கள்? வாழ்வை மூடியிருக்கும் உங்கள் அதிகார நிழலை எப்பொழுது விலக்கிக் கொள்வீர்கள்? குழியங்கள் சோர்வடைந்து முடங்கியபடி காலத்தை கடக்கும் பொழுது சிறுவர்கள் வளர்ந்து நீங்கள் கொண்டு வந்த துப்பாக்கிகளையும் பிரங்கல்களையும் முறித்துப் போடுவார்கள் இந்த நிலத்தின் எல்லாத் தலைமுறைகளும் டத்தத்தால் அழிக்கப்படுகிறார்கள் அழிவு எப்பொழுது முடியும்? எங்கள் சிறுவர்களாயீது அவஸத்தை சுமத்தும் பொழுது மீளவும் அழிவின் தொடக்கமாக்கிற பொழுது இந்தச் சிதைநிலை நடுநடுங்கித் துடிக்கும் எனினும் பிரங்கலியையும் துப்பாக்கிகளையும் இந்நிலத்திற்கு கொண்டு வரும்பொழுது அதை சிறுவர்கள் முறித்துப் போடுவார்கள்.

-தீபச்செல்வன்

South Indian & Sri Lankan Fast Food



The best Dosa in London



Sort eats, Snacks, Tea & Coffee



7 B, Glenmore Parade, Ealing Road, Wembley HA0 4PJ

T. 020 7998 7807, M. 07572 454 515, info@chennaiexpress.co.uk

நாடு கடந்த.....

(19 பக்கம் தொடர்ச்சி)

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மட்டுமல்ல, மற்ற அனைத்து அமைப்புகளின் போராட்டமும் ஒரு மந்த நிலை அல்லது ஒரு தேக்க நிலையில் இருப்பதுபோல் தோற்றமளிப்பது புரிந்து கொள்ளக்கூடியதே. ஆனால் தற்காலிகமாகவே இப்படி தோற்றமளிப்பதாக நான் நம்புகிறேன். 2012ம் ஆண்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை தமிழீழ அரசை நோக்கி சடுதியாக இயக்கும் என்றும் நம்புகிறேன்.

இந்திய நடுவன் அரசு தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எத்தகைய அணுகுமுறையை கொண்டிருக்க வேண்டும்?

இந்திய பொதுவுடமை இயக்கத்தின் விடிவெள்ளி இந்திய பொதுவுடமைக்கட்சி (மாவோவியர்)-யின் ஸ்தாபகர்களில் ஒருவரான தோழர் சாரு மகம்தார் 'இந்தியா தேசிய இனங்களின் சிறைக்கூடம்' என்று சொல்வார். இந்திய ஆளும் வர்க்கத்தின் பொருளாதார நலன் இந்த தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியாவை உடையாமல் கட்டிக்காப்பதில் இருக்கிறது.

எனவே அரைக்காலனிய அரைநில பிரபுவத்துவ இந்தியாவை ஆளும் இந்த தரகு முதலாளித்துவ ஆளும் வர்க்கம் எந்நிலையிலும் தேசிய இனங்களின் விடுதலையை வாங்கித்தராது. தனது ராணுவபலத்தால் கட்டி இழுத்து வைத்திருக்கும் பல தேசிய இனங்கள் (காசுமீர், வடகிழக்கு தேசிய இனங்கள் மற்றும் பல) இந்தியாவின் மீது பல்வேறு முனைகளிலிருந்து தங்களது விடுதலைக்காக தாக்குதல்களை தொடுத்துக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இந்த இந்திய ஆளும் வர்க்கம் ஈழத்தை பெற்றுத் தந்து விடும் என்று எதிர்பார்ப்பது இலவம் பஞ்சு கனியாகும் என்று கிளி காத்திருந்த கதைதான். எனவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மட்டு

மல்ல, இன்னபிற தமிழீழ ஆதரவாளர்களும் இந்திய மக்களோடும், இந்திய மாவோயியர்களோடும், இன்னபிற தேசிய இனங்களோடும் தனது உறவை நீண்டகாலநோக்கில் பேணுவது மட்டுமே ஈழத்தின் விடுதலை பெற்றுத்தரும்.

அப்படியே இந்த இந்திய ஆளும் வர்க்கம் ஈழத்தை பெற்றுத்தந்தாலும்கூட அதுநாம் விரும்பும் ஈழமாக, நம் தேசியத்தலைவர் கனவுகண்ட ஈழமாக, பசித்தவனுக்கு சோறும் ஈழமாக இருக்குமா என்பது இங்கு முக்கிய கேள்வி. பேராசான் லெனின் சொல்வார் 'பசித்தவனுக்கு குடியரசும் ஒன்றுதான், முடியரசும் ஒன்றுதான்' என்று, அதுபோல நாம் அடையப்போகும் ஈழம் என்பது பசித்தவனுக்கு சோறும் ஈழமாக, சமஉரிமை நிலவுகின்ற ஈழமாக இருக்க வேண்டும்.

அப்படிப்பட்ட ஈழம் இந்த இந்திய ஆளும் வர்க்கத்தின் கருணையினால் கிடைக்கவே கிடைக்காது. மாறாக அது இந்திய தரகு முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் விழ்ச்சியில் தான் கிடைக்கும். ஈழத்திலே இன்று அரசியல் பேச்சுவார்த்தைகளுக்கான வெளி இல்லையென்கிற நிலை இருக்கும்போது தற்போதைய போராட்டக்களம் தமிழகமே. எனவே நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தமிழகத்தையும் இந்தியாவையும் தமது முக்கியமான போராட்டக்களமாக கொண்டு இந்திய ஆளும் வர்க்கத்திற்கு எதிராக போராடும் அனைத்து அமைப்புகளோடும் உறவைப் பேணவேண்டும். அதுவே நாம் தமிழீழ அரசை அமைப்பதற்கான ஒரே வழி. இதற்கு சிறிது காலமாகலாம். ஆனால் இதுநிறைவேற்றப்போவது உறுதி. இதை நோக்கி தமிழீழ அரசாங்கம் நடைபோட வேண்டும் என்பதே என் அவா. அதுபோக இந்திய ஆளும் வர்க்கத்தின் ராணுவ பலத்தை கண்டு போராடும் மக்கள் மத்தியில் சிறிது பயம் இருக்கிறது. ஆனால் அதுபற்றி உங்களிடம் சொல்ல என்னிடம் ரகசியம் ஒன்று இருக்கிறது.

'இந்த இந்திய ஆளும் வர்க்கம் தண்டகாரணியா வில் கொன்று புதைக்கப்படும், அப்பதை குழியில் இருந்து ஈழம் முளைக்கும்.'

கோர்த்து விடும் செய்திகள்



♦ முத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே முன்னேற்றம்

ராஜிவ் காந்தியின் மகன் பிரியங்கா காந்தி அரசியலில் ஈடுபட்டால் அவரது தம்பி ராகுல் காந்தி அரசியலில் பிரகாசிக்காமல் போய் விடுவார் என்பதால் அரசியலில் இருந்து விலகி இருந்தார். ராகுல் காந்தி எல்லாவற்றையும் போட்டு உடைத்து விட்டால் பிறகு என்ன செய்வது என்ற பயம் இப்போது உயர் மட்டக் கட்சி வேடிகளைப் பற்றிக் கொண்டு விட்டது. எதற்கும் மாற்றடாக பிரியங்காவையும் அரசியலிற்கு கொண்டு வந்தால் என்ன என யோசிக்கிறார்கள். ஆனால் பிரியங்கா ராகுல் விரும்பினால் மட்டுமே தான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லிவிட்டார்.



♦ தமிழனுக்கு முதுகில் குத்துவோர் பட்டியல் நீண்டு செல்கிறது

தமிழனுக்கு ஆதரவு போல் வந்து புகழ் திருடி பின்னர் முதுகில் குத்தியவர்கள் பட்டியல் நீளமானது. அதில் இப்போது இணைந்துள்ளவர் தென்னிந்தியத் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா. 'நான் தீவிரமான காங்கிரஸ்காரன். சோனியாகாந்தி படம் பொறித்த அழைப்பிதழில், எனது படமும் இருப்பது கண்டு நான் பெரு மகிழ்ச்சியடைகிறேன். மொழி, இனம் அழிந்து போக நாம் அனுமதிக்கக்கூடாது. அது, தாயைத் தொலைப்பதற்குச் சமம். எனவே, மக்களுக்கும் மொழிக்கும் ஏதாவது ஆபத்து எனில், காங்கிரஸ்

தலைவராகிய நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்.' என்று பேசியிருக்கிறார்.



♦ 13இற்கு மேல் குடுப்பன்

என்ன கொடுப்பான் எவை கொடுப்பான் என்றிவர்கள் என்னுமுன்னே, பொன் கொடுப்பான் பொருள் கொடுப்பான் போதாது போதா தென்றால் இன்னும் கொடுப்பான் இவையும் குறைவென்றால் எங்கள் கர்ணன் தன்னைக் கொடுப்பான்... என்ற கர்ணன் திரைப்படப் பாடல்கள் தான்

மஹந்த ராஜபக்ச 13 கேட்டு வந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணாவிடம் கூறியதை அறியும் போது ஞாபகத்திற்கு வருகிறது.



♦ யூனல் போடாய் பார்ப்பனன்

யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு அன்பர் சொன்னது: அப்துல் கலாமின் காதிலும் ஓட்டையைக் காணவில்லை. நெற்றியிலும் நாமத்தைக் காணவில்லை. இவருக்குச் சில வேளை யூனல் சடங்கு செய்திருப்பார்களோ! தமிழ்த் தேசியத்தை ஒடுக்க நினைக்கும், பார்ப்பனன்கும்பலில் ஒருவர் போல் பேசுகிறாரே!

ஒரு வேளை மலையாள மாந்திரீகம் செய்திருப்பார்களோ!

கோர்த்து விடுவது : ஊருளவாளி

JSN BATHROOMS

WIDE RANGE OF BATHROOMS & SHOWERS

• BATHROOMS • SHOWERS • GRANITE / MARBLE / PORCELAIN TILES

ALL AT DISCOUNT PRICES

M

GRUNDFOS

SANIFLO

AQUALUX

KUDOS

WIDE RANGE OF SHOWER PUMPS

Vanity Unit 450 start from **£79** with FREE single lever mixer (worth £30)

Electric Shower Triniton 9.5 10.5 start from **£117**

மாபெரும் சிறப்பு மலிவு விற்பனையைத் தவற விடாதீர்கள்..

அழைப்புகள் : TEL: 020 8427 6969

148 PINNER ROAD, HARROW HA1 4JE

JSN HEAT SUPPLIES LTD

DISCOUNTED PRICES ON BOILERS, RADIATORS & UNDERFLOOR HEATING

• PLUMBING • ELECTRICALS

• BOILERS • RADIATORS

ALL AT DISCOUNT PRICES

WIDE RANGE OF BOILERS & RADIATORS IN STOCK

WATER SOFTENERS AVAILABLE ALL BRANDS

ALL MEGAFLOW SYSTEM BOILERS SUPPLIED & FITTED AT AFFORDABLE PRICES

600/1200 TOWEL RAIL START FROM £49

WE STOCK ALL MAKES OF BOILER

Master dealers **GROHE** **hansgrohe**

Ideal Standard

Roca

MIRA

Hudson Reed

ARISTON

Vaillant

KESTON

AQUALISA

Glow worm

WORCESTER saneux

Tel : 020 8427 0553

162 PINNER ROAD, HARROW HA1 4JJ

பயணம்.....

சாத்திரி

(ஒரு பேப்பர்)

பாகம்-11

இன்னொருவன் ஆட்டோ ஒன்றை கழுவிக்கொண்டிருந்தான். டேய் குளிக்கிறியா என்றான் நண்பன். இந்தத் தண்ணிலை குளிக்கிறதா என நினைத்தபடி இல்லைடா முஞ்சிமட்டும் கழுவினே என்று விட்டு எரிக்கரைக்கு போன எனக்கு முகம் கழுவவே ஒரு மாதிரியாய் இருந்தது. ஆனால் ஒரு காலத்தில் இதைவிட மோசமான தண்ணியை கூட வன்னி காடுகளில் துணியை போட்டு உறுஞ்சியது ரூபகத்திற்கு வந்தது. எனவே கண்ணை முடியபடியே மன மளவென்று முகத்தை கழுவி விட்டு வந்தேன். எனக்கு காலையில் பிளேன் ி ஒன்று குடித்தால் தான் காலைக்கடனிற்கு போவது பழக்கமாகிவிட்டிருந்தது. எனவே நண்பனிடம் என்னடா ி கிடைக்காதா என்றேன். அங்கு அடுப்பு முட்டி ஒருவன் தேனீர் தயாரித்துக் கொண்டிருந்தான். எனக்கு பால்தேனீர் குடித்துபழக்கமில்லை எனவே எனக்காக பிளேன் ி தனியாக செய்து கொடுத்தார்கள். முதல்நாள் இரவு வில்லிக்குடி அடே பிளாஸ்டிக் கோப்பையில் பிளேன் ியை கொண்டுவந்து ஒருத்தன் நீட்டினான் வாங்கி குடித்தேன் கோப்பை சரியாக கழு வாததால் தேயிலை மணத்துடன் வில்லியின் மணமும் கலந்தே அடித்தது பிளேன் ி உள்னே போய்க்கொண்டிருக்கும் போது தான் நினைத்தேன் இந்த ஏரித்தண்ணியில் தானே பிளேன் ி செய்திருப்பார்கள் என நினைத்திருந்தாலும் கொதிக்கவைத்த தண்ணியில் பக்ரீரியாக்கள் அழிந்து விட்டிருக்கும் என மனதை தேற்றிய படியே குடித்து முடித்ததும் எனது அடி வயிறு காலைக்கடனிற்கு தயாராகியது காலைக்கடனை கழித்துவிட்டு வந்து ஏரியில் கழுவ எனக்கு விருப்பம் இல்லாதிருந்ததால் முதல்நாளிரவு குடித்து முடித்திருந்த வெறும் வில்லி போத்தலை எடுத்து ஏரியில் தண்ணியை நிரப்பிக்கொண்டு ஒரு மரத்தின் பின்னால் ஒதுங்கினேன்..

நாங்க பேயோடையே குடும்பம் நடத்திறவங்கள் இதற்கெல்லாம் பயப்பிடுவமா? 'போசாமல் வீட்டை எடுத்திட்டு எவ்வளவு வாடகை என்று மட்டும் சொல்லு' என்று நான் சொன்ன பதிலை கேட்டு என்றை மனிசி நுள்ளின நுள்ளையும் தாங்கியபடி சொல்லி முடித்தேன்.

அன்று அன்றிதாஸ் தனது வேலையாட்கள் எல்லோரிடமும் லீவு கொடுத்து இன்றைக்கு எல்லாரும் நல்லா என்ஜேய் பண்ணாங்கடா என்று சொல்லியது மட்டுமில்லாமல், ஆட்டுக்

கறி மாட்டுக்கறி பியர் வாங்கவேன ஒவ்வொரு வரை ஒவ்வொரு பக்கமாக அனுப்பினான். வாங்கிய கறிகளை சன்னம்மாவிடம் கொடுத்து சமைத்துவரும்படி சொல்லியிருந்தான். சன்னம்மா என்றொரு பெண் இளம் வயதுக்காரி திருமணமான புதிதிலேயே கணவன் ஒரு வீதி விபத்தில் இறந்துபோக கையில் ஒரு ஆண் குழந்தை மிக ஏழைக்குடும்பம் என்பதால் அவளிக்கு அவளது உறவுகள் உதவவில்லை. கணவன் இறந்து போனதால் அவள் ராசியற்றவள் என்று அவளது கணவனது பக்கத்திலும் எல்வித உதவியும் இல்லாதிருந்தவள் கூலித்தொழிலாளர்களிற்கு சமைத்துக்கொடுக்கும் வேலையை ஆரம்பித்து தனதும் பிள்ளையினதும் வாழ்வாதாரத்தைவைகளை நிறைவேற்றுகிறாள். அன்றிதாசிற்சும் அவளது சீடர்களிற்கும் அவளே சாப்பாடு போடுகிறாள் என அறிந்தேன். இவர்களது வயிற்றுப்பசி மட்டுமல்லாது அவர்களது உடற்பசியையும் அவளிடமே தீர்த்தக்கொள்கிறார்கள் என்பதையும் அவர்களது பேச்சுக்களில் அறிய முடிந்தது. வெறும் காமத்தேவை களிற்காக மட்டுமே நாளிற்கொரு ஆளைத் தேடும் ஜோரப்பிய கலாச்சார வாழ்வில் நடுவே வாழ்ந்து பழக்கப்பட்டுப்போயிருந்த எனக்கு ஒரு இளம்வயது பெண் துணை அற்றவள் பொருளாதார வசதியற்றவள். ஆணாதிக்கம் மிகுந்து காணப்படும் ஆசிய கலாச்சாரத்தில் தன்னை யும் காத்து பொருளாதாரத் தேவைகளையும் நிறைவேற்ற அப்படி நடந்துகொள்வது எனக்கு தப்பாகவே தெரியவில்லை.

மதியச்சாப்பாடு வரும்வரை நண்பனுடன் கதைத்தபடியே அங்கிருந்த தூண்டில் ஒன்றை எடுத்து பொழுது போக்கிற்காக மீன்பிடிக்கத் தொடங்கினேன். வாழ்வாதாரத் தேவைகளிற்காக தொழில்ரீதியாக மீன் பிடிப்பவர்களிற்கும் பொழுது போக்காக மீன் பிடிக்கும் எனக்கும் நிறைய வித்தியாசம் உண்டுதானே. தூண்டில் போட்டுவிட்டு கம்பை கரையில் நட்டுவிட்டு பியரை உறுஞ்சியபடி இருந்தது தூண்டிலில் கன நேரத்திற்கு பின்னர் ஒரு அப்பாவி மீன் மாட்டுப்பட்டது. தூண்டில் இருந்து மீனை பிரித்தெடுக்கும் விதம் எனக்கு தெரிந்திருக்கவில்லை எனவே நண்பன் மீனை எடுக்க உதவினான் பெருந்த சந்தோசத்தில் பிடித்த மீனை படமெடுத்தேன். பின்னர் நான் பிடித்த மீனுடன் மற்றவர்கள் பிடித்த மீன்கள் சிலவற்றையும் சேர்த்து பியரிற்கு ருசியாக சுட்டுசாப்பிட்டோம். மதியம் தாண்டிப்போக நண்பன் தனது செல்போனை எடுத்து சாப்பாடு தயாராகிவிட்டதா என கேட்டவன் சாப்பாடு எடுத்துவரசிலரை வண்டியில் அனுப்பினான். இந்தியாவில் சாலை வசதிகளே இல்லாத கிராமங்களில் கூட செல்போன் வசதி இருக்கிறது ஒவ்வொருவரும் குறைந்தது இரண்டு செல்போன்களுடன் அலைகின்றனர். சாப்பாடு எடுத்துவரப்போனவர்கள் சாப்பாட்டுடன் சன்னம்மாவையும் கூடவே அழைத்துவந்தனர். தாமரை இலையை காய வைத்து செய்த தட்டுக்களில் மண்டபத்தில் அனைவரையும் வரிசையாய் இருக்கவைத்து சன்னம்மா சாப்பாடு பரிமாறினாள்.

தாமரை இலைத் தட்டுக்கள் இந்தியாவில் பிளாஸ்டிக் கோப்பைகளை விட மலிவாய் கிடைக்கிறது சுற்றுச்சூழலும் மாசடையாது. வரிசையில் அனைவரும் சாப்பாட்டிற்கு தயாராய் இருக்க முதலில் எனக்கு சன்னம்மா சாப்பாடு பரிமாறவந்ததும் புதிதா பாரின்லை இருந்து வந்தவரை கண்டதும் சன்னம்மா எங்கையெல்லாம்

லாம் கைவிட்டாள் என்று நண்பன் சொன்னதும் மற்றையவர்கள் சிரிக்க. நீங்களெல்லாம் வாடிக்கையாளர்கள் அவர்தானே விருந்தாளி அதான் கவனிக்கிறன் என்றாள் சன்னம்மா. இப்படியான கிண்டல் கேலிப் பேச்சுக்களுடன் மதியம் சாப்பிட்டு முடிந்தது. சாப்பிட்டு முடிந்த பாதிரங்களையும் எடுத்துச்சென்று அதே ஏரியிலேயே கழுவிவிட்டுவண்டியில் வைத்தவள் என்னிடம் வந்து வெத்திலையை நீட்டினாள்.....

எனக்கு வெற்றிலை போட்டு பழக்கமில்லை. அதனை மறுத்த என்னிடம் வெளிநாட்டை எல்லாரும் வசதியாய் வாழறாங்களாமே என்னையும் அங்கை கூப்பிட முடியுமா சுத்தம் செய்யிறதோ சமைக்கிறதோ தன்னால் செய்யமுடியும் என்றாள். அப்பாவியாக... அவளது கன்னடத்தில் எனக்கு புரிந்த பாதி மீதியை நண்பன் மொழி பெயர்த்தோடு இதோடா சன்னம்மா பிரான்ஸ் போகப்போறாளாம் என்று சொல்லி சிரித்தாள். மற்றையவர்களும் அதைக்கேட்டு சிரிக்கவே அவளது முகத்தில் ஏற்பட்ட சோக மாற்றத்தை கவனித்த நான் என்ன சொல்வ தென்று தெரியாமல். அவளிடம் பக்கலாம் முயற்சி பண்ணுறான் என்று பொய் சொல்லிட்டு கொஞ்சம் பணத்தினை அவளது கைகளில் திணித்து போய்வா என்றேன். வண்டியில் ஏறியவன் என்னைப்பார்த்து கையசைத்து விட்டு கிழம்பும் பொழுது அவளது கண்களில் ஏதோ ஒரு எதிர்பார்ப்பு தெரிந்தது. அதே நேரம் எனக்கும் 87ம் ஆண்டு இறுதியில் யாழ் குருநகர் பகுதியில் என்னை இந்தியப்படையிடமிருந்து பதுக்கி பாதுகாத்த ஒரு பெண்ணின் முகத்தோற்றமொன்று ரூபகத்தில் வந்துபோனது. கையசைத்தேன். அன்றுபகல் அன்றிதாசுடனான் கழித்துவிட்டு அன்று மாலை அதே நண்பர் கூட்டம் என்னை கொண்டுவந்து பஸ்நிலையத்தில் பஸ் ஏற்றிவிட்டார்கள். அங்கிருந்து பெல்கம் நோக்கிய பயணத்தை தொடர்ந்தேன்....

பெல்கம்மில் நான் தங்கியிருப்பதற்காக பிரான் சிலிருந்து புறப்படுமுன்னரே ஒரு வீடு ஒன்று பார்க்கச்சொல்லி நண்பனிடம் சொல்லியிருந்தேன். ஏனென்றால் விடுதிகளில் செலவு அதிகம் அதைவிட நண்பர்கள் வந்தால் தங்கிபோவதும் சிரமம். எனவேதான் வீடுவாடகைக்கு எடுத்து தங்க முடிவுசெய்திருந்தேன். வீடு ஒன்றினை ஒழுங்கு செய்திருந்த நண்பன் பெல்கம் காம்ப் பகுதியில் ஒரு வீடு இருக்கிறது ஆனால் அதுபேய்விடு என்று இங்கைகதைக்கிறார்கள். ஒருவருசமாய் யாருமே அங்கை இல்லை. கடை சியாய் ஒரு முஸ்லிம் குடும்பம் ஒன்றுதான் இருந்தது அந்தக் குடும்பத்திற்கு பிறகு யாரும் அங்கு இல்லை என்கிற தகவலையும் சொல்லியிருந்தான். நாங்க பேயோடையே குடும்பம் நடத்திறவங்கள் இதற்கெல்லாம் பயப்பிடுவமா? போசாமல் வீட்டை எடுத்திட்டு எவ்வளவு வாடகை என்று மட்டும் சொல்லு' என்று நான் சொன்ன பதிலை கேட்டு என்னை மனிசி நுள்ளின நுள்ளையும் தாங்கியபடி சொல்லி முடித்தேன்.

வீட்டின் சொந்தக்காரர் பெங்களூரில் இருந்தார் அலாற்றுகோ வீட்டில் பேய் இருப்பதாக அந்தப் பகுதியில் கதை பரவியிருப்பதால் யாரும் வாடகைக்கு வீடு கேட்டுவராத கவலையில் இருந்தார். அதனால் அலாற்றுகு அந்த வீட்டில் யாராவது குடியிருந்து வீட்டில் பேய் இல்லையென்று அக்கம்பக்கதாரிற்கு நிரூபித்தாலே போதுமான

தாக இருந்தது. எனவே வாடகையெல்லாம் வேண்டாம் ஏதோ பார்த்து கொடுக்கச்சொல்லி விட்டார்.

தாமரை இலைத் தட்டுக்கள் இந்தியாவில் பிளாஸ்டிக் கோப்பைகளை விட மலிவாய் கிடைக்கிறது சுற்றுச்சூழலும் மாசடையாது.

மறுநாள் காலை பெல்கம் வந்திறங்கியிருந்தேன். முதல் இரண்டு நாட்கள் சரியான நித்திரையில்லை பயணக்களைப்பு என்று சரியான அலுப்பாக இருந்தது. குளித்து காலை சாப்பிட்டு விட்டுப்படுத்ததுதான் தெரியும் வீட்டின் கூரையில் யாரோ ஓடுவதுபோல சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்து நேரத்தை பார்த்தேன் மெனியாகி இருட்டத்தொடங்கியிருந்தது. நடுச்சாமத்தில் தானே பேய்வரும் என கேள்விப்பட்டிருக்கிறேன். இதென்ன பேய் மாலையிலேயே நேரத்தோடை வந்திட்டது என்று நினைத்து வெளியே வந்து பார்த்தேன் கூரையில் ஒரு ஆடு ஒன்று துள்ளி விழையாடிக்கொண்டிருந்தது.

எனக்கு வெற்றிலை போட்டு பழக்கமில்லை. அதனை மறுத்த என்னிடம் வெளிநாட்டை எல்லாரும் வசதியாய் வாழறாங்களாமே என்னையும் அங்கை கூப்பிட முடியுமா சுத்தம் செய்யிறதோ சமைக்கிறதோ தன்னால் செய்ய முடியும் என்றான்.

கர்நாடகா மானிலத்தின் பெல்கம் பகுதி இந்தியாவின் மிகப்பெரிய இராணுவ பயிற்சி முகாம்களில் பெல்கம் இராணுவ முகாமும் ஒன்றாகும். இராணுவ தொழில் நுட்பக்கல்லூரியில் பூனேக்கு அடுத்ததாக பெல்கம் இராணுவத்தொழில் நுட்பக் கல்லூரியே பெரியது என்று சொல்லலாம். அதைத்தவிர சிறப்பு அதிரடிப்படை பயிற்சி முகாம். அனைத்துலக இராணுவ கூட்டுப்பயிற்சி முகாம். இராணுவ வைத்தியசாலை இராணுவக்குடியிருப்புக்கள். என பல ஏக்கர் பரப்பளவில் இந்திய இராணுவத்திற்கு சொந்தமான இடமாக விரிந்திருக்கும் பகுதி. இங்கு 93 இறுதியில் புலிகள் அமைப்பு ஒரு நடவடிக்கையை மேற்கொள்ள ஒரு திட்டம் தீட்டியிருந்தனர். அதுமுழுக்க முழுக்க இந்தியாவிலிருந்து வந்து புலிகளிடம் பயிற்சி பெற்றவர்களை வைத்தே மேற்கொள்ளப்படவிருந்த திட்டம். ஆனால் அதற்கிடையில் புலிகள் அமைப்பில் மாத்தையாவின் பிரச்சனையால் இந்தத் திட்டம் கைவிடப்படவேண்டியதாகிவிட்டது.

பயணம் தொடரும்....

தமிழ் ஓலைகள்
TAMIL PAGES

தமிழர்களுக்கோர்
தரமான இலவச
சமூக, வர்த்தக
தகவல் ஒரு

0771 800 3838 | 0798 642 9848
editor@tamilpages.com
www.tamilpages.com

Valentines Dinner
14th February 2012

Make your Reservation
Call: 020 8680 8833

Celebrate Valentine day with
Welcome Drinks (House Champagne)

And a Perfect **4 course Meal**
(Select from the Menu) in the
Award winning

Restaurant புஷியா

Every Party of 2 will get
a Bottle of House Wine
(Red or White)

Booking in advance **£40** per couple,
at the door **£45**

Fushia Indian Restaurant, 3 Brighton Road, South Croydon, CR2 6EA
www.fushiauk.com info@fushiauk.com

ஆசியர்களின் அளப்பரிய பணி



எந்த இனத்தை மொழியால், உயர்கல்வியால், தொழிலால், மண்வளத்தால் முடக்க நினைத்து திட்டங்கள் தீட்டினாலும், அனைத்தையும் உடைத்தெறியும் வைராக்கியமும், இலட்சியமும் அடக்கப்படும் மக்களிடையே வீரியமாகப் புறப்படுவது நாயக மக்களின் சாதனைகளால் அறியமுடிகிறது. சமீபத்தில் க.பொ.த. உயர்தரக் கணிதப் பிரிவில் அகில இலங்கையிலுமே சாதனை படைத்த கமல வாசனுக்கு, மக்கள் வங்கியின் வல்வெட்டித் துறைக் கிளை ஒரு இலட்சம் ரூபாவை வழங்கிக் கௌரவித்தது. தமிழ் மக்கள் அனைவருக்கும் கிடைத்த கௌரவமாகக் கருத இடமுண்டு.

முப்பது வருட போரின் முடிவில் வடுக்கள் மாறவில்லை. மூலைமுடுக்குகளில் காணும் இராணுவமுஸ்தீபுமுடங்கவில்லை. அன்றாடம் அங்குமிங்குமாக இடம்பெறும் இராணுவ கெடுபிடிகள் அடங்கவில்லை. கல்விக் களஞ்சியங்களாக வெகு உயரத்தில் இயங்கிய கல்லூரிகள், பாடசாலைகள், இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து விடுபடவில்லை. அக்கல்விக் கூடங்களில் கல்விப்பின்பாணவர்கள், ஆசிரியர்கள் இடம் பெயர்ந்து எல்லையில்லா இடங்களை அனுபவித்துவரும் இக்காலகட்டத்திலும் மாணவர்கள் தம் கடமையை மறக்கவில்லை. பெற்றோர்கள் தமது பொறுப்பை தட்டிக்கழிக்கவில்லை. அத்தனைக்கும் மேலாக, ஆசிரியர்கள் தமது பணியைப் புறக்கணிக்கவில்லை.

கமலவாசனுக்குக் கிடைத்த கௌரவம், உண்மையில் அவரை இந்த நிலைக்கு இட்டுச் சென்ற ஆசிரியர்களுக்கு கிடைத்த நற்சான்று என்பதில் பெருமையடையலாம். இன்றல்ல, நேற்றல்ல, காலம்காலமாக கல்விப் பணியில் கடமையாற்றும் ஆசிரியர்கள்தான் எமது இனத்தில் நிலையான தூண்கள் என்பதில் எவரும் மறுப்பதற்கில்லை. தாயகத்திலும் சரி, புலம்பெயர்ந்த நாடுகளிலும் சரி, தலைதூக்கி நிற்கும் தமிழர்களின் இதயத்தில் என்றும் அழியாமல் இருப்பது அவர்களைத் தூக்கிவிட்ட ஆசிரியர்களின் நினைவுதான். ஒருசில ஆசிரியர்கள் இத்தகுதி பெறத்தவறியிருக்கலாம். ஆனால், ஒட்டுமொத்தமாகத் தூக்கிப்பார்த்தால் அவர்களது பணி அளப்பரியதே. தாயகத்தில் அரசுப்பணிகளில் கடமையாற்றிய இலட்சக்கணக்கான மக்கள் புலம் பெயர்ந்த தொகையினரில், மிகமிகக் குறைந்த எண்ணிக்கையினரே ஆசிரியர்கள். அவர்கள் உயிருக்குப் பயப்படவில்லை. வசதியான வாழ்க்கை தேடவில்லை. அவர்கள் கண்ட தெல்லாம் கல்லூரிகளும் மாணவர்களும் தான். இன்று எமது இனம் தலைதூக்கி நிற்கக் காரணம் ஆசிரியர்களின் சுயநலமற்ற சேவை என்பதே. இங்கு பழைய மாணவர் சங்கங்கள் நடாத்தும் கூட்டங்களில் எதிரொலிக்கும் சான்றிதழ்களாகும். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நினைவில் நிற்கும் ஆசிரியர்களை என் றென்றும் மறவாதீர்கள். அதுவே அவர்களின் அர்ப்பணித்த பணிக்குத் தரும் வெகுமதி.

கருவின் அடையாளம்

தாய்மை அடைந்துள்ள ஒரு பெண் தனது கருவில் உருவாகும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்று அறிய விரும்பினால் ஆகக் குறைந்தது 11 வாரங்களாவது பொறுத்திருக்க வேண்டும். இன்னும் சில காலம் சென்றால் அல்ட்ரா சவுண்ட் (Ultra sound) வழிமுறை மூலம் சிசுக்களின் பால் அடையாளத்தை அடைய முடியும். அத்தகையதொரு வளர்ச்சியை அடைந்த பின் தாயிடமிருந்து பரவக்கூடிய சில கொடிய நோய்களை அழித்துவிட முடியாத ஒரு நிலையை மருத்துவர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

இதன் நிமித்தம் மேற்கொண்ட ஆராய்ச்சிகளில், தென்கொரியாவைச் சேர்ந்த சீரோல்

(Seoul) நகரத்தின் பிரதான மருத்துவமனையின் பெண்கள் நலப்பிரிவில் பணியாற்றும் Hyun Mee Ryu என்பவரும் அவரது குழுவினரும் தீவிர பரிசோதனையில் ஈடுபட்டனர். கர்ப்பமடைந்த பெண்ணிடமிருந்து சேகரிக்கப்பட்ட இரத்தத்தை பரிசோதனைக்குட்படுத்தினர். கர்ப்பத்திலுள்ள சிசு வளரவளர இரத்த அணுக்கள் மாறுதலடையும் போது Pdeqa என்ற மரபணுவும் மாறுதலடைவதை அவதானித்தனர். போதிய எவு மரபணுக்கள் இரத்த பரிசோதனை மூலம் கிடைக்காது போனால் சிசுவின் பால் அடையாளத்தை, கர்ப்பமடைந்து 5 வாரங்களுக்குள் அறிவது அவ்வளவு சுலபமல்ல. எனவே இக்குழுவினர் மேற்கொண்ட ஆராய்ச்சியில் பல னாக தாய்மையடைந்த பெண்ணின் இரத்த பரிசோதனையில் சிசுவின் பால் அடையாளத்தை அறியக்கூடிய அளவு மரபணுக்களின் மாற்றத்தை உண்டுபண்ண புதிய பொறிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தகவல் களஞ்சியம்

வைத்திருப்பவர் : உமா மகாலிங்கம்

தாய்மை அடைந்துள்ள பெண்ணிடமிருந்து சிசுக்களுக்குப் பரவும் ஒருவித கொடிய நோயான ஆண்மைத்தன்மையின் தேய்வு (Mascular Dystrophy) குறிப்பாக ஆண் சிசுக்களையே பாதிக்கும் தன்மையடையதாக இருப்பதை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எனவே கர்ப்பமடைந்துள்ள பெண்களிடம் இத்தகைய ஒரு நோய் இருப்பதை ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால், பிரசவிக்கப் போகும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என சந்தேகத்துக்கிடமின்றி அறிய முடியாது போனால், இந்நோய் தாயிடமிருந்து ஆண் குழந்தைக்குத் தாவுவதை தடுக்க முடியாமல் போய்விடும்.

கருவளர்ச்சியடைந்து 5 வாரங்களுக்குள், சிசுவின் பால் அடையாளத்தை கண்டுகொள்ள முடியுமானால், தாய்மையடைந்துள்ள பெண் அதிகம் சிரமப்படாமலே தனது கர்ப்பத்தைக் கலைக்கக்கூடிய வாய்ப்பு நிறைய இருப்பதாக

ஆராய்ச்சியாளர்கள் கருதுவதால், இப்புதிய பொறிமுறை மருத்துவ வட்டாரத்தில் வரவேற்கப்படுகிறது. மருத்துவத்துறையின் மகத்தான முன்னேற்றத்தை துன்பிரயோகம் செய்துவிடாமல் பாதுகாக்கப்பட வேண்டுமல்லவா?

மதுவுக்கு ஓய்வு

மூலைக்கு மூலை மதுபானக்கடைகள், திரும்பிய இடமெல்லாம் தவறனைக் கட்டிடங்கள். வாரத்தின் இறுதியில் ஆண்களும், பெண்களும் கூடி உட்கார்ந்து அனுபவிக்கும் அந்த மகிழ்ச்சியான நாட்களை எப்படித்தான் தவிர்க்க முடியும். இதுதான் ஐரோப்பிய மக்களின் பழகிப்போன வாழ்க்கை.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுல்லவா. அதுபோல் தான் அளவுக்கதிகமாக மதுவை நாளாந்தம் அருந்தினால் ஈரல் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். மதுவினால் பாதிப்படையும் ஈரலின் அணுக்களை சிறிய ஓய்வு கொடுத்தால் திரும்பவும் வளர்த்தெடுக்கலாம் என பிரித்தானியாவின் பிரசித்திபெற்ற சவுத்தம்ரன் (Southampton) பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் ஈரல் சம்பந்தப்பட்ட விசேட மருத்துவ நிபுணர் Nick Sheron கூறுகிறார். வாரத்தில் இரண்டு நாட்களாவது மது அருந்துவதை நிறுத்தினால், நாளைவில் இப்பழக்கம் பரிச்சயமாகி வருடத்தில் 4 தொடக்கம் 6 வாரங்களுக்காகுதல் 'ஈரலுக்கு ஓய்வு' கிடைக்க வழிகிடைக்குமென நம்புகிறார்.

தொடர்ச்சியாக மது அருந்துவதால் பாதிப்படையும் ஈரலைக் குணப்படுத்த நிச்சயம் வாரத்தில் இரண்டு நாட்கள் ஓய்வு தேவையென, அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகளில் விழிப்புணர்வை உண்டுபண்ண பல தரும ஸ்தாபனங்கள் முன்வந்துள்ளன. ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் தெரிவுச் சபையே இதில் ஆர்வமாக இருப்பதை, தெரிவுக் குழுவின் கௌரவ தலைவர் Andrew Millex சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார். இவர்கள் கூறும் புத்திமதிகளைக் கேட்டாவது, நாளாந்தம் மது அருந்துவோர் மனம் மாறாமட்டார்களா என நல்ல உள்ளங்கள் வேண்டுகின்றன.

சங்கர் தயாரிப்புகள் இப்பொழுது அமோக விற்பனையில்...



தமிழரின் அந்நாடும் பெற்ற
வந்துள்ள யாழ்ப்பாண
கர்த்தாள்

சங்கர் தயாரிப்புகள்
என்று கேட்டு யார்க்கு
வாடங்குங்கள்

Shankar & Co, Ltd

231, Northolt Road,
South Harrow, HA2 8HN

Tel: 020 8423 8377 Mob: 07950 543 072

நல்ல பெற்றோர் யார்? - சத்குரு

கேள்வி: சத்குரு, இன்றைய உலகில் ஒரு நல்ல பெற்றோரின் பாத்திரம் என்னவாக இருக்க வேண்டும்?

சத்குரு: ஒரு நல்ல பெற்றோராக எப்படி இருப்பது? உண்மையில் பெற்றோராக இருப்பதே ஒரு வேடிக்கையான விஷயம்தான். இதுவரையாரும் இருந்ததை விட நீங்கள் ஒரு நல்ல பெற்றோராக இருக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் முயற்சிக்கிறீர்கள். ஆனால் இதுவரையாருக்குமே, குழந்தைகளை வளர்ப்பதில் எது சிறந்த வழி என்று தெரிந்திருக்கவில்லை. உங்களுக்கு 12 குழந்தைகள் இருந்தாலும் நீங்கள் இன்னும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறீர்கள். நீங்கள் 11 குழந்தைகளை நன்றாக வளர்த்திருப்பீர்கள். ஆனால் அந்த 12-வது உங்களுக்கு நிறைய வேலையைக் கொடுக்கலாம். எனவே, உங்கள் வேலையை இன்னமும் சிறப்பாகச் செய்ய ஆசைப்படுகிறீர்கள். அப்படிச் சிறப்பாக நீங்கள் என்ன செய்ய முடியும்?

அதற்கு முன் முக்கியமாக உங்களுையே நீங்கள் ஒரு சில விஷயங்களில் கவனித்துச் சரி செய்து கொள்ள வேண்டும். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள், நீங்கள் எப்படி உட்கார்கிறீர்கள், நீங்கள் எப்படி நிற்கிறீர்கள், நீங்கள் எப்படிப் பேசுகிறீர்கள், என்ன செய்கிறீர்கள், என்ன செய்யவில்லை, எல்லாவற்றையும் உங்களுக்கு நீங்களே நன்கு கவனியுங்கள். ஏனெனில், குழந்தைகள் உங்களிடமிருந்து எல்லாவற்றையும் மிக வேகமாகக் கற்றுக் கொள்கிறார்கள். அது மட்டுமல்ல, அவர்கள் நீங்கள் செய்வதையெல்லாம் மிகைப்படுத்தியும் செய்வார்கள்.

எனவே குறைந்தபட்சமாக, நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்படி உங்களை முதலில் மாற்றிக் கொள்ளுங்கள். வெளியிலுள்ள சிலர் அதை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனாலும் பரவாயில்லை. இதை நீங்கள் அவசியம் செய்ய வேண்டும்.

வேண்டும். இப்படிச் செய்வது குழந்தைகளுக்குச் சரியான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கலாம். ஆனால், அவர்கள் சரியாக வளர இதுவே உத்தரவாதம் என்றும் சொல்ல முடியாது.

மகிழ்ச்சி, அன்பு, கவனிப்பு, அக்கறை, கட்டுப்பாடு கொண்ட ஒரு சூழ்நிலையை உங்களுக்கும் உங்கள் வீட்டுச் சூழ்நிலையிலும் நீங்கள் ஏற்படுத்தினால் நிச்சயமாக அவர்கள் வளர்ச்சியில் இருப்பார்கள். உங்கள் எல்லைகளுக்கு உட்பட்டு எவ்வளவு வாய்ப்புகள் உருவாக்கித் தர முடியுமோ, அந்த வாய்ப்புகளை அவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

எனவே, உங்கள் மனைவி கர்ப்பம் அடைந்து விட்டால் நீங்கள் உங்களுையே மாற்றிக் கொள்ளும் நேரம் வந்து விட்டது என்று அர்த்தம். ஏனெனில், இன்னொரு உயிர் இப்போது உங்கள் குடும்பத்திற்குள் வருகிறது. நீங்கள் தற்போது இருக்கும் வழி உங்களுக்கே பிடிக்கவில்லை என்றால், இன்னொரு உயிரும் அந்த வழியில் போக வேண்டாம் அல்லவா? எனவே, நாம் செய்யக் கூடிய செயல்களில் விழிப்புணர்வுடன் இருப்பது மிகவும் அவசியம்.

முதலில், அவர்கள் எதைப் பற்றியும் கேள்வி கேட்கும்படி நீங்கள் கற்றுக் கொடுக்க வேண்டும். ஆனால் அவர்களின் கேள்வி சந்தேக மனப்பான்மையில் இருக்கக் கூடாது, தெரிந்து கொள்ளும் மனப்பான்மையில் இருக்க வேண்டும். கேள்வி கேட்பது என்பது ஒரு நோயைப் போலவும் ஆகலாம் அல்லது ஒரு ஆரோக்கியமான செயலாகவும் முடியலாம்.

உங்கள் குழந்தைகள், தங்கள் மனதில் தோன்றும் எதைப் பற்றி வேண்டுமானாலும், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதையும் சேர்த்துக் கேள்வி கேட்கலாம் என்பதைக் கொண்டு வாருங்கள். அனைத்தையும் சந்தேகத்தோடு பார்த்து எல்லாவற்றிலும் தப்புக் கண்டுபிடித்து ஒரு நோயைப் போலக் கேள்வி கேட்காமல், எதையும் ஆரோக்கியமான

வழியில் கேட்க அனுமதியுங்கள். பிறகு உங்கள் குழந்தை அதனுடைய அறிவைத் தொடர்ந்து உபயோகிக்கும்.

நீங்கள் இப்படிச் செய்வதால் அவன் ஒரு டாக்டர் ஆகிவிடுவான் அல்லது ஒரு இன்ஜினியர் ஆகிவிடுவான் என்று நீங்கள் நினைத்து விடக் கூடாது. ஆனால், அவனுடைய புத்திசாலித்தனம் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும். அவன் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க உடலளவில் அவனுக்குத் தேவையான தையும், தேவையான கல்வியையும் எப்படியும் உங்கள் சக்திக்கேற்ற அளவு செய்வீர்கள். ஆனால் அத்துடன் அவனை எந்த அடையாளங்களும் இல்லாமல் வளர்க்க வேண்டும்.

அவனுடைய அறிவுத்திறனை எதனுடனும் அடையாளப்படுத்தாமல், சிக்கல்படுத்தாமல் வளர்த்தால், அவன் எதற்கும் விருப்பமுடனும், திறந்த மனதுடனும் இருக்குமாறு வளர்த்தால், அவன் தன்னுடைய வாழ்க்கையை எந்த அளவு முடியுமோ அந்த அளவு சிறப்பாக அமைத்துக் கொள்வான். ஆனால் இவையெல்லாமே அவன் தன் பாதையில் யாரைச் சந்திக்கிறான், எந்தெந்த சூழ்நிலைகளைப் பார்க்கிறான், ஆன்மிகச் சூழலைப் பார்க்கிறானா, போர்முனையைப் பார்க்கிறானா - இவை அனைத்தையும் பொருத்தது. ஆனால், இவையெல்லாம் எப்படியும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் இல்லை அல்லவா?

நீங்கள் அன்பு, தியானம், திறந்த மனது போன்ற சூழ்நிலைகளுடன், எதனுடனும் அடையாளப்படுத்தாமலும் அவர்களை வளர்த்தால் அவர்கள் பொதுவாகவே நன்றாகத்தான் வளர்வார்கள். இருப்பினும் இதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. அவன் யாரையோ பார்த்து, ஏதோ ஒரு சூழ்நிலையில் சிக்கித் தவறாகப் போகிறான் என்றால் அது வேறு விஷயம். அது உங்கள் கையில் இல்லை. ஆனால் அவன் உங்களைப் பார்த்துத் தவறான வழிகளில் சென்றுவிடக் கூடாது. அது மிகவும் முக்கியம்.

நீங்கள் அவர்களுக்குள் பயத்தைக் கொண்டு வந்தால், பாரபட்சத்தைக் கொண்டு வந்தால், வெறுப்பைக் கொண்டு வந்தால் அது நீங்கள்

அவனுக்குச் செய்யும் குற்றமாகும். ஏனென்றால் இப்போது உங்களால் அவர்கள் பாதைத் தவறிய போக முடியும். இது மன்னிக்க முடியாத குற்றம். எந்தப் பெற்றோருமே இதைத் தன் குழந்தைக்குச் செய்யக்கூடாது. ஆனால், இது பலவிதமாக நடைபெறத்தான் செய்கிறது. நீங்கள் உங்கள் பயம், உங்கள் பொறாமை போன்ற உங்களுடைய குறைகளை எல்லாம் அவனுக்குள் விதைக்கிறீர்கள். உங்களுடைய எந்தப் பலவீனத்தையும் அடுத்த தலைமுறைக்கு நீங்கள் மாற்றக்கூடாது.

எல்லாப் பெற்றோருமே தங்கள் குழந்தைகளை நன்றாக வளர்ப்பதற்கான திறமையைக் கொண்டிருப்பார்கள் என்று சொல்ல முடியாது. இது பல காரணங்களினால் இருக்கலாம். எனவே, குழந்தைகள் இன்னும் சிறப்பாக வளர, நிறைய இடங்கள் உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த மாதிரி இடங்களை உருவாக்க தொழில்நுட்ப யாரையும் ஆசிரியர் போல நியமித்துச் செய்ய முடியாது. அவர்கள் இன்னொருவர் குழந்தைக்காக தன்னைக் கொடுக்கமாட்டார்கள். எனவே, இதற்கான அர்ப்பணிப்புடன் உள்ள தன்னார்வத் தொண்டர்களை வைத்துத்தான் இதைச் செய்ய முடியும். இது ஒரு சவாலான வேலைதான். ஆனால் அடுத்த தலைமுறையின் மேல் அக்கறை கொண்ட யாரும் இதைச் செய்யத் தான் வேண்டும்.

அடுத்த தலைமுறையில் வளர்வார்கள் உங்களையும் என்னையும்விட ஒரு படி மேலாக இருக்க வேண்டும். இது மிக முக்கியம். அடுத்த தலைமுறையினர் அதிக ஆளந்தத்துடன், குறைந்த பயத்துடன், குறைந்த துன்பத்துடன், குறைந்த வெறுப்புடன் இருக்க வேண்டும். இதற்கு நாம் ஏதாவது செய்தாக வேண்டும், இல்லையா? உங்களுக்கு 2 குழந்தைகள் என்றால், அடுத்த தலைமுறைக்கு நீங்கள் விட்டுச் செல்லும் நன்கொடையாக அவர்கள் இருக்க வேண்டும். இரண்டு அடங்காப்பிடாரிகளாக இருக்கக்கூடாது. உங்களை விட சிறிதளவாவது உயர்ந்த மனிதர்களை நீங்கள் விட்டுச் செல்வதுதான் இந்த மனித சமுதாயத்திற்கு நீங்கள் செய்யக் கூடிய ஒரு பெரிய பங்களிப்பாக இருக்கும்.

“As there is a science and technology for external wellbeing, there is a whole science and technology for inner wellbeing. I call it Inner Engineering.”
- Sadhguru

isha presents
Inner Engineering
Technologies for wellbeing

A public talk with Sadhguru,
Yogi, Visionary and Profound Mystic of our times

“The experience of being with Sadhguru can only be described in one very inadequate, misunderstood word called ‘Love’. Love, not in the form that we all look at it. Love, as in compassion, not for every other being, not for any time, but for every act of creation.” - Shekhar Kapur, Film Producer

www.SadhguruInLondon.com

SAVE THE DATE
11
march 2012

11am to 1.30pm
Doors open 10.15

Venue: Troxy
490 Commercial Road,
London E1 0HX

Ticket prices from £18.
Discounts available for students and seniors.

For information
+44 (0) 776 556 7347
info@sadhguruinlondon.com

Ticket Hotline
+44 (0)844 888 0440

Experience a guided meditation with Sadhguru

சிறீலங்கா மீது சுயாதீன சர்வதேச விசாரணை கோரி பிரித்தானிய அரசிடம் மனு

மெளலி

(ஒரு பேப்பருக்காக)

- பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்களின் தொகை 200,000
- வேற்றின நண்பர்களையும் சேர்த்தால் இந்தத் தொகை 500,000 ஆக உயரலாம்
- இணையவழி முறைப்பாட்டில் (e-petition) இதுவரை தம்மை இணைத்தக் கொண்டவர்கள் 2,690
- மிகுதிப்பேர் என்ன செய்கிறார்கள்?
- இதுபற்றி உங்களுக்கு சந்தேகங்கள் இருக்கிறதா? அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அவற்றிற்கான பதில்களும்
- எத்தனை மனு, கையெழுத்து, ஆர்ப்பாட்டம் என்று செய்து களைத்து விட்டோம் இதில் என்ன புதிய விஷயம் இருக்கிறது? இப்போது என்ன அவசரம்?

இந்த மனு மற்றவையை விட வித்தியாசமானது. ஏனெனில் இது சட்ட ரீதியான ஒரு நடவடிக்கை. நீங்கள் கையெழுத்திட்டு அனுப்பிய மற்ற மனுக்களுக்கு பதில் தர வேண்டிய அவசியம் இல்லை. இம்மனு உரிய தொகையை எட்டுமாக இருப்பின், இதற்கு சட்ட ரீதியாக பிரித்தானிய அரசு பதில் தரவேண்டும். சிறீலங்கா அரசாங்கம் புலம் பெயர் முள்ளி வாங்கக்கூட ஆரம்பித்துள்ளார்கள். நாம் தடுத்தேயாக வேண்டும் அங்கு போல் இங்கும் பல ஊடுருவல்கள் உண்டு. கவனத்தை திசை திருப்பும் செயற்பாடுகள் உண்டு. சுயாதீன சர்வதேச விசாரணை அவசியம் எனக் கருதும் பட்சத்தில் கையெழுத்து இருங்கள்.

• நாங்கள் ஊருக்கு போக வேண்டும் இதில் கையெழுத்து வைத்து விட்டு அங்கே போனால் சிறீலங்கா படகெனிடம் மாட்டிக் கொண்டுவிடுவோம் அல்லவா?

இந்த மனுவில் கையெழுத்திட்டால், உங்கள் விபரங்களை எவரும் பார்க்க முடியாது. உதாரணமாக உங்கள் கடவுச் சீட்டு விண்ணப்பம், அகதி விண்ணப்பம். வாகன சாரதி விண்ணப்பம் போன்றவற்றிற்கு பிரித்தானிய அரசு திணைக்களங்களிடம் உங்கள் பெயர் முகவரி கொடுப்பது போன்ற ஒரு விடயம் இது. பிரதமர் அலுவலக அதிகாரம் அளிக்கப்பட்ட அதிகாரி மட்டுமே இதனை பார்க்க முடியும். அதுவும் அந்த விபரத்தை பார்க்கும் தேவையிருந்தால் மட்டுமே அந்த அதிகாரம் அவருக்கு அளிக்கப்பட்டிருக்கும். எனது அனுபவத்தை சொல்கின்றேன். நண்பர் ஒருவரின் மனைவி வைத்தியசாலை ஒன்றில் உயர் வைத்திய அதிகாரியாக உள்ளார். அவரது கணவரின் x-Ray ஐ பெறுவது பார்ப்பது எல்லாம் அங்கு அனுமதிக்க படுவதில்லை. வீட்டை அனுப்பி போடுவார்கள். கணவரின் வங்கி விபரத்தை மனைவி பார்ப்பதே இங்கே குற்றம் தெரியும் தானே?

- நான் எங்கே கையெழுத்து வைக்கவேண்டும்?
- பிரித்தானிய அரசின் இணைய தளத்தில் (<http://epetitions.direct.gov.uk/petitions/14586>) மட்டுமே கையெழுத்து வைக்க முடியும். கடதாசியில் இந்த மனுவுக்கு கையெழுத்து வாங்க முடியாது. அது செல்லுபடியாகாது. அப்படி யாரவது சொன்னால் அது வெறும் ஏமாற்றுக்கதை.
- கையெழுத்து வைக்கும் பொழுது என்னென்ன விபரம் கொடுக்க படவேண்டும்?
- உங்கள் பெயர், முகவரி, சரியான மின் அஞ்சல் முகவரி (e-mail).
- ஏன் சரியான மின் அஞ்சல் என்கிறீர்கள்?

இதுமிக முக்கியமான விடயம் ஏன்னெனில் நீங்கள் உங்கள் விபரங்களை பதிந்தவுடன் பதில் மின் அஞ்சல் ஒன்று உங்கள் மின் அஞ்சலுக்கு, பிரித்தானிய அரசு இணைய தளத்திலிருந்து வரும். அதில் உள்ள இணைப்பை அழுத்தினால் மட்டுமே உங்கள் ஒப்புதல் உறுதிப்படுத்தப்படும். அவ்வாறு செய்யாதவிடத்து உங்களது ஒப்புதல் செல்லுபடியாததாகிவிடும்

• எனது மின் அஞ்சலை எனது மனைவிக்கு அல்லது நண்பர்களுக்கு பாவிக்கலாமா?

இல்லை ஒவ்வொருவரும் தனித்தனியான மின் அஞ்சல் பாவிக்க வேண்டும். புதிய மின் அஞ்சல் முகவரியை உருவாக்குவது 5 நிமிட வேலை. வீட்டிலிருந்து செப்கிரே வேலை இது. மயிரைக் கட்டி மலையை இழுப்போம் வந்தால் மலை போனால் மயிர்.

• என்னிடம் மின் அஞ்சல் இல்லையே, என்ன செய்வது?

நீங்கள் ஒரு மின் அஞ்சல் முகவரியை பெற்றுக் கொள்ள வேண்டும். இது ஒன்றும் மலையைப் புரட்டும் வேலையில்லை, அல்லது பணம் செலவாகும் வேலையும் இல்லை. இலவசமானது. பாடசாலை மாணவர்கள் இதில் விண்ணர்கள்.

இந்த மனு மற்றவையை விட வித்தியாசமானது. ஏனெனில் இது சட்ட ரீதியான ஒரு நடவடிக்கை. நீங்கள் கையெழுத்திட்டு அனுப்பிய மற்ற மனுக்களுக்கு பதில் தரவேண்டிய அவசியம் இல்லை. இம்மனு உரிய தொகையை எட்டுமாக இருப்பின், இதற்கு சட்ட ரீதியாக பிரித்தானிய அரசு பதில் தரவேண்டும்.

• எங்கள் வீட்டில் கொம்பியூட்டர் தெரிந்தவர்கள் இல்லை, கொம்பியூட்டரும் இல்லை நான் என்ன செய்வது?

பிரித்தானிய தமிழர் பேரவையினர் உங்கள் வீடுதேடி வந்து உதவத்தயாராக உள்ளதாக அறிவித்து உள்ளனர்.

• என்னிடம் இரண்டு மின் அஞ்சல் முகவரி உண்டு இரண்டு கையெழுத்து ஒரே பெயரில் வைக்கலாமா?

இல்லை, ஒருமுறை பாவித்த மின் அஞ்சல் பாவிக்க முடியாது என்பது போல பாவித்த பெயர் மீண்டும் பாவிக்க முடியாது.

• என்னிடம் விசா இல்லை நான் என்ன செய்வது?

இப்படி நினைப்பதற்கே நன்றி. நீங்கள் வேறு தெரிந்தவர்களை ஊக்குவியுங்கள். இந்த பிரச்சார வேலைக்கு உதவுங்கள். அது போதும். உதவ விரும்புவர்கள்

07927023912, 07908050217, 02088090465, என்ற இலக்கங்களிடம் தொடர்பு கொள்ளுங்கள்.

உங்கள் கேள்விகளை எழுதி அனுப்புவர்கள் அடுத்த வாரம் பதில் தருகிறோம்

சாலம் செய்ய.....

(12ம் பக்கத் தொடர்ச்சி)

....அத்துல் கலாமின் பயணம் ஒரு நோயாளி வேதனையால் துடித்துக் கொண்டிருக்கும் போது கண்டும் காணாதது போல் இருந்து விட்டு பின்னர் நோயாளி இறந்து புதைத்த பின்னர் அவனது சமாதியை அழகுபடுத்த வந்த மருத்துவரின் செயல் போல் இருக்கிறது. கடந்த பல மாதங்களாக பல பெரியார் கொள்கை சார் ஊடகங்கள் அத்துல் கலாம் இப்போது பார்ப்பனரின் நிகழ்ச்சித் திட்டத்திற்கு ஏற்ப செயற்படுகிறார் என்று எழுதி வந்துள்ளன. அத்துல் கலாமின் இலங்கைப் பயணமும் அதற்கு இந்துப் பத்திரிகை கொடுக்கும் முக்கியத்துவமும் அதை உறுதி செய்கின்றன. மஹந்த ராஜபக்சவின் திட்டத்தில் ஒன்று தமிழர்களின் அரசியல் பிரச்சனையை ஒதுக்கி விட்டு இப்போது அவர்களுக்கு பொருளாதார அபிவிருத்தி என்ற மாயைக்குள் மாட்டி தமிழர் பகுதிகளை சிங்கள மயமாக்குவதே. இதனால் தான் அத்துல் கலாமின் நிகழ்ச்சியின் நோக்கங்களாக peace, harmony and prosperity அமைதி, ஒற்றுமை, செழுமை இருக்கின்றன அதிகாரப் பரவலாக்கம் பற்றி எதுவுமில்லை. இதற்குத் துணை போக அத்துல் கலாம் தமிழின அழிப்புக்குத் துணை போகும் பார்ப்பன சக்திகளால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அத்துல் கலாம் தமிழ் விரோதப் பார்ப்பன இந்துப் பத்திரிகைக்கு இலங்கையில் இருந்து கொண்டு மின்னஞ்சல் மூலம் ஒரு பேட்டியை வழங்கியுள்ளார். அவர் அப்பேட்டியில் அபிவிருத்தி, வளப் பகிர்வு, ஒற்றுமை போன்ற மஹந்த ராஜபக்ச அடிக்கடி பாவிக்கும் வார்த்தைகளை கவனமாக கையாண்டுள்ளார். ஆனால் அதிகாரப் பகிர்வைப் பற்றி வாய் திறக்கவில்லை. இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென்று தமிழ்நாடு சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் தீர்மானத்திற்கு மதிப்புக் கொடுக்காமல் அத்துல் கலாம் இலங்கை சென்றது மொத்த தமிழினத்தையுமே அவமதிக்கும் செயல்.

தமிழர் சிங்களம் படித்தால் நன்மை கிடைக்குமா?

1977-ம் ஆண்டு இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடாளாவிய ரீதியில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு பல தமிழர்கள் கொன்றும் சொத்துக்கள் அழிக்கப்பட்டும் கொள்ளையிடப்பட்ட போது குருநாகல் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் பேசுத் தெரியாத சிங்களம் மட்டும் பேசுத் தெரிந்த தமிழர்கள் அங்கு தாக்கப்பட்டு விரட்டி அடிக்கப்பட்டனர். தமிழர்கள் சிங்களத்தை யும் சிங்களவர்கள் தமிழையும் படித்தால் இலங்கையில் இனப்பிரச்சனை இருக்காது என்று அடிக்கடி கூறிவந்த பிரபல இடதுசாரி அரசியல்வாதியான திரு வி. பொன்னம்பலம் அவர்கள் இந்தக் குருநாகல் மாவட்ட சம்பவத்தின் பின்னர் தமது கருத்தை மாற்றிக்கொண்டார். அதை அவர் பலதடவைகள் தெரிவித்திருந்தனர். பின்னர் சன்சோனி ஆணைக் குழுவிலும் இலங்கை இனப்பிரச்சனை மொழிப் பிரச்சனைக்கு அப்பாற்பட்டது என்ற கருத்தைப் பல முன்னணி அரசியல்வாதிகள் முன் வைத்தனர். தமிழ் மக்களை சிங்களம் பேசுவது அவர்களை தமிழைப் பேசும் தடுக்க வேண்டும் என்பது சிங்களப் பேரினவாதிகளின் நீண்ட நாள் கனவு. ஏற்கனவே வடக்குக் கிழக்கில் இருக்கும் சிங்களப் படைப்பினர் சிங்களத்தை தமிழர்களுக்கு போதிக்கத் தொடங்கிவிட்டனர். அதை இனி அரசு முறையாகவும் திட்டமிட்ட முறையிலும் செய்யவே முடும் மொழித்திட்டம் என்ற போர்வையில் தமிழர்களுக்கு சிங்களம் போதிக்க சிங்கள ஆட்சியாளர்கள் முயல்கிறார்கள். மேலும் சிங்கள ஆட்சியாளர்கள் என்ற போர்வையில் மேலும் பல சிங்களவர்களை தமிழர் தாயகத்தில் குடியேற்றவும் சிங்கள ஆட்சியாளர்கள் திட்டமிடுகின்றனர். இன அழிப்பு என்ற நஞ்சுக் கேக்கிற்கு மும்மொழித்திட்டம் என்ற ஐஸ்கிரீமை சிங்களம் பூசியுள்ளது. அந்த ஐஸ்கிரீமிற்கு மேல் வைக்கப்பட்ட அழகுப் பூதான் அத்துல் கலாம். தமிழர்கள் அந்த கேக்கை உண்பார்களா? தமிழர்கள் சிங்களமும் சிங்களவர்கள் தமிழும் படித்த பின்னால் இலங்கையின் ஆட்சி மொழியாக சிங்களம் மட்டுமே ஆக்கப்படுவது இலகுவாக இருக்கும். சிங்களப் பேரினவாதிகளின் இன அழிப்பின் அடுத்த திட்டமான மும்மொழித்திட்டத்தை அத்துல் கலாம் ஆரம்பித்துள்ளார்.

"You live a new life for every new language you speak. If you know only one language you live only once." - Czech proverb. ஒரு மொழி மட்டும் தெரிந்திருந்தால் நீ ஒரு வாழ்க்கையை மட்டுமே வாழ்கிறாய், நீ தெரிந்து கொள்ளும் ஒவ்வொரு புது மொழிகளாலும் நீ ஒரு புது வாழ்க்கையை வாழ்கிறாய். என்பது முற்றிலும் உண்மை. ஆனால் உன்னை அழிக்கவே இங்கு உன் மீது ஒரு மொழி திணிக்கப்படும் செயல் கடந்த 55 ஆண்டுகளாக நடக்கிறது என்பதைத் தமிழர் உணர்ந்து கொள். அத்துல் கலாமை ஒரு அறிஞனாகப் பாராது பார்ப்பன சதியின் ஒரு அம்சமாகப் பார்.

அத்துல் கலாமின் 2020இல் இந்தியாவை ஒரு பெரு வல்லரசாக்கும் கனவு நிறைவேற்ற முதலில் இலங்கையை இந்தியா அடக்க வேண்டும். அதற்கு முதற்படியாக சிங்களவர்களுக்கு தமிழ் அடங்கிப்போக வேண்டும். அத்துல் கலாமின் கனவின் முதற்படி எழுது சமூக கனவு.

பிரித்தானியா

TEL: 020 7043 4315 FAX : 020 7043 4312

உங்கள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க வேண்டுமா?

TEL: 647 724 4188 FAX : 416 438 7855

கனடா www.orumanam.com



ஆயுதப் போரின் ஆரம்ப நாட்களில்....



போராட்ட முன்னோடிகள் - 02

மாணவர்பேரவையின் தீவிர உறுப்பினராக விளங்கிய சி.ரி.பி. மணியம் என்பவர் கொடுத்த தகவலின் மூலம் இதனை இவர்கள் உறுதிப்படுத்திக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து 1971 மார்ச் மாதத்தின் பின்னாட்களில் வந்த வெள்ளிக்கிழமை அன்று இரவும்பகலும் உரசிக்கொள்ளும் மாலை நேரத்தின் மெல்லிய இருட்டொளியில் தங்கராசாவின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் கோவிலின் கிழக்குப்புறமாக சின்னச் சோதியும் ஜெயபாலும் மேற்க்குப்புறமாக நடேசுதாசனும் மோகனமும் குறிவைத்து காத்திருந்தனர். இவர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றார்ப்போல் கோவிலின் பின்வீதியில் குறித்த வளையத்தினுள் வைத்து நடேசுதாசனால் தாக்குதல் நடத்தப்பட்டது. வலது முழங்கைக்கு மேல் குண்டடிப்பட்ட காயத்துடன் ஓடிய தங்கராசா கோயில் வழிபாட்டிற்கு வந்த மக்களுடன் ஒன்றாக கலந்துவிடவே அத்துடன் தாக்குதல் நிறுத்தப்பட்டது. இந்த வரலாற்றுத்தாக்குதலில் தமிழீழ விடுதலைப்போராட்ட முன்னோடிகளான திரு. நடேசுதாசன் சின்னச்சோதி ஜெயபால் மற்றும் மோகன் என்போர் நேரடியாக கலந்து கொண்டனர். எனினும் அத்தாக்குதலின் முன்பும் பின்புமான பல செயற்பாடுகளில் குறிப்பாக இன்றைய இராணுவ வார்த்தைகளில் கூறினால் ஒரு தாக்குதலின் மிக இன்றியமையாத செயற்பா

டான பின்கள வேலைகளில் வேலுப்பிள்ளை பிரபாகரன் அதிக ஈடுபாட்டுடன் செயலாற்றியமை இங்கு குறிப்பிடத்தக்கது. நாற்பது வருடங்கள் நீண்ட அவரது போராட்டப்பாதையில் தாக்குதலின் ஓர் அங்கமாக அவர் கலந்து கொண்ட முதலாவது சரித்திரப்பிரசித்தி பெற்ற தாக்குதல் இதுவேயாகும். இத்தாக்குதலில் முன்னின்ற திரு. நடேசுதாசன் தாடித்தங்கராசா வினால் அடையாளம் காணப்பட்டதனால் பொலிசாரின் கைதில் இருந்து தப்புவதற்காக தனது பகிரங்க நடமாட்டத்தை தவிர்த்து தனது தலைமறைவு வாழ்க்கையை ஆரம்பித்தார்.

பொலிஸ் உளவாளியாகவும் அன்று சிங்கள அரசின் அடிவருடியாகவும் காணப்பட்ட நல்லூர் பாரமமன்ற உறுப்பினரான அருளம்பலத்தின் ஏவலனாகவும் செயற்பட்ட தாடித்தங்கராசாவின் மீது மேற்க்கொள்ளப்பட்ட இத்தாக்குதல் தமிழின விடுதலைப்போராட்ட வரலாற்றில் இனத்துரோகிகள் மற்றும் காட்டிக் கோடுப்போர் மீதான முதலாவது நேரடித்தாக்குதலாக வரலாற்றில் தன்னைப் பதிவு செய்து கொண்டது. அத்துடன் எமது சமூகத்தில் கட்டற்று உலவிய தாடித்தங்கராசா போன்ற ஏனைய சமூக விரோதிகளை இத்தாக்குதல் உயிர்ப்பயத்தில் ஆழ்த்திவிடவேலுக்கொண்ட போராளிகள் தமது அடுத்தகட்ட முயற்சியை ஆரம்பித்தனர்.

(1971 இல் கோண்டாவிலுக்கு சென்று தாடித்தங்கராசாவை தாக்குவது கடினமென கருதப்பட்ட போதும் காலமாற்றத்தின் விரைவான வளர்ச்சியினால் இறுதியாக 04.01.1978 கோண்டாவிலில் தாடித்தங்கராசா அவரது சொந்தவீட்டில் வைத்தே நடேசுதாசன் குட்டிமணி தங்கத்துரை என்போரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.)

அல்பிரட் துரையப்பா தாடித்தங்கராசா எனத் தொடர்ந்த போராளிகளின் தாக்குதல்கள் சிங்கள அரசுபடைகளிற்கு எதிரான தாக்குதல்களாக மாற்றக்கூடிய உத்வேகத்தை கொடுக்கும் நிகழ்வுகள் தென்னிலங்கையிலும் 1971 மார்ச் ஏப்ரல் மாதங்களில் உருவாகியிருந்தன. 1971 மார்ச் 8 ந்திகதி கொழும்பில் இருந்த அமெரிக்க தூதரகத்தை ஜே.வி.பியினர் குண்டு வீசித் தாக்கினர். இதனால் ஆத்திரம் கொண்ட சிறிமாவோ அரசு ஜே.வி.பியினரை தடைசெய்ததுடன் நாட்டில் அவசரகால நிலையினையும்

பிரகடனப்படுத்தினர். அத்துடன் ஜே.வி.பி உடன் தொடர்புடையவர்கள் என்ற பெயரில் சிங்கள இளைஞர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். பல்கலைக்கழக மாணவர்களும் கைது செய்யப்பட்ட நிலையில் பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் பாரிய குண்டொன்று வெடித்து பெரும் சேதமும் ஏற்பட்டது. இதன் தொடராக தீவமுழுவதும் பெரும் குழப்பமும் பரபரப்பும் ஏற்பட்டன. இவ் விடைக்காலத்தில் தான் முன் கூறிய இரண்டு தாக்குதல் முயற்சிகளும் யாழ்ப்பாணத்தில் அரங்கேறின. முயற்சி என்னும் வகையில் இவைகள் வெற்றியான போதும் இரண்டு நிகழ்வுகளிலும் குறிப்பிட்ட இலக்குகளுக்கு ஆளானவர்கள் உயிருடன் தப்பியிருந்தனர். இந்நிலையில் எதையும் மிக நுணுக்கமாக சிந்திக்கும் தங்கத்துரை தமது அடுத்த கட்ட நகர்வினை காலத்துடன் இணைந்து செயற்படுத்த ஆரம்பித்தார்.

ஜே.வி.பியின் அமெரிக்கதூதரக தாக்குதல் முயற்சியின் சில நாட்களின் பின் 1971 மார்ச் 12 ந்திகதி அம்பாறை மாவட்ட உகணையில் அதன் தலைவர் ரோகணவிஜயவீரா கைது செய்யப்பட்டார். இச்சம்பவத்தினைத் தொடர்ந்து ஆத்திரம் கொண்ட ஜே.வி.பியினரால் தாக்குதல்கள் எக்கணமும் நிகழ்த்தப்படலாம் எனும் பரபரப்பான சூழ்நிலை எங்கும் காணப்பட்டது. இத்தகைய நேரத்திலேயே சிங்கள ஆயுதப்படைகளை தாக்குவது என்ற தனது நெடுநாளைய கனவை செயலாக்க தங்கத்துரை தீர்மானித்தார். எனினும் முழுமையான ஒருகாவல்நிலையத்தை உடனடியாக தாக்குவதற்கு வேண்டிய ஆட்பலமோ ஆயுதபலமோ அற்றநிலையில் வீதிநேரத்து வரும் சிங்களப் படைகளை தாக்குவது என முடிவு செய்யப்பட்டது. ஆனாலும் எவ்வித நேரக்கட்டுப்பாடுமின்றி நினைத்த நேரத்தில் எல்லாம் திடீர்திடீர் என்று தமது காவல்நிலையங்களை விட்டு பொலிஸார் வெளியேறுவதால் திட்டமிட்டு நேரம்பார்த்து அவர்களைத் தாக்குவது கடினமானது எனப் புரிந்துகொண்டார். ஆனால் இராணுவமோ ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பலாலி இராணுவ முகாமிற்கும் வல்வெட்டித்துறை இராணுவ முகாமிற்கும் சென்றுவருவது அன்றாட நிகழ்சியாதலால் அத்தகைய நேரம் ஒன்றில் அவர்களின் ஜீப்பினைத் தாக்குவது என முடிவெடுத்தார்.

1971 ஏப்ரல் மாதம் 05 ந்தாம் திகதி அதிகாலை 5 மணிக்கு வெள்ளவாயா பொலிஸ்நிலையம் ஜே.வி.பியினரால் தாக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுக்க பட்டநிலைமை அதிகரித்தது. காவல்நிலையங்கள் யாவும் உசார்படுத்தப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டன. ஏனைய பொலிஸ் நிலையங்களும் எந்நேரத்திலும் தாக்கப்படலாம் என்னும் நிலையில் அன்று மாலை 6 மணிக்கு நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமுலாக்கப்படும் என இலங்கை வானொலி மணிக்கொரு தடவை அறிவித்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வாறு கொந்தளிப்பான நிலையில் அன்று நண்பகல் 12 மணிக்கே முழுமையான ஊரடங்கு உத்தரவு அமுலிற்கு வந்தது. எனினும் தென்னிலங்கை எங்கனும் பட்டமும் பயப்பிராந்தியும் நிலவிய நிலையில் மாலை 6 மணிக்கு பின்பு உசார்படுத்தப்பட்ட 94 பொலிஸ்நிலையங்கள் தொடர்ச்சியாக தாக்கப்பட்டன. ஆனாலும் யாழ்ப்பாணத்தில் அன்று இரவு முற்றுவெளி மைதானத்தில் பொலிசாரின் விசேட அனுமதியுடன் திருமறைக் கலாமன்றத்தின் 'திருப்பாடுகளின் காட்சி' நாடக நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் வாணவேட்கைகளும் வெடிச்சத்தங்களும் கேட்டவண்ணமே யிருந்தன. யாழ்ப்பாணத்தில் இருந்த பொலிசார் அவ்வளவு நம்பிக்கை யோடிருந்தனர்.

ஜே.வி.பியினரின் இடதுசாரிக் கொள்கையானது சீனா மற்றும் வடகொரியா சார்பானதாக இருந்ததனால் அவர்கள் முதலாளித்துவ இந்தியாவை முழுமையான பகைநாடாகவே கருதினர். இதன் காரணமாக தமக்குமத்தியில் குறிப்பாக மலையகத்தில் வாழ்ந்த தோட்டத் தொழிலாளரான இந்திய வம்சாவழித்தமிழரை அதே தேயிலைச்செடிகளிற்கு பசனையாக்குவோம் என இனவிரோத கருத்துக்களை ஆரம்ப முதலே கூறிவந்தனர். ரோகண விஜயவீரா உட்பட அன்றைய அதன்தலைவர்கள் பலரும் தமது கருத்தரங்குகளில் இதனைக்கூறி தமது புதிய உறுப்பினர்களான இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடமும் இந்திய விரோதத்தை வளர்த்து வந்தனர். இதன் காரணமாக ஜே.வி.பியினர்க்கு தெரிந்ததெல்லாம் தமிழ்பேசுவோர் எல்லாம் இந்தியர் என்பதேயாகும்....

-தொடரும்
வருணகுலத்தான் (காலம் இதழில்)

Whitechapel College

பிரித்தானியக் குடியரிமை விண்ணப்பங்கள், நீரந்தர வதிவிட விண்ணப்பங்கள், விடுமுறை விண்ணப்பங்கள் என்பவற்றை விண்ணப்பிக்க தரமான ஆலோசனைகளை உங்களுக்கு நாங்கள் வழங்குகிறோம்.

ESOL with Citizenship course

பரிசோதனை முடிந்து 10 நாட்களில் உங்களுக்குரிய சான்றிதழ்கள் கிடைக்கும்...

நாங்கள் A1, A2, B1, B2, C1, C2 ஊயும் வழங்குகிறோம்.


Whitechapel கல்லூரியானது UKBA இனால் அங்கீகரிக்கப்பட்ட கல்வியை உங்களுக்கு வழங்குகிறது.



Contact: Whitechapel College

67, Maryland Square, Stratford, London, E15 1HF.

Tel : 0208 555 3355



Email: info@whitechapelcollege.org.uk

Web: www.whitechapelcollege.org.uk

அய்யோ என்று குழறிய நாட்கள்!

தேயிரந்தவுடன் வெளியான ஞாயிறு இல் இதை எழுதவா? என்ற தயக்கம் இருந்தது. தை முடியவில்லை எனவே எழுதுகிறேன்.

தமிழ்நாட்டின் முதல் ஆயுதப் போராளி சிவகுமாரன் ஆயுதம் தூக்கியதன் காரணம் இதே தை மாதத்தில் நிகழ்ந்தது. அதே சம்பவமே நமது தேசியத் தலைவரை ஆயுதம் தூக்கவும் ஆயுதப் போராட்டத்தின் முதல் புள்ளியை இடவும் வைத்தன.

எனக்கு அப்போது பதினாறு வயது. ஆயினும் அப்பா வின் கை பிடித்தபடி தான் போனேன். 1974, தை மாதம் மழை ஓய்ந்து, எனினும் பனிக்குளிர் வராத காரணம் விசிறி அடித்துக் கொண்டிருந்தது. விடிய எழுகிறபோது, பனிக்குளிர் எம்மை அமத்திமேலும் படுக்க வைத்தது. என்றாலும் என்ன, போர்த்துக் கிடக்க முடியாத நாட்கள் அப்போது வந்தன.

வாழைகள் நட்டு, தோரணம் கட்டி குத்துவிளக்குச் சுடர் எரிய. தமிழ்த் தேசத்து வீதிகள் விழாக் கோலம் பூண்டன, சந்திக்குச் சந்தி சிகரங்கள். கடைகளின் முகப்பில் சப்பறங்கள், மாவிதைத் தோரணங்களுடன் பூணை கும்பங்கள் காத்துக் கிடந்தன பல வீடுகளின் வாசல்களில்.

காரணம் என்ன? ஒரு விழா. யாருக்கு விழா? எங்களுக்கு, எங்கள் தாய் மொழிக்கு, எங்கள் தமிழ் மொழிக்கு ஒரு விழா.

'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு
பொங்கு தமிழுக்கு இன்னல் விளைந்தால்
சங்காரம் நிசம் என்று சங்கே முழங்கு'

முழங்கிக் கிடந்தது தேசம். உறங்கிக் கிடந்த தமிழர் எல்லோரும் எழுந்தனர். தமிழுக்கு விழா என்றால் தயங்குவோர் உண்டா? யாழ்ப்பாணத்தில் 74 தைத் திங்களில் தமிழாராட்சி மாநாடு. புழுகிக் கிடந்தோம் நாம்.

நம் தேசத்தில் அல்லிமா நடக்கிறது. அப்பாவை இழுத்தேன், அம்மா வரமாட்டேன் என்றா. அக்காவும், நானும், மச்சான் சிவமும், அப்பாவின் கை பிடித்தப்போனோம். எம்மள் எம்மெல்லாம் தமிழ் பொங்கிப் பொங்கி வழிந்தது. எனக்கு என்னவோ இப்போதும் தோன்றுகின்றது. தமிழ் அப்போது தான் எங்கள் நெஞ்சைத் தொட்டது என்று. அது எங்கள் அடையாளம் ஆகியது அப்போது தான். உணர்வாகி உயிரில் ஒன்றாய்க் கலந்ததும் அப்போதே.

நாங்கள் சென்ற நாள் தமிழாராட்சி மாநாட்டின் ஒன்பதாம் நாள் என்று நினைக்கின்றேன். ஒரு மைல் நீள ஓர் ஊர் வலம் போனது, ட்ரக்குகள், திறந்து விடப்பட்ட லொறிகள், ட்ராக்டர்கள், ஏன் மாட்டு வண்டிகள் கூட.

சங்கிலியன் போனார், பண்டார வண்ணியன் வான் சுழற்றினார். எல்லா என் சிம்மாசனத்தில் இருந்து ஆட்சி செய்தார். வீரபாண்டிய கட்டப் பொம்மன் மீசை துடிதுடிக்க வீரம் பேசினார். ராஜராஜ சோழன் குதிரையில் ஆரோகணித்தார். சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர் கை கோர்த்து வந்தனர். கண்ணகி சிலம்பு சுழற்றி வழக்குப் பேசினார். தமிழ் அண்ணைக்கு காப்பியங்கள் ஐந்தும் ஆபரணங்களாக அணி யப்பட்டிருந்தன. வள்ளுவரின் குறள் விரிந்தது. கோவில்களும் கோபுரங்களும் பரந்து கிடந்தன...

மனோகரா தியேட்டர் சந்தியில் இருந்து பார்த்தோம். கஸ் தூரியார் வீதியால் விறு விறு என்று ஓடிச் சென்று பஸ் நிலையத்தில் நின்று பார்த்தோம். ஆரியகுளம் சந்தியில் ஊர்வலம் போகின்றது என்றார்கள். வெளிநாட்டின் தியேட்டர் தாண்டி

ஓட்டமும் நடையுமாகச் சென்றோம். வெளிநாட்டின் தியேட்டரில் சிவாஜி நடத்த 'சொர்க்கம்' படம். வண்ண வண்ண உட்புடன் சிவாஜி அழகாக இருந்தார். அதை விட முக்கியம் சங்கிலியனை, கட்டப்பொம்மனை, பண்டாரவண்ணியனைப் பார்க்கவேண்டும்.

எனக்கு உரு புத்திச்சுது. என் உடம்பு பூரித்து தெறிக்கிறது பரவசம். காலில் ஓர் உணர்வு புகுந்தது. நடுங்கத் தொடங்கியது கால். கால்களை இறுக்கமாக நிலத்தில் ஊன்றினேன். எனக்கு அழகை வெடிக்கத் தொடங்கியது. துக்கத்தால் அல்ல. உணர்ச்சியைப் பட்ட எனக்கு அழகை வெடித்து விடும். அந்த உணர்வை எப்படிச் சொல்வேன்?

அப்பா தன் கையால் உறுதிபட ஒரு செய்தி தந்தார். என் கால்களால் என் தாய் நிலத்துக்கு உறுதிப் பாட்டைச் சொன்னேன் என் கண்ணீர் உருண்டு கொண்டே இருந்தது.

அப்பாவிடம் சொன்னேன் 'கடைசிநாளும் போகவேண்டும்' வில்லங்கப்படுத்தினேன் நெருக்குவாரம் கொடுத்தேன். 'ஓம்' என்றார் அப்பா.

யாழ் நகரம் வண்ண மயமாக எரிந்து கொண்டிருந்தது. சிகரம், சப்பறம், சவுக்கு மரங்கள், மூங்கில் மரங்கள் யாவற்றினது தலையிலும் வண்ண வண்ண விளக்குகள் மின்னி மின்னி எரிந்தன. பனிக்குளிர் வீசுகிற நேரம் என்னுள் மகிழ்வு மின்னியது. யாபேரும் மகிழ்ச்சி கொண்ட முகங்களுடன் இருந்தனர். அந்த முகங்களில் உணர்வும் தெறித்தது.

வீரசிங்கம் மண்டபத்தைப் பார்த்தபடி முற்றவெளியில் நிற்கிறோம். கூட்டம் நடைபெறுகிறது. பார்க்க முடியவில்லை. நான் சிறுவன். அப்பா என்னைச் சிறிது நேரம் தூக்கித் தோளில் வைத்திருந்தார். சிறிது நேரம் ஒலிபெருக்கி நிறுத்தப் பட்டிருந்தது குளரிக் குளரி ஒரு குரல் உயர்ந்து வருகிறது. ஒன்றும் விளங்கவில்லை.

இரவி அருணாசலம்

எழுதுவது என்னவெனில்

என்ன நிகழ்ந்தது என்று அத்தனையும் ஞாபகம் கொள்ள முடியவில்லை. திடீரென லைட்ருகள் நூர்ந்தன. போஸ்டர்களில் இருந்த வயர்கள் அறுந்து மின்னி மின்னி எரிந்தன. நெருப்புத் தணல்கள் கொட்டினன. அப்பா 'ராசா... ராசா...' என்று கையை இறுகப் பிடித்து இழுத்துக் கொண்டு ஓடினார். தொடர்ந்து வெடிச் சத்தம் கேட்கின்றது. என்னவோ ஒரு புகை பரவி கண் எளிக்கின்றது. கண் எரிவு, இருட்டு ஒன்றும் தெரியவில்லை. அப்பாவை நான் இழுத்துக் கொண்டு வந்தேன். இப்பொழுது அப்பா என்னை இழுத்துக் கொண்டு ஓடுகிறார். திடீரென ஒரு குழிக்குள் இருவரும் விழுந்தோம். சேற்றுக்குள் கிடப்பது தெரிந்தது. அந்தக் குழிக்குள் பொத்துப் பொத்தென ஆட்கள் விழுகிறார்கள். இப்பொழுது தெரிகிறது அது குழி அல்ல. வெள்ள வாய்க்கால். அப்பாவின் கை என் முதுகில் ஊர்ந்து கழுத்தில் வந்து பிடரி தடவி முகத்தை தொடுகின்றது. என் இரு கண்களையும் தடவிப் பார்க்கின்றன அப்பாவின் கை விரல்கள். 'அப்பா நான் அழேல்லை' என்று முணு முணுத்தேன். 'நோகுதோ ராசா?' என்று கேட்டார். 'ஓம் அப்பா எல்லாம் நோகுது' என்றேன். 'ராசா...' என்று அப்பா விம்மினார் போல.

விடிந்து வெளிச்சம் வந்தபோது வெள்ளவாய்க்காலை விட்டு எழுந்து பஸ் நிலையம் வந்தோம். பஸ் ஒன்றும் இல்லை. அப்பா 'நடப்பம்' என்றார். பத்து மைல் நடந்து விட்டு வந்தோம் வாசலில் கால் வைத்தோம். எம் கோலம் கண்டு 'அய்யோ' என்று குழறினார் அம்மா. ஊரும் என் தேச மும் 'அய்யோ' என்று குழறுகிற நாட்கள் அன்றிலிருந்து தொடங்கி விட்டன.

அறிவியல் தகவல்கள்

சி.மாசிலாமணி
(ஒரு பேப்பருக்காக)

விண் பொருட்களும் அவற்றின் பொலிவு அளவும்.

எம் அண்டத்தில் மொத்தம் பல்கோடி விண்மீன்கள் உள்ளன. ஆனால் நாம் இரவில் அண்ணாந்து பார்க்கும்போது அவற்றின் ஒரு சிறு பகுதியே எம் கண்களுக்குப் புலப்படும். அந்தச் சிறு தொகை எண்களே எம் கண்களுக்கு அளப்பரிய விருந்தளித்து எம்மை கிறுகிறுக்க வைக்கின்றன. விண் மீன்களை விட மேலதிகமாக ஐந்து கோள்களும் அந்தக் எழில் தருகாட்சிக்கு துணை போகின்றன. எங்கள் உபகோளம் தண்ணொளி வெண்நிலவின் பங்கை எடுத்துரைக்க எங்கு செல்வோம் வார்த்தை தேடி!

எம்மைப் பார்த்துக் கண் சிமிட்டும் விண்மீன்கள் பல்லாயிரம். அச்சிமிட்டல் கள் எல்லாம் வேறு பட்ட பொலிவுடன்தானே எம் கண்களை வந்தடைகின்றன. அவற்றின் பொலிவை வைத்து அவற்றை தரப்படுத்தும் ஒரு முறை கையாளப் படுகிறது. அதற்காகப் பயன்படுத்தப்படும் அலகு பொலிவளவு, முதலாம் இரண்டாம் என்று பொலிவளவு வரிசைப் படுத்தப் படுகிறது. ஆறுக்கு மேல் பொலிவு கொண்ட விண்மீன்கள் எம் வெற்றுக் கண்ணுக்குப் புலப்பட மாட்டா. பொலிவு எளவு இருவகைப்படும். ஒன்று எங்கள் கண்களுக்கு தென்படும் பொலிவு. அது தோற்றப் பொலிவளவு (apparent magnitude) அடுத்தது உண்மைப் பொலிவளவு. (absolute magnitude) அது உண்மையாக ஒரு விண்மீன் 33 ஒளியாண்டு தூரத்தில் எவ்வளவு பொலிவு கொடுக்குமோ அந்த அடிப்படையில் கணிக்கப் படுவது.

சோதிடப் பட்டிகுள் அடங்கும் 27 விண்மீன்களுள் எம்க்கு பழக்கப்பட்ட புநர் பூசம், பூசம் ஆகிய இரண்டும் முதலாம்? பொலிவளவு கொண்டவை. அவை இரண்டும் மிதுன இராசிக்கே தனிப் பொலிவைக் கொடுப்பவை. இவ்வாண்டு பெப்ரவரி 6, 7 ஆகிய நாட்களில் இவை இரண்டுக்கும் அண்மையில் நிலவு நிற்கும்போது வானத்தைப் பாருங்கள் கண்கொள்ளக் காட்சியாக இருக்கும். 7ம் திகதி தைப்பூசம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இடபராசியின் ரோகினிதான் சோதிட நட்சத்திரங்களில் முதலாம் தரத்தைவிடக் கூடியது. அதன் பொலிவு 0.85. அதைப் பார்க்க எளிதான வழி ரோகினி நட்சத்திர நாளில் நிலவைப் பாருங்கள். நிச்சயம் தவற விட மாட்டீர்கள்.

இப்பொழுது பூசம் விண்மீனைப் பார்த்துவிட்டு உங்கள் உள்ளத்தில் ஒரு கேள்வி எழலாம். அதைவிடப் பொலிவு கூடிய விண்மீன்களை நாம் வானில் பார்க்கின்றோமே அவற்றை எந்த அலகுகொண்டு அழைப்பதென்று. பொலிவு கூடக்கூட பொலிவளவு எண்ணை 9.8 என்று குறைத்துக் கொண்டு போகலாம். சுனியம் வந்துவிட்டால் சய .1, சய .2 என்று மேலும் குறைத்துக் கொண்டு போகலாம். எடுத்துக்காட்டிற்கு வானில் பொலிவு கூடிய சீரியஸ் விண்மீனின் பொலிவளவு -1.46. நிலவின் பொலிவளவு -12.7 கதிர்வளின் பொலிவளவு -26.72. வானியல் கணிப்புக்கு எளிமை ஏற்படுத்துவதற்காக கதிர்வளவுக்கு முதல் இடம் கொடாது இடையில் உள்ள விண்மீன்களை முதலாம் தரத்திற்குப் போட்டால் ஒளி கூடியவற்றிற்கு சய போடும் நிலை உள்ளது.

புதன், சக்கிரன், செவ்வாய், வியாழன், சனி ஆகிய ஐந்து கோள்களும் வானுக்கு மேலும் பொலிவுட்படுபவை. அவற்றுள் சக்கிரன் -4.4 பொலிவுடன் முதல் இடம் வகிக்கின்றது. இது சில காலங்களில் மட்டும் காலையில் உதித்தாலும் விடிவெள்ளி என்ற பெயர் இதனையே சாரும். செவ்வாய் இதுதான் என்று காட்டத் தேவையில்லை. அதன் செந்நிறமும் -2 பொலிவும் அதனை அடையாளம் காட்டிவிடும். புதன், இது சில காலங்களில் கதிர்வளம் மறைந்து சில நிமிடங்க ளில் மறையும், சிலகாலங்களில் கதிர்வளம் உதிக்க சில நிமிடங்களுக்கு முன் தோன்றும். இதைப் பார்க்க வேண்டுமென்றால் கதிர்வளம் மறையும் நேரம் அல்லது உதிக்கும் நேரம் பார்த்துக் காத்திருக்க வேண்டும். அதன் பொலிவு .0. வியாழன், அதன் பொலிவு -2.7, சந்திரனுடன் நிற்கும் நேரங்களில் பார்த்தால் அவனுடன் சேர்ந்து அழகை அள்ளி வீசும், கடைசியில் சனி. அதன் கரிய நிறம்மீது படும் ஒளியும் அதன் .7 பொலிவும் ஒரு தனி அழகைக் கொடுக்கிறது.

விட்டு விட்டு ஒளிவீசுவதால் கண் சிமிட்டும் விண்மீன்கள் என்பர். கோள்களைப் பார்ப்பீர்களானால் இத்தக்க கண் சிமிட்டும் சேட்டை ஒன்றும் காட்டமாட்டா. ஆகையால் கோள்களை எளிதில் விண்மீன்கள் மத்தியில் அடையாளம் காணலாம்.

வானில் பொலிவு கூடிய சிரியஸ் விண்மீனைப் பார்த்து விடிவெள்ளி என்று நினைத்து நடுநிசியில் பயணம் மேற்கொண்ட கதைகளும் உண்டு

- Friday Special -

Thali £5.00
12 Items

Mutton Buriyani
Kothu rotti 2 for £6

4 Vadai..... £1

Outdoor catering services
E-Mail : rainbow.mitcham@gmail.com
Web: www.rainbowmitcham.co.uk

100 String Hoppers Only £9.00
with sothy & sambol

50 String Hoppers £6
25 String Hoppers £4

205, Streatham Road, Mitcham, Surrey, CR4 2AJ
Call : 020 8640 4230 , 020 8640 1612

Maths Tuition

One to one help at your home
11+, GCSE, KS1 to KS4
Friendly and patient
Epsom, Sutton & Surrounding Area

Maxwell (BEng)
07735 053 240

வாழ்க்கைத் துணை

இலவச திருமண விளம்பர சேவை

இது புலம்பெயர் தமிழர்களுக்காக **செய்யுள்** நடாத்தும் இலவச சேவை. இப்பகுதியில் விளம்பரம் செய்ய விரும்புவோர் உங்கள் விபரங்களை தொலைநகல் அல்லது மின்னஞ்சல் மூலம் எமக்கு அனுப்பி வைப்புகள். வெளியிட்டுள்ள விளம்பரங்களின் விபரங்களை அறிய விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொள்ளவும்.

பிரித்தானியா: கனடா:
Tel: 020 7043 4315 Tel: 647-724-4188
Fax: 020 7043 4312 Fax: 416-438-7855

email: info@orumanam.com



மணமகள் தேவை

- 30 வயது, 5'5", Student visa in UK, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 3816
- 25 வயது, 5'6", Student visa in UK, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 3830
- 39 வயது, 5'6", Doctor born and brought up in UK, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 3831
- 35 வயது, 5'9", PR holder, Engineer, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 3834
- 27 வயது, 5'6", Student visa in UK, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 3835
- 33 வயது, 5'8", Permanent residence, Engineer working in a company, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 3836
- 38 வயது, 5'8", British citizen currently running a business in Dubai, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 3605
- 35 வயது, 5'8", கனடிய நிரந்தர வதிவுரிமை, Land Surveyor, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 3774
- 29 வயது, 5'10", Student visa in UK, பட்டதாரி, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 3784
- 27 வயது, 5'5", பிரித்தானிய நிரந்தர வதிவுரிமை, IT sector இல் தொழில் புரிபவர் தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 3785
- 31 வயது, 5'8", Asylum, BBA, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 3786
- 26 வயது, 5'6", Student visa in UK, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 3787
- 28 வயது, 5'6", Student visa in UK, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 3788
- 29 வயது, 5'6", பிரித்தானிய பிரஜாவுரிமை, Finance sector இல் தொழில்

- புரிபவர் தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 3789
- 36 வயது, 5'7", பிரித்தானிய பிரஜாவுரிமை, Finance sector இல் தொழில் புரிபவர் தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 3797
- 37 வயது, 5'8", Student visa in UK, Masters degree holder, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 3805
- 31 வயது, 5'8", Student visa in UK, பட்டதாரி, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 3807
- 28 வயது, 5'7", பிரித்தானிய பிரஜாவுரிமை, Engineer தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 122
- 31 வயது, 5'3", பிரித்தானிய பிரஜாவுரிமை, Service industry இல் தொழில் புரிபவர் தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 3616
- 29 வயது, 5'5", பிரித்தானிய நிரந்தர வதிவுரிமை, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 3690
- 37 வயது, 5'9", Student visa in UK, பட்டதாரி, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 3581
- 29 வயது, 5'8", PSW visa in UK, பட்டதாரி, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 3580
- 32 வயது, 5'9", பிரித்தானிய பிரஜாவுரிமை, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 3574
- 30 வயது, 5'6", PSW visa in UK, Engineer தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 3352
- 41 வயது, 5'6", பிரித்தானிய பிரஜாவுரிமை, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 3765
- 30 வயது, 5'8", Tier-1 migrant, Engineer, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 3766
- 32 வயது, 5'7", இலங்கையில் வசிக்கும் மணமகளை தேடுகின்றனர் Ref: 3764
- 33 வயது, 5'10", பிரித்தானிய பிரஜாவுரிமை, Masters degree, IT sector இல் தொழில் புரிபவர் தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 3714
- 35 வயது, 5'5", Student visa in UK, Engineer, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 3770
- 33 வயது, 5'7", Student visa in UK, பட்டதாரி தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 3768
- 29 வயது, 5'6", பிரித்தானிய பிரஜாவுரிமை, பட்டதாரி, Software Engineer, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 115
- 33 வயது, 5'7", Refugee status in UK, Engineer தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 3773
- 36 வயது, 6'0", பிரித்தானிய பிரஜாவுரிமை, Working as an Engineer தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 3757
- 36 வயது, 5'5", Student visa in UK, பட்டதாரி தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 3292
- 31 வயது, 6'5", பிரித்தானிய பிரஜாவுரிமை, பட்டதாரி, தகுந்த மணம

களை தேடுகின்றனர் Ref: 3758

- 32 வயது, 5'6", பிரித்தானிய பிரஜாவுரிமை, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 1837
- 29 வயது, 5'10", Student visa in UK, பட்டதாரி தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 3543
- Age 35, 5'11", British citizen doctor looking for a suitable bride Ref: 1006
- Age 37, 5'8", Canadian citizen graduate doing his own business looking for a suitable bride Ref: 1409
- Age 28, 5'7", student visa in uk looking for a suitable bride Ref: 3704
- Age 38, 5'6", British citizen divorced graduate working in a company looking for a suitable bride Ref: 1684
- Age 33, 5'10", British citizen graduate working in a IT sector looking for a suitable bride Ref: 3714
- Age 28, 5'6", asylum looking for a suitable bride Ref: 3716
- Age 41, 5'6", British citizen doctor looking for a suitable bride Ref: 3734
- Age 36, 5'6", British citizen working as a carpentry looking for a suitable bride Ref: 3731
- Age 31, 5'7", British citizen divorced working in a software company in australia looking for a suitable bride Ref: 3697
- Age 41, 5'8", British citizen divorced accountant working in a company looking for a suitable bride Ref: 3698
- Age 39, 5'11", German citizen working in a medical sector in uk looking for a suitable bride Ref: 3700
- Age 28, 5'8", German citizen graduate working in a IT sector in uk looking for a suitable bride Ref: 3705
- Age 37, 5'7", British citizen running his own business in uk looking for a suitable bride Ref: 3722
- Age 29, 5'10", HSMP visa graduate looking for a suitable bride Ref: 3708
- Age 43, 5'7", British citizen divorced working as an engineer in a company looking for a suitable bride

மணமகன் தேவை

- 28 வயது, 5'6", இலங்கை, பட்டதாரி, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 3803
- 26 வயது, 5'4", பிரித்தானிய பிரஜாவுரிமை, Accountant working in a company, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 3260
- 28 வயது, 5'2", இலங்கை, பட்டதாரி, Working in IT field, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 3502
- 22 வயது, 5'5", பிரித்தானிய பிரஜாவுரிமை, Working in medical sector, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 3575
- 29 வயது, 5'11", இலங்கை, Working for export firm in Sri Lanka, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 3791
- 27 வயது, 5'4", கனடிய பிரஜாவுரிமை, Doctor தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 3800
- 31 வயது, 5'3", PSW visa in UK, Masters degree holder தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 3806
- 29 வயது, 5'5", Work permit visa in UK, BSc MBA degree holder, தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 3810
- 26 வயது, 5'3", தென்னாபிரிக்க பிரஜாவுரிமை, Engineer தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 3565
- 24 வயது, 5'5", Devarakshi பிரஜாவுரிமை, Working in Medical sector in UK தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 3605

- 22 வயது, 5'5", பிரித்தானிய பிரஜாவுரிமை, Doing final year in Optician தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 3575
- 36 வயது, 5'7", பிரித்தானிய பிரஜாவுரிமை, Finance sector இல் தொழில் புரிபவர் தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 3573
- 32 வயது, 5'5", Malaysian citizen, Masters in UK, Accountant தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 3763
- 27 வயது, 5'8", பிரித்தானிய பிரஜாவுரிமை, பட்டதாரி, Medical sector இல் தொழில் புரிபவர் தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 3359
- 32 வயது, 5'2", பிரித்தானிய பிரஜாவுரிமை, பட்டதாரி, Medical sector இல் தொழில் புரிபவர் தகுந்த மணமகளை தேடுகின்றனர் Ref: 3772
- Age 37, 5'2", British citizen working in a IT company looking for a suitable groom Ref: 3701
- Age 25, 5'3", Permanent residence in uk graduate looking for a suitable groom Ref: 1243
- Age 28, 5'2", British citizen accountant looking for a suitable groom Ref: 1348
- Age 32, 5'4", British citizen doctor looking for a suitable Groom Ref: 3711
- Age 25, 5'3", graduate working in a bank in srilanka looking for a suitable groom Ref: 3717
- Age 31, 5'6", British citizen graduate working in a bank looking for a suitable groom Ref: 3365
- Age 32, 5'1", graduate working as an accountant in a company in srilanka looking for a suitable groom Ref: 3739
- Age 33, 5'2", graduate divorced student visa in uk looking for a suitable groom Ref: 3745
- Age 24, 5'4", Student visa in UK, looking for a suitable groom, Ref no: 3687
- Age 34, 5'4", British Citizen, Doctor, looking for a suitable groom, Ref no: 3694
- Age 37, height 5'5" Student visa looking for a suitable groom Ref: 3667
- Age 32, height 5'4" Sweden citizen divorced looking for a suitable groom Ref: 3653
- Age 27, height 5'6", Canadian citizen student looking for a suitable groom Ref no 3674
- Age 30, height 5'5", Graduate Teacher in srilanka looking for a suitable groom Ref no 3660
- Age 23, height 5'8" British citizen, graduate working in a company looking for a suitable groom Ref: 3635
- Age 27, height 5'4" British citizen, a student looking for a suitable groom Ref: 3628
- Age 29, height 5'2" Student visa looking for a suitable groom Ref: 3631
- Age 28, height 5'7" British citizen graduate looking for a suitable groom Ref: 3637
- Age 26 height 5'2" British citizen Doctor looking for a suitable groom, Ref: 3627
- Age 22 height 5'5" British citizen, graduate looking for a suitable groom Ref: 3575
- Age 40 height 5'5" working as a Teacher in Srilanka, graduate looking for a suitable groom Ref: 3568
- Age 26 height 5'0" living in UK in a student visa, graduate looking for

- a suitable groom Ref: 3585
- Age 27 height 5'4" in Srilanka graduate looking for a suitable groom Ref: 3587
- Age 31 height 5'1" in Srilanka a music teacher looking for a suitable groom Ref: 3588
- Age 28 height 4'9" in Srilanka a graduate looking for a suitable groom Ref: 3590
- Age 42 height 5'2" in Srilanka working as a Teacher, graduate looking for a suitable groom Ref: 2622
- Age 26, 5' 3", British citizen, Accountant Looking for a suitable Groom Ref 3539.
- Age 29, 5' 7", British citizen working in medical sector Looking for a suitable Groom, Ref 722.
- Age 32, 5' 4", German citizen living in uk working as an Architect in IT Looking for a suitable Groom Ref 3227.
- Age 28, 4' 8", student visa looking for a suitable Groom Ref 3553.
- Age 28, 5' 4", British citizen working as an Architect looking for a suitable Groom Ref 3245.
- Age 27, 5' 1", graduate living in srilanka looking for a suitable Groom Ref 3550.
- Age 29, 5' 1", British citizen Doctor looking for a suitable Groom Ref 3496.
- Age 35, 5' 5", graduate living in srilanka looking for a suitable Groom Ref 3558.
- Age 32, 5' 1", working as a trainee in medical sector living in srilanka looking for a suitable Groom Ref 3557.
- Age 27, 5' 1", British citizen Doctor divorced looking for a suitable Groom Ref 3556.
- Age 30, 5' 2", British Citizen, Doctor, Looking for a suitable Groom Ref 3519.
- Age 28, 5' 3", British Citizen, Engineer, Looking for a suitable Groom Ref 3520.
- Age 29, 5' 2", British Citizen, Doctor, Looking for a suitable Groom Ref 3514.
- Age 34, 5' 6", Sri Lanka, Accountant, Looking for a suitable Groom, Ref 3515.
- Age 31, 5' 6", India, Graduate, working in HR, Looking for a suitable Groom Ref 3510.
- Age 33, 5' 5", British Citizen, Graduate, working as a teacher, Looking for a suitable Groom Ref 3509.
- Age 29, 5' 5", UK, PR, Engineer, Looking for a suitable Groom, Ref 3525.
- Age 32, 5' 3", Sri Lanka, Doctor, Looking for a suitable groom, Ref 3469.
- Age 23, 5' 4", German Citizen, Living in UK, studying Electronic engineering, Looking for a suitable groom, Ref 3455.
- Age 39, 5' 3", Sri Lanka, Engineer, Looking for a suitable groom, Ref 3453.
- Age 27, 5' 6", India, Graduate, Administrative Service, Looking for a suitable groom, Ref 3451.

இணையத்தில்
மேலதிக விபரங்கள்
www.orumanam.com

பண்பாடு மறந்த எம்பாடு!

புலம்பெயர் வாழ்வில் தமிழர் சமூகத்தில் எழும் குடும்ப அவலங்களை பெருகும் குடும்ப பிரிவுகள் என்று இரு சம்பவங்களோடு சென்ற வார ஊரின் வாசம் குறித்து உரைத்தது.

ஒருவேலு வெளியான அன்றைய இரவே ஒரு அழைப்பு. நோர்வே நாட்டில் நடந்த இன்னொரு மனநோக்கக்கூடிய கதையைக் கூறும் அழைப்பு அது. பல்வேறு சமூகப்பணிகளோடும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட நண்பர் சந்திரமோகன் அதை விபரித்தார். நடக்கின்ற சம்பவங்கள் எம் மவர்களுக்கு இவ்வாறான தகவல்களோடு கவனப்படுத்தப்படும்போது எமக்கும் இவ்வாறு நடந்துவிடக்கூடாது என்று எச்சரிக்கை பலர் மனதிலும் பதியும் என்பதும் அவர் உட்பட மேலும் சிலர் கூறிய கருத்தாக இருந்தது. பணி தொடர ஊக்குவித்தது. இனி நோர்வே கதைக்கு வருவோம்.

சுனாமிப் பேரலையால் ஆசிய நாடுகள் பலவும் பேரலையப்பட்ட காலமது. குடும்ப உறுப்பினர்களை அல்லது இரத்த உறவுகளை தாயகத்தில் சுனாமிக்கு பலிகொடுத்த பல குடும்பங்கள் நோர்வேயிலும் இருந்தது. மனிதாபிணம் மிக்க நோர்வே அரசு இத்தகைய குடும்பங்களுக்கு விமானப் புயணச்சீட்டும் 1000 குரோனர் அந்நாட்டுப் பணமும் கொடுத்து தாயகத்திற்கு அனுப்பி வைத்தது. அவர்களின் ஆத்ம சாந்திக் கிரியைகளை சமயக் கடமைகளை உரியபடி ஆற்றி வருவதற்கு தரப்பட்ட ஆறுதல் உபசரணைப் பணம் அது. இவ்வாறு சென்ற குடும்பங்களில் ஒரு நடுத்தர வயது தம்பதியினரும் அடங்குவார்கள். அவர்களுக்கும் மூன்று பிள்ளைகள் உள்ளார்கள். குடும்பத்தோடு நோர்வேயில் சில ஆண்டுகளாக வசித்து வருபவர்கள் அவர்கள். நோர்வேயில் மதிப்போடு வாய்ந்த நல்ல மனப்பான்மை கொண்ட குடும்பம் அது. அந்த குடும்பக் கணவருடைய சகோதரரும் சுனாமிப்பேரலைக்குப் பலியாகியிருந்தார். அந்த பலியான சகோதரருக்கு நாலு பிள்ளைகள். அதிலொன்று 15 வயது கல்விமாணவி. தாயாரின் விருப்பப்படி அந்த பெண்ணை தம் முடன் நோர்வேயில் வாழவைக்க அவர்கள்

ஏஜென்சி மூலம் தம் சொந்தச் செலவில் அழைக்க ஏற்பாடு செய்தார்கள். ஓரிரு ஆண்டுகளில் ஏராளமான பணச்செலவில் நேரடிப் பயணமாக அந்த உறவுகாரப் பெண்ணும் தந்திரமாக நோர்வே வந்து சேர்ந்தாள்.

அகதி அந்தஸ்துக்கு விண்ணப்பித்தாள். அழைத்து வந்த அந்த உறவுப் பெண்ணை தங்கள் பிள்ளையாகவே பார்த்தார்கள். நோர்வே மொழியில் தேர்ச்சி பெற்றாள். பள்ளிக்குச் சென்றாள். பரீட்சைகளில் தேறினாள். தேவையான கல்வியையும் செலவைப்பாராது அவர்கள் ஒழுங்கு செய்து கொடுத்தனர். உயர்தர வகுப்புக்கென்று வெளியே சென்றவள் நேரம் கடந்துவரத்தொடங்கினாள். இவர்கள் காரணம் கேட்டபோது சாக்குப் போக்கு சொன்னாள். அவளுடைய பழக்கவழக்கத்திலும் இவர்கள் மாற்றத்தைக் கண்டார்கள். வளர்ப்புப் பெற்றோர்களாகப் பாசத்தோடு அவளைப் பராமரித்த இந்தத் தம்பதியினர் அவளுடைய போக்கைக் கண்டித்தார்கள். கட்டுப்படுத்த முனைந்தார்கள். அவள் கட்டுமீறினாள்.

உறியின் வாசம்
சுவாசிப்பவர்: **ப.வை. ஜெயபாலன்**

முயற்சியினைத் தளரவிடாமல் இவர்கள் அறிவுரை கூறிப்பார்த்தார்கள். அவள் இவர்களை அவமதிக்கலானாள். உதாசீனப்படுத்தினாள். சரி உன்னை அழைத்த பணத்தைக் கொண்டு நாங்கள் வேறொரு தாயகப் பிள்ளையை அழைத்து உன்னால் ஏற்பட்ட ஏமாற்றத்தை ஈடு செய்து கொள்கிறோம். உன்னை அழைத்த செலவுப்பணத்தை தா என்றார்கள். அந்தப் பணத்தை உங்கள் முகத்தில் விட்டெறிக்கிறேன் என்ற அந்தப் பெண் தவணைமேல் தவணையாகக் காலத்தைக் கடத்தினாள். இறுதியில் இவர்கள் தன்னைத் தாயகத்திலிருந்து கடத்தி வந்தார்கள். தம் வீட்டில் அடைத்து

வைத்திருந்து அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள். வேலை வாங்கினார்கள். இப்போது நான் வெளியேறி விட்டதால் பணம் கேட்டு மிரட்டுகிறார்கள் என்று நோர்வே பொலிஸில் அந்த உறவுகாரப் பெண் புகார் செய்தாள். அந்த நாட்டுச் சட்டப்படி பொலிஸ் அத்தம்பதியினரை கைது செய்தது. விளக்க மறியலிலும் வைத்தது. விசாரணையைத் தொடர்ந்தது. அவர்களுக்கெதிராக பெண் கூறிய குற்றச்சாட்டுப்படி வழக்கும் தொடர்ந்தது. ஆனால் கடத்தியது, அடிமைப்படுத்தி வேலை வாங்கியது என்ற குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்று நீதிமன்றம் அவர்களை விடுவித்தது. ஆயினும் அவள் மேன்முறையீடு செய்தாள். பெரும் பொருட்செலவில் இலங்கைக்கு நேரில் சென்று விசாரணை செய்த நோர்வே பொலிஸார் குற்றச்சாட்டு தவறு என்று அந்தத் தம்பதியினரை விடுதலை செய்தார்கள். உதவப்போய் உபத்திரவக்குத் தள்ளான தம்பதியினரின் கதை இது.

இது இப்படியிருக்க அன்னியநாட்டில் அந்தப் பெண்ணின் கதை தொடர்ந்தது. அவள் தன்னுடைய போய்பிரண்டின் ஒரு பிள்ளைக்கும் தாயாளாள். இந்நிலையில் அவளது அகதி நிலைமை தள்ளுபடி ஆகிறது. தாயகம் திரும்பும்படி குடிவரவுத்திணைக்களம் அவளைப் பணிக்கிறது. அதுக்கும் அவள் மேன்முறையீடு செய்கிறாள். தான் நோர்வே நாட்டில் ஒரு குடும்பத்தவர்களால் அடிமைப்படுத்தப்பட்டு இருந்ததாகவும் ஆகவே மனிதாபிமான அடிப்படையில் இந்தக் காரணத்திற்காக தன் அகதிமனுவை ஏற்கவேண்டும் என்றும் அவள் மீண்டும் அந்த அழைத்த, தன்னை வளர்த்த ஆளாக்கிய குடும்பத்தவர்களையே குற்றம்சாட்டி அகதி மனு மேன்முறையீட்டுக்கும் விண்ணப்பிக்கிறாள். அந்த மேன்முறையீடும் தோற்கிறது. முடிவு தாயகத்திற்கு முகம் கொடுக்கத் தயங்கிய அவள் தன் 20 மாத சிகவையும் தன்னோடு அணைத்த படிதனக்குத்தானே தீமுட்டி தற்கொலை செய்து கொள்கிறாள். ஒழுக்க நெறிகளை, அன்னிய குழலின் போகங்களுக்கு முழுகடித்த இளைய சந்ததியினருக்கு இவள் கதை ஒருபாடமாக அமைகிறது. ஆனாலும் ஒருபுறத்தின் நெஞ்சில் இந்தப் பெண்ணின் முடிவு பரிதாபத்தை வேதனையை தரத்தான்செய்கிறது. பண்பாடு மறந்த எம்பாடு இப்படியும் ஆகின்றது.

28க்கும் ஏளக்கும் இடமே.....

போத்தல் விளக்கை சுற்றி பறந்து கொண்டிருக்கும் ஈசல்கள் செட்டைகள் விழு விழு முதலில் இருந்தே எண்ண ஆரம்பிப்போம்

பேசாமப் படி என்றவாரோ விளக்கை உன் பக்கம் இழுத்தவாரோ ஆரம்பிப்பாய் அந்த இரவுக்கானதை

கிடுகின் பின்னல்களோடு வீழும் மழையின் சத்தத்தைத் மீறட்டுமென யாவற்றக்குமாய் ஆரம்பிப்போம்

ஏழேழு நாப்பதொம்பது ஏழெட்டு அம்பத்தாறு உச்சஸ்தாயில் தொடங்கி- ஈரமுறிய சுவர்க்களையும் சாணியில் மெழுகிய தரையையும் உரசி படர்ந்து நிறைக்கும் எங்களது குரல்கள்

ஆச்சியின் காசுத்துணி முடிப்பிலிருந்து புளிப்பு நெல்லி உப்புத்துள் மாங்காய் ஐஸ்பழம் என்று நீண்டு மீள் பொரியலின் நீள அகலத்தில் அம்மாவின் பொருதுவதில் மீள ஆரம்பிக்கும் எனக்கும் உனக்குமான சண்டை

வைரவருக்கு மடை போட்ட பின் வீடு வரும் பெரிய பாயில் விட்டம் பார்த்துக் கிடப்போம்-வெள்ளையடித்த சுவர்களில் தாழ்ந்த திரி வெளிச்சத்தில் தங்களுருவை விதம் விதமாய் எழுதியும் கிறுக்கியும் போகும்-கூரைக் கிருக்குள் கிடப்பதாய் நீ சொன்ன பாம்பும் யூனும்

நீ முதல் நாள் 'போ' என்று கலைத்த பேய் பற்றிய கதையை சொல்லத் தொடங்குவாய் - முகட்டுக்குள் உறங்கும் அதை இருட்டுக்குள் தேடியவாறு உன் பக்கத்திலேயே ஒருங்குவேன் ஆனாலும் பார் அம்மாவின் காணுக்காய் மாறி மாறி உதைபட்டு பின்னிரவில் அவளுக்கு அங்காலும் இங்காலுமாய் உறங்கிவிடும் நமக்கிடையே அப்போதே விழுந்து கிடந்திருக்க வேண்டும் நாம் கவனித்தேயிராத அந்த மெளனம் - அண்ணாவுக்கு

-ஆ. ஜேனா

SRI KANTH & CO SOLICITORS

We practise in the following areas of law:

- Immigration
- Wills & Probate
- Conveyancing - Residential
- Conveyancing - Commercial
- Landlord & Tenant
- Property Sale & Letting
- Liquor Licensing
- Matrimonial / Family
- Employment Matter
- Consumer Problems
- Civil Litigation
- Housing Matters
- Welfare Matters

557 High Road, Wembley, Middlesex, HA0 2DW
www.srikanthsolicitors.co.uk
Tel: 020 8795 0648 Mob: 07831 195 979
Fax: 020 8795 0649

Meera Arnold & Co for all your accounting needs...

Accountancy
Auditing
pay roll
book keeping
company formation

45 Chandos Ave, N14 7ES, Tel: 020 8882 2333

ஒரு பேப்பர் ORU PAPER

உங்கள் வாசல் தேடி வர, ஒரு வருடத்திற்கு **£35** மட்டுமே!

SUBSCRIPTION FORM

Name: _____

Address: _____

Postcode: _____

Telephone: _____

மேலுள்ள விண்ணப்ப படிவத்துடன், £35 க்கு "Oru Paper Ltd." ன் பெயரில் காசோலை யினையும், G11, LOMBARD HOUSE, PURLEY WAY, CROYDON, CR0 3JP என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

ENGINE TEC MOTORS

We offer Facilities For:

- Serving
- Clutches
- Brakes
- Overhauls
- Car Electricals
- Pre - MOT Checks
- All types of Repair & Body Work
- Insurance Work Undertaken

2800 கள் திறந்த கடைகளுக்கு நடுக்கவணம் திறமை.

Ask for Vel or Rajan
Tel: 02086408000 / 02086401230
Mob: 07860226476 / 07860770945
Unit 5, 339 London Road, Mitcham, Surrey CR4 4BE
e mail: vel@etmluk.com Web: www.etmluk.com

வொங்கல் விழா - சட்டன் தமிழ் பாடசாலை



வொங்கல் விழா - தமிழ் இளையோர் அமைப்பு



தமிழ் இளையோர் அமைப்பின் "கற்க கசடற"



தமிழ் இளையோர் அமைப்பின் பிரித்தானியக் கிளையினரால் நடாத்தப்படும் 'கற்க கசடற' திருக்குறள் போட்டியின் முதலாவது சுற்று கடந்த சனியன்று (ஜனவரி 21) Tamil House மண்டபத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் லண்டன் வடகிழக்கு பகுதியிலுள்ள சிறார்கள் வயதின் அடிப்படையில் மூன்று பிரிவாக கலந்து கொண்டனர். தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் ஏனைய பகுதிகளிலும் இப்போட்டி நடைபெறுவதுடன் இப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்கள் பிரித்தானியா மட்டத்திலான இறுதிச்சுற்றில் கலந்து கொள்வார்கள்.

பரதேசியன்... பதில்கள்....!

கேள்வி: விஜயின் 'நண்பன்' என்ற படம் சனத்திரள் நிறைந்த காட்சியாக இப்பொழுதும் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் எமது உணர்வைத் தெரிவிக்கும் 'உச்சிதனை முகர்ந்தால்' படம் அவ்வளவாக ஓடவில்லையே. எமது மக்கள் அவ்வளவு உணர்ச்சி குறைந்தவர்களா பரதேசியாரே?

கா. சிவராசா, சூட்டிடி

பரதேசி: எமது மக்களைக் குறை சொல்லாதீர். யாவற்றையும் கொடுப்பது போலக் கொடுக்க வேண்டும். தென்னிந்தியாவில் இருந்து எத்தனையோ சீரியல்கள் வந்த போதும் எம்மவர் தயாரிப்பான 'படலைக்குப் படலை' தொடரை எமது மக்கள் வெற்றி பெற வைக்கவில்லையா.

ஐ ஐ ஐ

கேள்வி: அபிவிருத்தி அரசியல் என்றால் என்ன?

வி சிவநேசன், மனர் பார்க்

பரதேசி: அரசியலில் அபிவிருத்தியடையாமல் அபிவிருத்தி என்னும் போர்வையில் அரசியல் உரிமைகளை மறக்கச் செய்வது.

ஐ ஐ ஐ

கேள்வி: ஐயா வணக்கம் பரதேசியர் அவர்களே. இந்த புலம்பெயர் நாட்டில் இரு நிகழ்வுகள் தொடர்ந்து நடக்குது. என்ன செய்யலாம். மனக்கசப்பாக இருக்குது. உங்கள் நல்ல பதிலைக் கொண்டு வாருங்கள். ஒரு நிகழ்வாக நடத்துவதற்கு நாங்கள் என்ன செய்யவேண்டும்? தொடர்ந்து இரு நிகழ்வு செய்து பிழைப்பு நடத்துகிறார்களே. கவலையாக இருக்கிறது. நல்ல பதிலொன்று கொடுங்கள்?

பரதேசி: என்ன செய்வது தமிழ் மக்களுக்கு இரண்டு என்ற இலக்கத்தில் அவ்வளவு அபிமானம். தமிழ்க்கடவுள் முருகனுக்கு இரண்டு மனைவியர் என்பதிலிருந்து, பஞ்சாங்கம் இரண்டு, தைப்பொங்கல் இரண்டு, சித்திரைப் பொங்கல் இரண்டு, என்று நீண்டு இப்ப இரண்டு மாண்புநாளில் வந்து நிற்கிறது. இதில் சிக்கல் என்னவென்றால் இரண்டுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் வெளித் தெரிவதில்லை. இதை நிறுத்த ஒரே ஒரு வழி இவ்வாறு இரு நிகழ்வுகளைச் செய்பவர்களிடம் அடுத்துவரும் 12 மாதத்திற்கான வேலைத் திட்டத்தோடு வாருங்கள் எனக் கூறுங்கள். யாரிடம் சரியான வேலைத் திட்டமிருக்கிறதோ அவர்களே இந்நிகழ்வுகளைச் செய்வதற்கு உரித்தானவர்கள்.

ஐ ஐ ஐ

சஸ்ட்காமிலிருந்து சீலன்

கேள்வி: எனது சாதகக் குறிப்பின்படி சனிமாற்றம் எமது குடும்பத்தில் அமோக நன்மையைத் தரும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் எனது கணவரின் சாதகக் குறிப்பின்படி சனிமாற்றம் அவரது குடும்பத்தில் அதிகளவு தீமையைத் தரும் என்று கூறப்படுகின்றது. இருவரும் ஒரே குடும்பம் தானே. எனக்கு இப்பொழுது ஒரு சந்தேகம் வருகின்றது. அவருக்கு வேறொரு மனைவி, பிள்ளைகள் கொண்ட குடும்பம் இருக்கிறதோ என்று. நான் என்ன செய்யலாம்?

ஊரும் பெயரும் குறிப்பிட விரும்பாத ஒரு பெண்

பரதேசி: உங்களது சந்தேகம் நியாயமானது. அவருக்கு இன்னொரு குடும்பம் இருப்பது உண்மை என்பதைத்தான் சாதகக் குறிப்பு வெளிப்படையாகக் குறிப்பிடுகிறது. அதனாலென்ன அந்தக் குடும்பத்தில் தானே தீமை விளையும் என்று கூறப்படுகின்றது. அதுவும் ஒருவிதத்தில் நன்மையே. யாவற்றையும் கூட்டிப் பார்த்தால் அது உங்களது குடும்பத்தில் அமோக நன்மை என்றே சொல்லப்பட்டிருக்கின்றது. இப்பொழுது உங்களுக்கு திருப்திதானே.

ஐ ஐ ஐ

கேள்வி: இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக இந்தியா மௌனமாக இருப்பது ஏன்?

பலா, ஹரோ

பரதேசி: போர்க்குற்ற விசாரணை என்று வந்தால் தனது குட்டு வெளிப்படும் என்ற பயமாக இருக்கலாம்.

ஐ ஐ ஐ

அரங்கேற்ற மலர்கள் | விழா மலர்கள் |
அழைப்பிதழ்கள் | நினைவு மலர்கள்
விளம்பர பிரசுரங்கள் | தமிழ் தட்டச்சு மற்றும்
அனைத்து அச்ச வேலைகளுக்கும்....

seven | zero
graphic designers


020 7043 4319

45B Crusoe Road | Mitcham | Surrey CR4 3LU



creative artwork from concept to design

திரை விமர்சனம்
வேட்டை



பயந்த சபாவமுள்ள அண்ணன், வீரமும் துணிச்சலும் மிகுந்த தம்பி ஆகிய இரண்டு சகோதரர்களை பற்றிய கதை வேட்டை.

மாதவன்- ஆர்யா இருவரும் அண்ணன் தம்பிகள். இதில் அண்ணனான மாதவன் மிகவும் பயந்த சபாவம் உடையவராக இருக்கிறார்.

சிறுவயதிருந்தே தன்னை யார் அடித்தாலும் அவர்களுக்கு பதிலடி கொடுக்க தனது தம்பி ஆர்யாவைத்தான் அழைத்து செல்வார். இந்நிலையில் பொலிஸ்காரரான அவர்களின் அப்பா திடீரென்று இறந்து விட, அந்த வேலை மாதவனுக்கு கிடைக்கிறது.

இந்த வேலையில் மாதவனுக்கு துளியும் விருப்பமில்லை, ஆனால் ஆர்யா அவரை சமாதானம் பண்ணி வேலையில் சேர்க்கிறார். தூத்துக்குடி ரஷ்யர்கள் ஏரியாவில் பொலிஸ்காரராக காலடி எடுத்து வைக்கிறார் மாதவன். ஆனால் அவர் காக்கி சட்டையை மட்டுமே மாட்டிக்கொள்ள, அவர் செய்ய வேண்டிய அடிதடி வேலைகளையெல்லாம் மாறுவேசத்தில் ஆர்யா செய்து முடிக்கிறார். இதனால் மாதவனுக்கு பாராட்டுகள், பரிசுகள் குவிக்கிறது.

ஆனால் ஒருகட்டத்தில் உண்மை வில்லன் கோஷ்டிக்கு தெரியவர, மாதவனை அடித்து உதைக்கின்றனர். இதனால் இனிமேல் நமக்கு இந்த வேலையே வேண்டாம் என்று முடிவெடுக்கிறார் அவர். ஆனால் அவருக்கு மனத்தளிரியம் கொடுத்து, கோழைத்தனத்தை மாற்றி மீண்டும் வேலைக்கு செல்ல வைக்கிறார் ஆர்யா. அதுவரையில் சிரிப்பு பொலிசாக இருந்த மாதவன், அதன்பிறகு அதிரடி பொலிசாக மாறுகிறார். வில்லன் கோஷ்டிகளுடன் ஆவேசமாக மோதுகிறார்.

பிறகு இருவரும் சேர்ந்து வில்லன் கோஷ்டிகளை

வேட்டையாடி முடிக்கிறார்கள் என்பதே வேட்டையின் கதை. இதற்கிடையில் அண்ணன் - தம்பிகளின் காதல் என்று படம் நகர்கிறது. நடிப்பை பொறுத்தவரை ஆர்யாவுக்கு ஒரே முகம், அண்ணன் மாதவனுக்குதான் ஆறுமுகம். எனக்கிந்த வேலை வேண்டாம் என்று பதறுவதில் ஆரம்பித்து, பக்காவாக எதிரிகளை சுளுக்கெடுக்கிற வரைக்கும் விதவிதமாக நடிக்கிறார்.

ஆர்யாவுக்கு நகைச்சுவை உணர்வு நன்றாக வருகிறது. ஆக்ஷனும் நகைச்சுவையும் நன்றாக வரும் எந்த நடிக்கும் தோல்விப்படங்களைத் தொடர்ந்து கொடுக்க நேர்ந்தாலும் தமிழ்சினிமாவைப் பொறுத்த வரை அவர்கள் தோற்றுப் போவதில்லை.

இன்னும் சொல்லப்போனால் ஆர்யாவின் முதல் முழு நீள ஆக்ஷன் படமென்று கூட வேட்டையைச் சொல்லலாம். ஆர்யா அடிவாங்கும் போது மாதவன் அந்த கூண்டில் ஏறித்தாண்டி வருவது மனோ சக்தி என்கிற தத்துவத்தின் அடிப்படையில் சாத்தியமே. கால்கள் முற்றிலுமாக செயல் இழந்தவர்கள்கூட அசாதாரணமான நேரங்களில் எழுந்து நடந்திருக்கிறார்கள்- இது அறிவியல் பூர்வமான உண்மை.

இருந்தாலும் நேற்று மரண அடி வாங்கின வில்லனின் அடியாட்கள் அடுத்தா நாளே மலர்ச்சியாக வருவது கொஞ்சம் சலிப்பினை ஏற்படுத்துகிறது. ரெண்டுபேரும் வில்லன்களை தீர்த்துக்கட்டும் என்கவுன்ட்டர் மிகவும் அதிர்வைக்கிறது தியேட்டரை. இதைப்போலவே ஆக்ஷன் ரசிகர்கள் ரசிக்கிற இன்னொரு காட்சி, தனது கட்டை விரலை வெட்ட வரும் வில்லனின் கட்டை விரலை ஆர்யா காவு கொள்வது.

சமீரா ரெட்டி, அமலா பால் அக்காள் தங்கையாக வருகின்றனர். சமீரா ஸ்கூட்டரை உடைத்து சண்டைக்காரராக ஆர்யா அவரோடு அறிமுகமாவதும் பிறகு அண்ணன் மாதவனுக்கு அப்பெண்ணை மனைவியாக வருவது கண்டு தவிப்பதுமாகிய காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது.

உயர் பொலிஸ் அதிகாரியாக வரும் நாசர், அவ்வப்போது நகைச்சுவை செய்கிறார். ஏட்டு தம்பி ராமய்யா, வில்லன் அசுதோஷ் ராணா கவனம் ஈர்க்கிறார்கள்.

வில்லனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக, அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை அதிகரித்துள்ளனர். சமீரா மற்றும் அமலா பால் இடம்பெறும் ஒரு பாடல் மட்டும் நன்றாக உள்ளது.

ஆக்ஷன் படம் என்பதை மனதில் கொண்டு லாஜிக்குகளை யோசிக்க வைக்காமல் விடுவிறு என காட்சிகளை நகர்த்துகிறார் விங்குசாமி. என்றாலும், அவரது பழைய படங்களின் சாயல் ஆங்காங்கே தலை தூக்குகிறது.

குறிப்பாக 'ரன்' படத்தின் பாடல் காட்சிகள் இங்கேயும் எட்டிப்பார்க்கின்றன. மேலும் வழக்கமான பொலிஸ் கதைகளின் சாயலும், வில்லன் அதை எதிர்கொள்ளும் காட்சியமைப்புகளும் இரண்டாம் பாகத்தின் சுவராஸ்யத்தை குறைக்கிறது. ஆனால் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியை கொடுத்திருக்கிறார் விங்குசாமி.

நடிகர்கள்: ஆர்யா, மாதவன், அமலா பால், சமீரா ரெட்டி, நாசர், தம்பி ராமய்யா, அசுதோஷ் ராணா

இசை: யுவன்சங்கர் ராஜா

இயக்கம்: விங்குசாமி

தயாரிப்பு: திருப்பதி பிரதர்ஸ்

- ரவி-

சினித்துளி

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் இசை



அன்பே ஆருயிரே திரைப்படத்திற்கு பிறகு இசை என்ற ஓர் புதிய திரைப்படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கி வருகிறார். வாலி மற்றும் குஷி போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா. இவர் இறுதியாக 2005 ஆம் வருடத்தில் அன்பே ஆருயிரே என்ற திரைப்படத்தை இயக்கினார். அதன் பிறகு தற்போது இசை என்ற திரைப்படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கு ஒரு பொருத்தமான முன்னணி நடிகையை அவர் வெகு நாட்களாக தேடி வந்தார். இதற்காக 100க்கும் மேற்பட்ட நடிகைகள் பரிந்துரைக்கப்பட்டார்கள், இறுதியாக மும்பை நடிகை ஒருவரை தற்போது சூர்யா தெரிவு செய்துள்ளார். இதனையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா கூறியுள்ளார்.

விஸ்வரூபம் கமலை புகழ்ந்த ஆண்ட்ரியா



விஸ்வரூபத்தில் உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தை ஆண்ட்ரியா கூறியுள்ளார். ஆண்ட்ரியா கூறியதாவது, அதிக பொருட் செலவில் உருவாகும் இப்படத்தில் பணியாற்றுவதை நினைத்து பெருமை அடைகிறேன்.

கமல் ஹாசன் அவர்கள் சிறந்த நடிகராக மட்டுமின்றி எழுத்தாளராகவும், இயக்குனராகவும் பணியாற்றுகின்றார். படப்பிடிப்பில் படைப்பாற்றல் உள்ள மேதையாக இயங்கினாலும் அவருக்கே உரிய நகைச்சுவையால் என்னை ஈர்த்துள்ளார். படப்பிடிப்பில் உள்ளவர்களிடம் சுவாஸ்யமான பல விடயங்களை பகிர்ந்து கொள்வார். அவருக்கே உரிய பாணியில் பாக்குமுவினரோடு இணைந்து பணியாற்றுவதை கண்டு பிரமித்து போனேன் என்று விஸ்வரூபம் நாயகி ஆண்ட்ரியா கூறியுள்ளார்.

இணையும் ரஜினி, அமிதாப்



பிரபல ஹந்தி சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனும், தமிழ் சூப்பர் ஸ்டாரான ரஜினி காந்தும் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர். 28 ஆண்டுகளுக்கு முன்பு ராமாராவ் தயாரித்த அந்தா கானான் திரைப்படத்தில் ரஜினியும், அமிதாப் பச்சனும் இணைந்து நடித்துள்ளனர். தற்போது பூரி ஜெகன்னாத் இயக்கும் ஓர் ஹந்தி திரைப்படத்தில் இந்த இரு சூப்பர் ஸ்டாரும் இணைந்து நடிக்கவுள்ளனர்.

இதுகுறித்து பூரி ஜெகன்னாத் கூறுகையில், சமீபத்தில் நான் ரஜினி அவர்களை சந்தித்துப் பேசினேன். அமிதாப் பச்சனை வைத்து நான் இயக்கப் போகும் புதிய படத்தில் நீங்கள் இடம் பெறவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன். உடனே அதை அவர் ஏற்றுக் கொண்டார். மேலும் அமிதாப் பச்சனுடன் மீண்டும் இணைந்து நடிப்பது குறித்து அவர் பரவசமாகவுள்ளார்.

நீண்ட காலமாகவே ரஜினியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது எனது ஆசை. முயற்சித்தும் கொண்டிருந்தேன், ஆனால் இப்போதுதான் அது கை கூடியுள்ளது. அதேசமயம் இரு பெரும் சூப்பர் ஸ்டாரர்களான அமிதாப் மற்றும் ரஜினியை இணைத்து இயக்கப் போவது எனக்கு மலைப்பாகவுள்ளது என்று கூறியுள்ளார். அமிதாப் பச்சனை வைத்து புத் ஹோகா தேரா பாப் என்ற திரைப்படத்தை பூரி ஜெகன்னாத் சமீபத்தில் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பசித்திரம் போதே ரசித்திட நாடுங்கள்.

SPICELAND
Tamil food Restaurant and Takeaway Fully Licenced & Air Conditioned

212 London Road, Croydon, Surrey, CRO 2TE
Tel: 020 8667 1700 / 020 8649 8895
Mob: 07984 038 757
E-mail: spicelandcroydon@hotmail.com
Web: spicelanduk.com

எல்லாள் செலெபிரி 2வது அடாண்டிங்...

ELLALAN SUPER MARKET

- » Off Licence
- » மீன் வகைகள்
- » பலசரக்கு வகைகள்
- » இறைச்சி வகைகள்
- » இலங்கை, இந்திய மளிகைப் பொருட்கள்
- » மரக்கறி வகைகள்

மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள்!!
020 8681 7485
Group of Spice Land
234-236, London Road, Croydon CRO 2TF

Serendib Lanka Travels Ltd

Colombo Special	Vary popular Destination special	Popular Destination Special
* Srilankan... £535.00	Only on Srilankan Airlines	Sydney... £835.00
* Emirates... £477.00	Colombo... £515.00	Melbourne... £850.00
* Jet Airways... £545.00	Chennai... £515.00	Oslo... £132.50
* Kuwait... £442.00	Tirehy... £515.00	Zurich... £116.50
* Ethad... £454.00	Kuala Lumpur... £485.00	Geneva... £112.40
	Singapore... £485.00	Toronto... £458.53
		Montreal... £461.53
		New York... £386.93

All fares mentioned are low season including Taxes

LEWISHAM : **020 8318 7775** Mob : **07983437835**
15 Marischal Road, Lewisham, London SE13 5LE
E-Mail : info@serendib-lanka.co.uk

GT MOBILE

Pay less talk more



£110 Free Credit

with £20 top-up



**Sri Lanka
Landline**

7p /min

Mobile **11p /min**

No connection charge

Top-up	£5	£10	£20
FREE minutes & texts* GT to GT	100	300	750

UK **Landline 3p /min** **Mobile 9p /min**

Southall Travel

Redefining Travel

Why travel with Southall Travel?

- ✓ Great value flights to Sri Lanka
- ✓ Number One Travel Agent to India, with over 20 years experience
- ✓ Open 24 hours a day, seven days a week. Call us anytime
- ✓ Price guarantee will not be beaten on price
- ✓ Specialists for worldwide flights and holidays with any airline, anywhere, anytime
- ✓ Fast and reliable service
- ✓ Multilingual staff offering impartial advice
- ✓ Trusted household brand for total peace of mind

ஏன் சவுத்ஹால் டிராவல் மூலம் பிரயாணம் செய்ய வேண்டும்?

- ✓ சிறிலங்கா செல்லவிருக்கும் பயணிகளே நீங்கள் கொடுக்கும் பணத்திற்குப் பெறுமதியாக சொகுசாகவும், மனநிம்மதியாகவும் பிரயாணம் செய்வோம்.
- ✓ 20 வருடத்திற்கு மேற்பட்ட அனுபவமுள்ள இந்தியாவிற்கான முதன்மைவாய்ந்த பிரயாண முகவர்கள்.
- ✓ வாரத்தில் 7 நாட்களும் 24மணிநேரம் சேவை. எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம்.
- ✓ விலைகளுக்கு உத்தரவாதம். விலையில் எங்களை ஒருவரும் வெல்ல முடியாது.
- ✓ உலக விமான விடுமுறைப் பயணங்களையும் எங்கேயும் எப்போதும் எந்நேரத்திலும் எந்த விமானத்திலும் மேற்கொள்ள பிரசித்திபெற்ற நிறுவனம்.
- ✓ நம்பிக்கையான துரித சேவை
- ✓ பலமொழிகளிலும் தேர்ச்சிபெற்ற ஊழியர்கள். பாரபட்சமற்ற சேவை செய்யக் காத்திருக்கிறார்கள்.
- ✓ நிறைந்த நிம்மதியுடன் பயணம் செய்ய நம்பிக்கையான எல்லோருக்கும் தெரிந்த ஓர் நிறுவனம்

Call Centre
open 24 hours

0844 855 8017



Think Travel, Think Southall Travel

www.southalltravel.co.uk

